

ஆழ்வார் எம்பெருமானேர் ஜியர் திருவடிகளே பரணம்



## பீநீஸௌலேஸதயாபாத்ரம்



FOR PRIVATE CIRCULATION ONLY

பராங்குசா திருஅவதார இ  
5110

கிரோதி ஸு வைகாசி  
20, 3-6-2009

க்ரந்த பரிபாலந் ட்ரஸ்ட்  
வெளியீடு

பீநீஸௌலேஸதயாபாத்ரம் தீடுபதி குண்ணவம்।  
யதீந்த்ரப்ரவணம் வந்தே, ரம்யஜாமாதரம் முநிம்॥  
ஜீவாஜீவனஸङ்கல்ப ஹரே: பூர்ண வி஧ித்ஸுகாம | ஶ्रிய ஸத்யாஶிஷ் குர்த்ஸ்஦ாசார்யபரம்பரா ||  
யாவத्, விஜயதா தாவத்ஸீமாதிக்ராந்தவை஭வா | ஶ்ரீஶலேஶ்வராபாத்ரநாம்நீய் பத்ரிகா ஶுभா ||

கெளரவ ஆலோசகர்: பீந். உ. வே. பரதன்ஸ்வாமி

ஆசிரியர்: R. ரகுராமன் (பாலாஜி) 9994606427

24/71, புத்தூர் அக்ரஹாரம் திருச்சி-620 017.

துணையாசிரியர்: K. ஆராவமுதன் (98942 12038)

## பொருளடக்கம்

### மலர் 2 இதழ் 2

பக்கம்

ஆழ்வார்களும் தேவதாந்தரங்களும்	1-07
ராமாநுஜரஹஸ்யத்ரயம்	(13-17) 08-12
மநுஸ்மருதி	(3-5) 13-15
நம்மாழ்வார் திருமஞ்ஜனக்கட்டியங்கள்	(1-3) 16-18
ஸ்ரீயதிபதித்திநசர்யா	(3-4) 19-20
யதிராஜவிம்பாதி உரை	(45-48) 21-24
க்ருஷ்ணகர்ணமேருதம்	(5-8) 25-28
சது:ப்ரலோகி வ்யாக்யானம்/ விவரணம்	(21-24) 29-32
பெரியாழ்வார்த்திருமொழி வ்யாக்யாநங்கள்	(97-104) 33-40
கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யாநங்கள்	(97-104) 41-48

அன்பர்களே,

முன்காலத்திலே கீதையை நன்றாகக் கற்றவன் ஓருவன் ஸதஸ்ஸாக்கு வந்தால், அவ்வுரார் அவனுக்கு ஓருமூக்கரிசியைக் கொடுத்துவிட்டு நம்பிக்கையில்லாமையாலே ‘புறந்தின்னையிலே கிட’ என்பர்கள். தங்கள் இல்லத்தினுள்ளே தங்குவதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கமாட்டார்கள்.

இதுவே திருவாய்மொழி மூலமாத்ரம் கற்ற வின்னனப்பம்செய்வார் ஒருவர் ஒரு க்ராமத்திற்கு வந்தால், அவ்வுரில் கோயில்கொண்டெடுப்புந்தருளியிருக்கும் அரச்சாமுர்த்தியான எம்பெருமான் தொடக்கமாக, அவ்வுரார் அனைவரும் வந்து அவரை எதிர்கொண்டழைப்பர்கள். தங்கள் அகத்தை(இல்லத்தை) அவர் தங்குவதற்கு ஒழித்துக் கொடுத்தும், விருந்து படைத்தும் பலவிதமாக அவரை உபசரிப்பர்கள். இவ்விஷயம் நம்பின்னை ஈட்டில் (7-9-2)(10-7-5) ஆகிய இருவிடங்களிலும் நம்பி திருவழுதிவளநாடுதாஸரின் வார்த்தையாகக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து கீதையைக் காட்டிலும் திருவாய்மொழிக்குள்ள சிறப்பை நாம் நன்குணரலாம்.

அழிகியமணவாளப்பெருமாள் நாயனார் கண்ணினுண்சிறுத்தாம்பு (8) வ்யாக்யானத்தில் “பூர்க்கீத சொன்ன க்ருஷ்ணனென்றால் கையெடுப்பாரில்லை, திருவாய்மொழி பாடி அழிவாருடைய ஊரின் பேரைக் கேட்க இருந்ததே குடியாகக் கையெடா நின்றது” என்றார். அதாவது – பகவத்கீதையை அருளிச்செய்த க்ருஷ்ணனுடைய பெயரைச்சொன்னால் கைகூப்பி வணங்குபவர் எவருமில்லை. ஆனால் திருவாய்மொழியைப் பாடிய ஆழ்வாரின் திருநாமத்தை, (ஓவ்வொரு திருவாய்மொழியின் இறுதியிலும்) ‘குருகூர்ச்சடகோபன்’ என்று கூறும்போது, ஆழ்வார் அவதரித்த திருக்குருகூரின் பேரைக் கேட்டவுடனேயே அனைவரும் கைகூப்பி வணங்குகிறார்கள்– என்பதாம். இது கண்ணனைக் காட்டிலும் காரிமாறனுக்குள்ள ஏற்றமாகும்.

நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரியிலே நாம் இன்றும் காண்பதற்கு காரணமாயிருந்தவர் திருவாய்மொழிப்பிளையாவார். சடகோபருக்கும், சடகோபதாஸரான திருவாய்மொழிப் பிளைக்கும் நாம் எப்போதும் பல்லாண்டு பாடுவோமாக.

ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் விஷயமாகப் பல திருமஞ்ஜனக் கட்டியங்கள் மதுரகவியாழ்வார் திருவம்பாஸ்தர்களால் திருமஞ்ஜனகாலத்தில் அனுஸந்திக்கப்பட்டு வருகிறது. அந்தக் கட்டியங்கள் மதுரகவி அண்ணுவியார் ஸ்வாமியின் அனுமதியுடன் இம்மாதம் நமது பத்திரிகையில் தொடங்கப்படுகிறது. தமிழ் எழுத்தில் முதன்முதலாக அச்சிடப்பட்டுவரும் ராமாநுஜரஹஸ்யத்ரய வ்யாக்யானம் இவ்விதமோடு நிறைவெப்பூகிறது. –ஆசிரியர்.



## ஆழ்வார்களும் தேவதாந்தரங்களும்

(கீர்த்தி மூர்த்தியான வித்வான் திருமலை அனந்தாண்பிள்ளை ஸ்ரீ. உ. வே. கபிஸ்தலம் க்ருஷ்ணமாசார்யஸ்வாமி, ஸ்ரீரங்கம்)

ஆழ்வார்கள் தமது இன்னருளால் இவ்வுலகோர்கட்குத் தமிழ்மறைகளெனத் திகழும் பல திவியப்ரபந்தங்களை அருளிச்செய்தனர். இவ்வாழ்வார்கள் எம்பெருமான் விஷயத்திலே மிகக்காடுபொடுகொண்டு அவனையே உண்ணும் சோறும் பருகும் நீருமாக அநுபவித்தவர்கள். இவர்களைப்போலவே எம்பெருமான் திறத்தில் பக்தி உடையவர்கள் ஸ்ரீபராஸரர், ஸ்ரீவேதவ்யாஸர், ஸ்ரீஸாகப்ரஹ்மரிஷி ஆகிய முனிவர்கள்.

இம்முனிவர்களைக்காட்டிலும் விஞ்சிய ஜ்ஞாநம், அநுஷ்டானம் இவைகளினால் சிறப்புற்றவர்கள் ஆழ்வார்கள். ஏனெனில், ரிஷிகளின் ஞானம் முதலான யாவையும் கடும்தவம் புரிந்து கண்டப்பட்டு சேமித்தவையாகும். ஆழ்வார்களோ என்னில் யாதொரு சிரமமுமின்றி எம்பெருமானாலே அருள் பெற்று ஜ்ஞாநம் அநுஷ்டானம் இவைகளால் நன்கு தேறியவர்கள். இவர்கள் எம்பெருமான் விஷயத்திலும், அவன் ஸம்பந்தமுள்ள எல்லாப்பொருள்களிடத்திலும் பேரன்பு பூண்டவர்கள்; ஆதரவையும் மிக்க பரிவையும் காட்டும் தன்மையர்களாவர். எம்பெருமான் நாராயணனைருவனைத் தவிர மற்றெந்த தேவர்களையும் வணங்காதவர்கள்; மதியாதவர்கள். இத்தகைய தன்மை வாய்ந்தவர்கள் பதின்மர் உள்ளனர். இவர்களை அநுசரித்த ஆசார்யர்களாகிய நாதமுநிகள் போல்வாரும் இதரதேவதைகளிடத்தில் ஆழ்வார்களுடைய கொள்கைகளையே கொண்டவர்கள்.

ஆண்டாளும் ஸ்ரீமதுரகவிகளும் தனிச்சிறப்பு உடையவர்கள். ஸ்ரீமதுரகவிகள் தமக்கு ஆசார்யரான நம்மாழ்வாரைத் தவிர வேறெரு தெய்வத்தைத் தொழாதவர்; நம்மாழ்வார் பகவானிடத்தில் ஈடுபட்டது போலே ஸ்ரீமதுரகவிகள் தம் ஆசார்யரிடத் தில் ஈடுபட்டவர். ஆசார்யனே எல்லாவறவுமறையும் என்றவர். ஸ்ரீமந் நாதமுனிகள் முதலான நம் ஆசார்யர்கள் யாவரும் ஆழ்வார்களுடைய நிலையையே தமது நிலையாகக் கொண்டவர்கள்.

ஆகவே, ஏனைய ஆசார்யர்களின் கொள்கைகளுக்கு மூலமான ஆழ்வார்களின் அநுஷ்டானம் தேவதாந்தர விஷயத்தில் என்னவென்று கண்டால், ஆசார்யர்களின் கொள்கைகளும் அதுவேயாம் என்பது முடிவு.

ஆழ்வார்களில் ப்ரதாந்ரான் நம்மாழ்வார் “ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே” “நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன்” “கறுத்த மனமொன்றும் வேண்டா கண்ணனல்லால் தெய்வமில்லை” என்று தெய்வத்தையும், “நாகனைமிசை நம்பிரான் சரணே சரண்” என்று அந்த நாராயணன் திருவடிகளே தஞ்சம் என்று உபாயத்தையும், ஸ்ரீஸௌலைஶத்யாபாத்ரம்-ஜூன் 2009

“வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்று அவனுக்குப் பாங்காகப் பணிசெய்வதே பரம புருஷார்த்தம் என்று புருஷார்த்தத்தையும் தீர்மானித்தார். மற்றைய ஆழ்வார்களும் “சிலையினுலிலங்கை செற்ற தேவனே தேவனைவான்” “நின்னலாலோர் தெய்வம் நான் மதிப்பனே!” “ஓன்றும் சோதி முகிலுருவம் எம்மடிகளுருவம் தானே” என்று தம் தம் திவ்யப்ரபந்தங்களிலே அருளிச்செய்திருக்கிறார்கள்.

உலகில் எவ்வளவோ தெய்வங்கள் மக்களால் போற்றப்படுகின்றனர். அவர்களில் ப்ரஹ்மா, ஶிவன், இந்தரன், மற்ற திக்பாலகர்கள், தூர்க்கை எனப்பலர் வணங்கப்படும் தெய்வங்களாக உள்ளனர். இவர்களைப்பற்றி ஆழ்வார்கள் என்ன அபிப்ராயப்படுகின்றனர்; எப்போது இவர்களைக் கொண்டாடுகிறார்கள்; எப்போது இவர்களைக் கண்ணெண்டுத்தும் பாராமல் இவர்களுடைய ஸம்பந்தமும் கூடாது என்கிறார்கள்; என்ற இவையே இக்கட்டுரையில் விளக்கம் பெறுகின்றன.

ஆழ்வார்கள் தேவதாந்தரங்கள் என்னத்தக்க பிரமன் முதலானேரிடம் சிறிதளவும் பற்றுக்கொண்டவர்களால்லலர். தேவதாந்தரங்களைச் சிறிதம் மதியாதவர்கள். திருமாலையல்லது தெய்வமென்றேத்தாதவர்கள். இத்தகைய ஆழ்வார்கள் எம்பெருமானை மறந்தாலும் இதரதெய்வங்களைப் பேணுதவர்கள். இஃதிங்ஙனமிருக்க, இவர்களைப்பற்றித் தம் தம் திவ்யப்ரபந்தங்களிலே சிற்சில இடங்களில் இகழ்ந்து பேசுகின்றனர். சிலவிடங்களில் புகழ்ந்து பேசுகின்றார்கள்.

ப்ரஹ்மா முதலிய தேவர்களை இகழ்வது எதனால் எனில், அவர்கள் தாங்கள் தமதுநிலைகளை மறந்து எம்பெருமானேண்டு எதிராகப் போட்டியிடுவரேல் அந்நிலைகளில் ஆழ்வார்கள் இத்தேவதைகளை இகழ்ந்து பேசுவர்கள். புகழ்வதோ எனில், இத்தேவர்கள் எம்பெருமானுடைய கைங்கர்யங்களில் பங்கு கொள்வரேல் அப்போது சாலப்புகழ்வர்கள்.

திருமங்கை மன்னாகிய பரகாலன் பரசமய பஞ்சக்கனலாகப் பாடிய பாட்டுக்களில் “கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில் சூழ் நெடுமருகிற்கமலவேலி” “வியன் கலை எண்தோளினுள் விளங்கு செல்வச் செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூரதனுட் கண்டேன் நானே” என்று எம்பெருமானேண்டு தூர்க்கையும் கூட்டிப்பாசுரமிடுகிறார்.

நம்மாழ்வாரும் “முனியே நான்முகனே முக்கண்ணப்பா’ என்றும் ‘சிவனுய் அயனுனுய்’ என்றும் ‘அரியை அயனை அரானை அலற்றி’ என்றும் இப்படிப் பல பாடல்களில் எம்பெருமானை அயன் அரன் என்று பேசுகிறார். இப்படி அருளிச்செய்தமைக்கு யாது காரணம் என்று ஆராயவேண்டும்.

ஆழ்வார்கள் தேவதாந்தரங்களை இகழ்ந்து பேசிய பாடல்களும் பலவுண்டு. “காணிலும் உருப்பொலார் செவிக்கினுத கீர்த்தியார் பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை” என்றும், “கடிக்கமலத்துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணடிக்கமலந்தன்னை அயன்” “சேட்டைதன் மடியகத்துச் செல்வம்” என்றும் பலப்பல இகழ்ந்து பாடியவை களும் உள்ளன.

ப்ரஹ்மா முதல் தேவர்கள் யாவரும் அவரவர்கள் செய்த கருமத்தினால்-தவத்தினால் உயர்ந்த பிறவியையும் மேன்மையையும் எதியவர்கள். எம்பெருமான் நாராயணாலே படைக்கப்பெற்றவர்கள். மற்றும் நாராயணாலேயே இருப்புப் பெற்றுத் தம் நிலைகளை உடையவர்கள். “நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்” என்றார் திருமழிசைஆழ்வார்.

இத்தேவர்கள் தமக்கு ஆபத்துக்கள் நேர்ந்த காலை எம்பெருமானிடம் அடைக்கலம் புகுந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள். ப்ரளாயாபத்து வேளையில் எம்பெருமானது திருமேனியில் வலது பாகத்தில் திரிபுரஸம்ஹாரம் செய்த பராக்ரமசாலி ஒதுங்கி, தன்னைக் காப்பாற்றிக் கொண்டனன். பிரமன் எம்பெருமானது திருநாடீகமலத்திலே அடங்கினான். இத்தேவர்கள் எம்பெருமானது கட்டளைக்கிணங்க உலக பாலகர்களாய் உள்ளனர். இந்த எம்பெருமானிடம் உள்ள பயத்தினால் வாயு முதலான தேவர்கள் ஓடோடியும் உலகை ரசஷ்டிக்கிணறனர் என்று வேதநூல் ஒதுகிணறது. இத்தேவர்கள் முக்குணங்களுக்கு வசியமானவர்கள். முக்குணங்களாவன – ஸத்தவகுணம், ரஜோகுணம், தமோகுணம் என்பவை. ஸத்தவகுணம் மேலிட்டிருக்கும்போது இத்தேவர்கள் கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம் தீபங்கொண்டு எம்பெருமானைத் தொழுதெழுவார்கள். ரஜோகுண தமோகுணங்கள் மேலிட்டு ‘ஈஸ்வரோதஹம்’ (நானேதெய்வம்) அதைச்செய்தேன் இதை அழிப்பேன் என்று பேசி கொல்வன முதலா அல்லன செய்ய முயல்வார்கள். விஷ்ணுவான நாராயணன் உலகத்தை எல்லாம் ரசஷ்டிக்கும் இயல்புடையவன். “காக்குமியியல்வினன் கண்ணபெருமான்”. எல்லாமறியும் ஆற்றல் உடையவனுயும் ஸர்வஸக்திமானுயும் உள்ளவன் எம்பெருமான். பிறப்பில்லாதவன். மற்ற தேவர்களோ எனில் அளவுக்குப்பட்ட அறிவு ஆற்றல் உடையவர்களே. மனிசர்கட்குத் தேவர்கள் ஆற்றல் மிக்கிருப்பவர்கள். எம்பெருமானுக்கு உட்பட்டவர்களே. மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்கட்கும் தேவன் நாராயணன்.

பிரமன் படைக்கவும், ருதரன் அழிக்கவும் அதிகாரம் உடையவர்கள். இவ்விரண்டையும் எம்பெருமான் தானே நேரடியாகச் செய்யாமல் இவர்களைக் கொண்டே செய்கிறுன். இவ்வாறு எம்பெருமானாலே படைக்கப்பெற்று, அவனுலே தம் தம் உயர்நிலைகளையெய்திய இத்தேவர்களைப் பரதத்துவமாகவும், தமக்கு வணங்குதற்குரிய தெய்வங்களாகவும் ஆழ்வார்கள் அருளிச் செய்யவில்லை. “நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தனிரொளி இமையவர் தலைவனும் முதலா யாவகை உலகமும் யாவருமகப்பட நிலம்நீர்த்தீகால் சுடரிரு விசும்பும் மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும் அகப்படக்கரந்து ஓராலிலைச் சேர்ந்த எம்பெருமா மாயனையல்லது ஒரு மாதெய்வம் மற்றுடையமோயாமே?” என்று ஆலினினாந்தளிரில் காத்தளித்த கண்ணனைத் தவிர வேறொன்றைத் தெய்வமாகக் கருதார்கள் ஆழ்வார்கள்.

தேவதாந்தரங்களின் இயற்கையான நிலைகளைப் பேசும்போது மனிதவர்க்கங்களைக் காட்டிலும் தேவர்கள் பன்மடங்கு ஞானமும் ஶக்தியும் வரபலத்தால் பெற்றவர்கள். “தவம் செய்து நான்முகனே பெற்றுன்” என்று தவம் செய்து எம்பெருமானிடமிருந்து வரம் பெற்றதை அறிவிப்பார்கள். பிரமனுக்கு ஞானமும் ஶக்தியும் உள்ளவாறு எவ்விதம் எனக்கூறினார்கள்.

எம்பெருமான் நாராயணனது கட்டளைப்படி இத்தேவர்கள் நடப்பவர்கள். பரதந்தரர்கள். தங்களிஷ்டப்படி ஸ்வதந்தரமாக இயங்கும் ஶக்தியற்றவர்கள். எம்பெருமானின் இச்சைக்கிணங்க நடப்பவர்களாகையால் எம்பெருமானுக்கு இத்தேவர்கள் உடல் போன்றவர்கள். எப்படி என்றால், உடலுள் இருக்கும் ஜீவன் தன் நினைவுப்படித் தன் உடலையும் கைகால்களையும் நீட்டி மடக்க உபயோகிக்கிறுன். உடலும் அக்காரியத்தைச் செய்து முடிக்கிறது. கடைக்குப் போக நினைத்தால் உடல் கடைக்குச் செல்கிறது. கட்டையைத் தூக்க எண்ணினால் கைகள் அதைச் செய்கின்றன. ஆகவே உடல் ஜீவனின் இச்சைக்கிணங்க வேலையைச் செய்து வருகிறது. இந்த ஜீவனுக்கும் உட்புகுந்து அந்தராத்மாவாய் நின்று ஶக்தியளிப்பவன் பரமன் எனப்படுகிறுன். இந்தப் பரமபுருஷன் ஓவ்வொரு ஜீவனுக்கும் அவ்வோ ஜீவனால் செய்து முடிக்கத்தக்க அறிவையும் ஶக்தியையும் கொடுத்துச் செய்விக்கிறுன்; அவரவர்களின் தவப்பயனுக் ப்ரஹ்மா முதலானேர்கட்குப் படைக்கும் திறமையையும் அறியையும் ஆற்றலையும் கொடுக்கிறுன். ஶிவன் இந்தரன் முதலானேர்கட்கு அழிப்பதற்கும் உலகை நடத்தியும் செய்யத்தக்க அறிவு ஆற்றலை அந்தராத்மாவாய் நின்று கொடுக்கிறுன்.

நமக்குள் ஜீவனில்லையேல் நம் உடல் இயங்காது. பின்மாகிவிடும். அதுபோல ஜீவனுகிய உடலுக்குள் பரமாத்மா உயிராக இல்லாதுபோனால் உடலாகிய ஜீவன் இல்லையாய் விடுவான்.

ஆதலால் எந்த சிறுகாரியமோ பெருத்த காரியமோ ஜீவன் நினைத்தால் மட்டும் போதாது; நடைபெறுது. எல்லாவற்றுக்கும் எம்பெருமானது அநுமதியும் வேண்டும். நாராயணன் உட்புகுந்து நின்று ஸமஸ்த ஜீவராசிகளையும் உடலாகக் கொண்டு தன் இச்சைபோல் இயக்கி, படைத்தும் காத்தும் அழித்தும் ப்ரஹ்மாதிகளைக் கொண்டு செய்கின்றன்; செய்விக்கின்றன் என்று கூறப்படுகின்றது. ஆதலால் தேவதாந்தரங்களின் நிலை பரமாத்மாவாகிய நாராயணனுக்கு உடல் போன்றது. பரதந்தரமான நிலை. உடலானது தன் எஜமானனுக்கு இஷ்டப்படி நடப்பது போல தேவர்கள் தந்தாமுக்கு யஜமானனுகிய நாராயணனின் இஷ்டப்படி நடந்து அவனை மகிழ்விக்கின்றனர். நாட்டில் தமக்கு வகுத்தவைகளைச் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

இம்மாதிரியான நிலையைக் கருதியே ஆழ்வார்கள், ஶிவனது அந்தர்யாமியான நாராயணனே ஸம்ஹாரம் செய்கின்றன். ப்ரஹ்மாவிற்கு அந்தர்யாமியான நாராயணனே படைக்கின்றன் என்பதால் “அரியை அயனை அரைன அலற்றி”

“முனியே நான்முகனே முக்கண்ணப்பா” என்று அருளிச்செய்தார்கள். எந்த வேலையும் எம்பெருமான் உட்புகுந்து செய்யாத போது நடைபெறுத காரணத்தாலும் உட்புகுந்து செய்யும்போது அக்காரியங்கள் இனிது நடைபெறுகின்றதாலுமே இவ்வாறு கூறினார்கள். ஆக இதிலிருந்து முக்யமான ஒரு பொருள் உணர்த்த அமைகின்றது. அதாவது தேவர்கள் உட்பட ஸ்கலஜீவராசிகளும் எம்பெருமான் இஷ்டப்படி நடந்து அவனை மகிழ்விக்க வேண்டியவர்களே. அல்லது அவனுக்குத் தொண்டு செய்யவேண்டியவர்களே என்றும் கூறலாம். “பரகதாதிஶயாத<sub>3</sub>நேச்ச<sub>2</sub>யா உபாதே<sub>2</sub>யத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ பேஷஷ்” என்பது அடிமைக்கு இலக்கணம். ஸர்வேஸ்வரனுக்கு உகப்புண்டாகும்படி செய்வதுவே அடிமை உடையார் இயல்பு என்பது இதன் பொருள். ஜீவனுனது உடலை விட்டு அகலாதபோது சொன்னபடி கேட்டும் செய்தும் ஜீவனை மகிழ்விப்பது உடல் நிலை. இதுபோல ஸர்வத்துக்கும் உயிரான அவனை மகிழ்விப்பதுவே உடல்போன்ற ஸர்வஜீவர்களுக்கும் இயல்பு என்பது புலனுகிறது. மாயவன் தன்னை வணங்க வைத்தகரணங்களன்றே கை கால் முதலான அவயவங்கள்.

ஆழ்வார்கள் மறைப்பொருளைத் தாழமுணர்ந்து பிறர்க்கும் உணர்த்துமவர்கள். ஆதலால் இவர்களது கலைகள் கோது = குற்றம் ஏதுமிலாதவை. பகவத் க்ருபையால் முற்றுமுணர்ந்து அவைகளைப் பொய்யில் பாடல்களாகப் பாடினார்கள். உலகுக்கு உண்மையை உணர்த்தினார்கள். ஆகவேதான் வேதார்த்தங்கள் இவர்களது அருளிச் செயல்களில் மிகவும் ஸாலபமாகக் காணக்கிடைக்கின்றன.

இத்தகைய ஞானிகளான ஆழ்வார்கள், எம்பெருமானுக்கு விதேயர்களாயும் ஸரீரம் போன்றவர்களுமான தேவதாந்தரங்களிடத்தில் வெறுப்புக் கொண்டவர்களன்று. இவ்வாழ்வார்கள் ப்ரஹ்மா முதலிய தேவர்களைப் பரதத்தவத்திற்கு லக்ஷணமான மோகஷபலனுக்கு உபாயமாகக் கூறமாட்டார்கள். பகவத்தகைங்கர்யம் செய்தலாகிற மோகஷந்தவிர வேறெரு சிற்றின்பப்பலன்களை வேண்டமாட்டார்கள். இக்காரணத்தால் இத்தேவர்களை ஆழ்வார்கள் பெரிதாக மதித்துக் கூறமாட்டார்கள். மற்றும் இவர்கள்பால் இரக்கமும் ஆதரவும் காட்டுபவர்கள் ஆழ்வார்கள். ஏனெனில் இவர்களும் நாராயணனுல் படைக்கப்பெற்றவர்கள். எம்பெருமானது கைங்கர்யங்களைச் செய்ய சாதகமாக மழை முதலான பல நன்மைகளை அளிப்பவர்கள் என்று கூறுகிறார்கள்.

பலவிடங்களில் தேவதாந்தரங்கள் எம்பெருமானிடத்தில் கைங்கர்யங்களைச் செய்து வாழும் தன்மை உடையவை என்று ஆழ்வார்கள் அநுஸந்திக்கிறார்கள். “வழுவில் கொடையான் வயிச்சிராவணன் தொழுதுவனுய் நின்றூன்”, “இந்திரனேடு பிரமன் ஈசனிமையிரல்லாம் மந்திரமாமலர் கொண்டு மறைந்துவராய் வந்து நின்றூ” முதலான ஸ்ரீஸுக்திகள் பல காணத்தக்கவை.

முன்கூறியபடி திருக்கோவலூர்ப்பாசுரத்தில் “கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட” என்றவிடம் எம்பெருமானுக்குக் காவலாகி மங்கலத்தைச் செய்வதால் ஸ்ரீஸௌஷந்தாபாத்ரம்-ஜூன் 2009

தூர்க்கையைப்பற்றிக் கூறுகின்றது. இங்கு எம்பெருமானிடம் பரிவுகொண்டு நிற்கின்ற தூர்க்கையையும் எம்பெருமானேடு கூட்டிப் பேசுகிறார். “அஃங்கும்புலியினதனுமுடையார் அவர் ஒருவர் பக்கம் நின்ற நின்ற பண்பன்” என்று திருக்குறுங்குடி எம்பெருமான் பதிகத்திலுள்ளது. இவைபோல்வன பலவுண்டு. இதே பரகாலன் திருநெடுந்தாண்டகம் என்ற திவ்யப்ரபந்தத்தில் “ஒருஒருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்று மாகடலுருவம் ஒத்துநின்ற மூவுருவம் கண்டபோது ஒன்றும் சோதி முகிலுருவம் எம்மடிகளுருவந்தானே” என்று எம்பெருமானே தமக்கு யஜமானன்; மற்றவர்களன்று என்று தீர்மானமாகக் கூறுகின்றார். ‘வேம்பின் புழு வேம்பன்றி உண்ணது’ என்றார்.

இதனால் இதர தேவதைகள் விஷ்ணுவிடம் பரிவு காட்டி நிற்கும்போதும், பகவத் கைங்கர்யத்துக்கு உதவிசெய்து நின்றபோதும் சிறப்பிக்கப்படுகின்றனர். எம்பெருமானுக்கு விரோதமாக இருப்பவர்களுடன் சேர்ந்து எம்பெருமானுக்கு எதிர்நிற்கும்போது இகழப்படுகிறார்கள். தங்களது நிலைகளை மறந்து ஈஸ்வரன் தாங்களே என்று நினைத்துக் காரியங்களைச் செய்யக் கூடிய நிலைகளை ஆழ்வார்கள் கொண்டாடமாட்டார்கள் என்பது புலனுகிறது.

எல்லாத்தேவர்களும் எம்பெருமானுக்குச் சரீரங்கள் தானேயாகிலும் ஆழ்வார்கள் இவர்களைத் தங்கட்குத் தஞ்சமாக பற்றமாட்டார்கள். பேணிலும் வரந்தர மிடுக்கிலாதவர்கள் என்று நன்குணர்ந்தவர்கள், உயிரற்ற உடல் காரியம் செய்யாது. கர்மத்துக்கு வசாப்பட்ட தேவர்களால் கர்மபாஸத்தை விடுவிக்க இயலாது. தமக்கு எவ்வளவு ஶக்தி உள்ளதோ அதற்குள் அடங்கிய பலனைத்தான் தரமுடியும். தேவர்களின் ஶக்தி அளவுடையது. இவர்களனிக்கும் நன்மைகளும் அளவுடையது. ‘அந்தவத்து புலம் தேஷாம்’ என்று கீதையில் கூறப்படுகின்றது. ‘அநுபாஸ்யாமுமுகஷ்டஞ்சம்’ என்று மோகஷத்தை விரும்புமவர்கள் இவர்களை உபாயமாக எண்ண இயலாது. இவர்கள் முக்குணங்கட்கிரையானவர்கள். முக்குணங்கட்கிரையாகாத ஸத்தவ குணத்தானுகிய நாராயணனே உபாஸ்யன் என்பது வேதங்களின் ஸாரம். இது மட்டுமல்ல பல அவதாரங்களைச் செய்த நாராயணனின் சில திருவுருவங்களைத் தான் மோகஷத்துக்கு உபாயமாக நினைத்து வழிபடுகின்றனர். தத்தாத்ரேயர், கார்த்தவீர்யன் முதலானவர்கள் விஷ்ணுவின் அவதாரமேயானாலும் மோகஷத்துக்கு உபாயமானவர்களால்லர். ஏனெனில் இவர்கள் குணபூர்த்தி உடையவர்கள்லர். ஆகவே உபாஸ்யர்கள் அல்லர். அதனால் நாராயணனையே பற்றுவார்கள் ஆழ்வார்கள். எம்பெருமானுடைய கைங்கர்யமாகிற மோகஷபலத்தையே முக்கியப் பலமாக எண்ணினார்கள். ஆதலால் இது யாரிடமிருந்து கிடைக்குமோ அவனையே தான் பற்றுவார்கள்.

எம்பெருமானைத்தவிர மற்ற தேவர்களைப் பற்றியிருப்பாரோடுக் கொஞ்சம் கூட ஆழ்வார்கள் சேரமாட்டார்கள். “மற்றுமோர் தெய்வம் உளதென்றிருப்பாரோடு உற்றிலேன்”, “மற்றுமோர் தெய்வமுண்டே” “காண்பரோ கேட்பரோ தான்” இத்யாதி பூஷைலோத்யாபாத்ரம்-ஜூன் 2009

பாசுரங்களை நோக்குங்கால் இது விளங்கும். ஆகவே தீதில் நல்ல நெறியிருக்கும் போது அல்லாது செய்யும் நீதி கொண்ட தேவதாந்தரபரர்களோடு கூடமாட்டார்கள் என்பது தெளிவு. ஆனால் பிறவி எடுத்த ஒருவனுக்கு மோக்ஷபலன் ஒன்றே போதுமா? என்று கேள்வி எழுகின்றது. மோக்ஷபலன் வேண்டி அதற்காக வகுத்த நற்காரியங்களைச் செய்யவே மற்ற நன்மைகள் தாமாக ஏற்படும். நெற்செய்யப் போன போது புல்பூண்டு தாமாகவே சிரமமின்றி தேயுமதுபோலே நல்லபலனுகிய பகவத்கைங்கர்யம் செய்ய, தீய பலனுகிய தரித்ரம் முதலான யாவும் வந்தனுகாது. தானாகவே தேய்ந்துபோகும். “செறிந்தெழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்” என்பர் ஆழ்வார்கள். “ஆனீன்றகன்றுயரத்தாமெறிந்து காயுதிர்த்தார் தாள் பணிந்தோம் வன்துயரை மருங்கு கண்டிலமால் வானே மறிகடலோ மாருதமோ தீயகமோ கானே ஒருங்கிற்று” என்கிற பூஷைக்தி காணத்தக்கது. இன்னபிற பூஷைக்திகளும் இவ்வாரே கூறுகின்றன. ஒருவன் பகவத்கைங்கர்யத்தில் ஈடுபடவே மற்ற தேவதைகளும் அநுகூலிப்பார்கள் என்று பராஸ்தரங்கள் கூறுகின்றன.

ஆகவே ஆழ்வார்கள் தங்கட்குத் தஞ்சமாக நினைத்ததையே தம்மவர்களுக்கும் உபதேசித்துத் தலைக்கட்டியருளிய தில்யப்ரபந்தங்களில் நாராயணைனத் தவிர மற்றவர்களை எம்பெருமானுக்கு எதிராக நின்றபோது இகழ்ந்தும் பரிவர்களானபோது புகழ்ந்தும் ஸாதாரணநிலையில் உள்ளபோது பகவத்விபூதியில் அடங்கியவர்கள் என்று கருதி ஆதரவுடனும் பேசுவர்கள். ஆகவே தேவதாந்தரங்களின் உண்மையான நிலையை உலகுக்கு எடுத்துக்கூறுமவர்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்கள் தேவதாந்தரங்களுக்கு விரோதிகள்லர். அவர்கள் எம்பெருமானது கட்டளைக்கிணங்க இவ்வுலகத்தை ரக்ஷிக்கவேண்டுபவர்கள்; ஆனால் ப்ரபந்நர்களான பூஷைவெஷ்ணவர் கட்குப் பரதத்தவமாகவும், மோக்ஷம், ஐப்பவர்யம் முதலான பலன்கட்கு நேரடியான காரணமும் ஆகமாட்டார்கள். வாழ உலகினில் பெய்திடவும், எம்பெருமானாடியார்கட்கு நன்மை செய்வது மூலம் நாராயணனுக்கு அடிமை செய்யவும் படைக்கப்பட்டவரே யாவர். மோகேஷாபாயமாக இத்தேவர்கள் ஆகமாட்டார்கள் என்பது “எருத்துக்கொடி யுடையானும் பிரமனும் இந்தினும் மற்றுமொருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை மருத்துவனுய் நின்ற மாமணிவண்ணை மறுபிறவி தவிரத் திருத்தி உன் கோயில் கடைப்புகப் பெய் திருமாலிருஞ்சோலை யெந்தாய்” என்று பரதத்துவ நிர்ணயம் செய்த பட்டர்பிரான் பூஷைக்தியால் தெளிவாக நன்குணரலாம். ஆக இவ்வாழ்வார்களது மேற்கண்ட முடிவே நமது எல்லா ஆசார்யர்களுக்கும் முடிவான கொள்கையாகும். அதுவே ப்ரபந்நர்களான பூஷைவெஷ்ணவர்களுக்கும் தஞ்சமான ஒரு பொருள் என்பது புலப்படும்.

வருடச்சந்தாதாரர்கள் தங்களது சந்தாத் தொகையிலை (ரூ.240/-) மணியார்ட் மூலம் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் தங்களுடைய விலாசத்தையும் தொலைபேசி எண்ணையும் மறவாமல் குறிப்பிடவும்.

இந்த குணங்கள் இவரிடத்தில் உண்டாகைக்கு அடையாளம் எங்குனேயென்னில்:— இந்தகுணங்கள் இல்லாவிடில் சேதநர் ஆப்ரயிக்கவும், அவர்களை ரகஷிக்கவும் கடாமையாலே ரகஷண த்யாந ஸம்ஸ்பர்ஶங்களாலே அவ்வவர்களை ரகஷித்தவிடங்களிலே காணலாம்.

‘சரண’ பதத்தாலே திருவடிகளைச் சொல்லுகிறது. திருவடிகளைச் சொல்லவே, தி<sub>3</sub>வ்யமங்களிக்ரஹத்தைச் சொல்லுகை மறுத்தும் ‘சரண’ பதத்தாலே மனவாளமாழுனியைச் சொல்லுகையே முக்யார்த்தம் என்று ஸம்ப்ரதாயஜ்ஞரான நம்மாசார்யர்கள் அருளிச்செய்வர்கள். மனவாளமாழுனியைச் சொல்லவே ஸ்வாசார்ய பர்யந்தம் விவக்ஷிதம்.

‘ஸரண’ பதத்தாலே உபாயத்தைச் சொல்லுகிறது. ‘ராமாநுஜ சரணை ஸரணம்’ என்கையாலே ஈப்பவரனுமுபாயமன்றென்கை.

‘ப்ரபத்யே’ பதத்தாலே பற்றுகிறேன் என்று சொல்லுகிறது. “ஸக்ருதேவ” (ராமசரமஸ்ரோகம்) என்று ப்ரபத்தியொருக்காலேயாயிருக்க ‘பற்றுகிறேன்’ என்கிற வர்த்தமாநார்த்தத் தாலே மற்றென்று உபாயமென்கிற புத்தி<sub>4</sub> புகுராமல் நித்யமும் இதுவே காலசேஷபமாக அனுஸந்தி<sub>4</sub>க்கவேணுமென்று சொல்லுகிறது.

இந்த பூர்வவாக்யத்தில் ப்ரதிபாதித்த உபாயவரணம் உபேயார்த்தமாகையாலே உத்தரவாக்யத்தில் ப்ராப்யத்தைச் சொல்லுகிறது. ப்ராப்யமென்றாலும் உபேயம் என்றாலும் பர்யாயம்.

‘ஸ்ரீமதே’ என்கிற பதத்தாலே மிதுநமே ப்ராப்யமென்று சொல்லுகிறது. மிதுநமாவது— மேல் எம்பெருமானுரையும், அவருக்கு சாயா பரதந்தரரான கூரேபாதி<sub>3</sub>களையும் கூட்டிக்கொள்கிறது.

‘ராமாநுஜ’ பதத்தாலே ஸேஷித்வத்தைச் சொல்லுகிறது. அது எங்குனேயென்னில்:— மேல் சதுர்த்தியில் ஸேஷபூதன் பண்ணுகிற வ்ருத்தியைச் சொல்லுகிறதாகையாலே ஸேஷவ்ருத்தியைக் கொண்டருஞ்சிறவன் ஸேஷியாகையாலே ஸேஷித்வத்திலே தாத்பர்யம். புத்தாவுக்கு உபசாரம் செய்கிறது பார்யைக்கு ஸ்வரூபமும், ஸாகருபமுமாப்போலே தனக்கு ஸேஷியானவனுக்கு தாஸ்யம் செய்கிறது ஸேஷபூதனுக்கு ஸ்வரூபமும், ஸாகருபமுமாகையாலே சேதநனுக்கு சரமஸேஷி எம்பெருமானுரென்கை.

‘ஆய’ என்கிற சதுர்த்தியாலே கைங்கர்யப்ரார்த்தனையைச் சொல்லுகிறது. கைங்கர்யம் தான் மாநஸ-வாசிக-காயிக ரூபத்தாலே மூன்றுவிதமாய் இதுதான் ஒன்றுக்கொன்று நாநாவிதமாய் இருக்கையாலே, ஸர்வதேஸரஸ்வகால ஸர்வாவஸ்தை<sub>2</sub>களிலும் ஸர்வவித<sub>4</sub>கைங்கர்யங்களும் நித்யமென்று சொல்லுகிறது.

‘நம:’ என்கிற பதத்தாலே கைங்கர்ய-விரோதி<sub>4</sub>நிவருத்தியைச் சொல்லுகிறது.

அதாவது—கைங்கர்யம் தனக்கு இஷ்டமாகப்பண்ணுகை நரகத்தோடொக்கும். தனக்கும் அவனுக்கும் இஷ்டமாகப்பண்ணுகை ஸ்வர்க்கத்தோடொக்கும். அவனுக்கே இஷ்டமாம்படி பண்ணுகை மோகஷத்தோடொக்கும் என்று ஸ்ரீவார்த்தாமாலையிலே அருளிச்செய்துபடியே “உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்னும்படியே அவனுக்கே இஷ்டமாம்படி பண்ணவேணுமென்கை.

“எம்பெருமானார் திருவடிகளே ஸரணம்” என்று நம் பூர்வாசார்யர்கள் அருளிச்செய்கையாலே பூர்வவாக்யத்தில் எம்பெருமானார் திருவடிகளே உபாயமென்று சொல்லுகிறது; உத்தரவாக்யத்தில் மோகஷமும் அவர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே என்று சொல்லுகிறது. த் வயத்தில் உபாயோபேயங்கள் இரண்டும் திருவடிகளே என்று சொல்லுகை ‘சரணை’ என்கிற த் விவசநத்துக்குத் தாத்பர்யம் என்று ஸம்ப்ரதாயஜ்ஞரான நம்பூர்வாசார்யர்கள் அருளிச்செய்வர்கள்.

இந்த த் வயம் மிதிலாஸாலக்ராமத்திலே எம்பெருமானார் வடுகநம்பிக்கு ப்ரஸாதி<sub>3</sub>க்க, அவரும் அந்த மந்த்ர-ப்ரதிபாத்யமான திருவடிகளை மேலுள்ளவர்களும் ஸேவித்து கைங்கர்யம் பண்ணி உஜ்ஜீவிக்கும்படியாக திருவடிகளை ப்ரஸாதி<sub>3</sub>க்க வேணுமென்று விண்ணப்பம்செய்ய, அப்படியே ஸ்ரீபாதத்<sub>3</sub>தீர்த்த<sub>2</sub>மும், திருவடிகளையும் ப்ரஸாதி<sub>3</sub>த்தருளினார் என்று ப்ரஸித்த<sub>3</sub>த<sub>4</sub>ம். இதுக்கு ப்ரமாணம் ஏதென்னில் இப்போதும் ஸாலக்ராமத்தில் ஏறியருளப்பண்ணியிருக்கிற திருவடிகளும், ஸ்ரீபாதத்<sub>3</sub>தீர்த்த<sub>2</sub>மிருக்கிற கிணறும் காணலாம். இது அறிந்து எம்பெருமானார் திருவடிகள் ஸ்வாசார்யராகையாலே ஸ்வாசார்ய பாரதந்தர்யபராகாஷ்ட<sub>2</sub>தை யுடையராயிருக்கையே எம்பெருமானார்க்கு மிகவும் திருவுள்ளமாகையாலே இந்த அநுஷ்டானத்தில் நிற்கையே த் வயத்துக்குத் தாத்பர்யம்.

த் வயப்ரகரணம் முற்றிற்று.

எம்பெருமானார் திருவடிகளே ஸரணம்.  
@—————@—————@

ஸ்ரீமதேராமாநுஜாய நம:

**சரமஸ்லோகப்ரகரணம்**

சரமஸ்லோகம் இரண்டு அர்த்த<sub>3</sub>மாய், பதினெடு பத<sub>3</sub>மாய், முப்பத்திரண்டு திருவகஷரமாய் இருக்கும். அது எங்ஙனேயென்னில்:— ‘ஸர்வ கர்மாணி ஸந்த்யஜ்ஞ ராமாநுஜ இதி ஸ்மர’ என்றும், ‘விபூ<sub>4</sub>திம் ஸர்வபூ<sub>4</sub>தேப் யோ த<sub>3</sub>த<sub>3</sub>ாம்யேதத் வரதம் மம’ என்றும் இரண்டு அர்த்த<sub>3</sub>மாய், ஸர்வகர்மாணி என்றும், ஸந்த்யஜ்ஞ என்றும், ராமாநுஜ என்றும், இதி என்றும், ஸ்மர என்றும், விபூ<sub>4</sub>திம் என்றும், ஸர்வபூ<sub>4</sub>தேப் ய: என்றும், த<sub>3</sub>த<sub>3</sub>ாமி என்றும், ஏதத் என்றும், வரதம் என்றும், மம என்றும் பதினெடு பத<sub>3</sub>மாயிருக்கும். இதில் பூர்வார்த்த<sub>3</sub>த<sub>4</sub>த்தாலே அதி<sub>4</sub>காரி க்ருத்யத்தையும், உத்தரார்த்த<sub>3</sub>த<sub>4</sub>த்தாலே உபாயக்ருத்யத்தையும் சொல்லுகிறது.

‘ஸர்வகர்மாணி’ என்கிற பத<sub>3</sub>த்தால் கர்ம-ஜ்ஞாந-ப<sub>4</sub>க்தி-ப்ரபத்திகளைச் சொல்லுகிறது. ப்ரபத்தியையும் கர்மமென்று சொல்லாமோ என்னில் செய்யப்படுகிற தெல்லாம் கர்மம் என்று சொல்லப்படுகிறதாகையாலே, ப்ரபத்தியையும் அப்படிச் சொல்லலாம்.

‘ஸந்த்யஜ்ய’ என்கிற பத<sub>3</sub>த்தாலே ரூசி வாஸனைகளோடும், வஜ்ஜையோடும் கூட மறுவலிடாதபடி விடவேணுமென்று சொல்லுகிறது. ப்ரபத்தியையும் கூட விடவேணுமென்று சொல்லாமோவெனில், “கலங்கி உபாயபு<sub>3</sub>த்<sub>4</sub>யா பண்ணும் ப்ரபத்தியும் பாதகத்தோடு ஒக்கும்” என்றும், “நெடுநாள் அந்யபரையாய் போந்த ப<sub>4</sub>ார்யை வஜ்ஜை ப<sub>4</sub>யங்களின்றிக்கே ப<sub>4</sub>ர்த்ரு ஸகாபாத்திலே நின்று ‘என்னை அங்கீகரிக்கவேணும்’ என்று அபேக்ஷிக்குமாப்போலே இருப்பதொன்றிறே இவன் பண்ணும் ப்ரபத்தி” என்றும், “இவன் அவனைப் பெற நினைக்கும் போது ப்ரபத்தியும் உபாயமன்று” என்றும் பூர்வசந்து<sub>4</sub>ஷண ரஹஸ்யத்தில் அருளிச்செய்கையாலும், கர்ம-ஜ்ஞாந-பக்தி-ப்ரபத்திகள் நாலும் மோகேஷாபாயங்கள் என்று ஶாஸ்தரங்களிலே ப்ரதிபாதி<sub>3</sub>க்கையாலும், மோகேஷாபாயங்களை விடசெல்லுகிறவிடத்தில் ப்ரபத்தியும், தான் ஸ்வதந்த்ரனைப் பற்றுகிறதாகையாலே த்யாஜ்யம் என்று சொல்லப்படுகிறது. “ஸாலப<sub>4</sub>ம் ஸ்வகு<sub>3</sub>ரும் த்யக்த்வா துர்லப<sub>4</sub>ம் ய உபாஸதோ லப்<sub>3</sub>த<sub>4</sub>ம் த்யக்த்வா த<sub>4</sub>நம் மூடோ கு<sub>3</sub>ப்தமந்வேஷதி க்ஷிதெளா॥ என்றும் “சகஷார் க<sub>3</sub>ம்யம் கு<sub>3</sub>ரும் த்யக்த்வா ஶாஸ்தர க<sub>3</sub>ம்யந்து யஸ்ஸமரேத் | கரஸ்த<sub>2</sub>மு<sub>3</sub>தகம் த்யக்த்வா க<sub>4</sub>நஸ்த<sub>2</sub>மபி வாஞ்சதி” என்றும் சொல்லுகிறபடியே ப்ரத்யக்ஷஸாகஷாத்காரமான ஆசார்யனிட்டு ஜ்ஞாநஸாகஷாத்காரமான ஈப்ரவரனைப் பற்றுகை, அஜ்ஞானம், அஸக்தனம், அப்ராப்தனனு சேதநனுக்குக் கூடாமையாலும், இவை ஒன்றுக்கும் ஶக்தனன்றிக்கே இருப்பான் ஒருவனைக் குறித்து இவனுடைய இழுவையும், இவனைப்பெற்றால் ஈப்ரவரனுக்குண்டான ப்ரீதியையும் அநுஸந்தி<sub>4</sub>த்து, ஸ்தநந்த<sub>4</sub>யப்ரஜைக்கு வ்யாதி<sub>4</sub>யுண்டானால், அது தன் குறையாக நினைத்து, தான் ஒளாஷத<sub>4</sub>ஸேவை பண்ணும் மாதாவைப் போலே, இவனுக்காகத் தான் உபாயாநுஷ்டாநம் பண்ணி ரகஷிக்கவல்ல பரமத<sub>3</sub>யாஞ்வான மஹாப<sub>4</sub>ாக<sub>3</sub>வதன் அபி<sub>4</sub>மாநத்திலே ஒதுங்கி ‘வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டும்’ (நாச.திரு.11–10) என்று சொல்லுகிறபடியே ஸகல ப்ரவ்ருத்தி நிவருத்திகளும் அவனிட்டவழக்காக்குகை என்றும் அர்த்த<sub>2</sub>பஞ்சகத்திலே அருளிச்செய்கையாலேயும் ஆசார்யாபி<sub>4</sub>மாந நிஷ்ட<sub>2</sub>னுக்கு ப்ரபத்தியும் த்யாஜ்யம் என்றதாயிற்று.

‘ராமாநுஜ இதி ஸ்மர’ என்கிற பத<sub>3</sub>த்தாலே ‘பிதரம் மாதரம் த<sub>3</sub>ாராந் புத்ராந் பந்தா<sub>4</sub>ந் ஸகீந் கு<sub>3</sub>ருந் ரத்நாநி த<sub>4</sub>நதாந்யாநி கேகத்ராணி ச க<sub>3</sub>ருஹாணி ச ஸர்வத<sub>4</sub>ர்மாம்பர ஸந்த்யஜ்ய ஸர்வகாமாம்ப்ச ஸாகஷராந் லோகவிக்ராந்த சரணேள ஸரணை தேவ்ரஜம்விபே<sub>4</sub>ா என்று பித்ர மித்ர களத்ர பஸரா க<sub>3</sub>ருஹ கேஷத்ர ரத்ந த<sub>4</sub>ந தாந்யாதி<sub>3</sub>களை விட்டு லோக விக்ராந்த சரணத்ர வய ஸமாப்ரயணம் பண்ணி

“த்வமேவ மாதா ச பிதா த்வமேவ த்வமேவ பந்து<sub>4</sub>ப்ரச கு<sub>3</sub>ருஸ் த்வமேவ | த்வமேவ வித்தீயா த்திரவினைம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தே<sub>3</sub>வதே<sub>3</sub>வ॥” என்று சேதநர் த்திருடூஅத்தீயவஸாயம் பண்ணமாட்டார்களாகையாலே, இவர்களுக்காகத்தாமே பித்திருமாத்ராதி<sub>3</sub>களாகிற ஸகலவிதை<sub>4</sub>பந்து<sub>4</sub>வும் நீயே என்று விண்ணப்பம் செய்தும், “மநோவாக்காயை: அநாதிகாலப்ரவ்ருத்த அநந்த அக்ருத்யகரண க்ருத்யாகரண பகு<sub>4</sub>வதை<sub>3</sub>பசார பகு<sub>4</sub>கா<sub>3</sub>வதாபசார அஸஹ்யாபசாரரூப நாநாவிதை<sub>4</sub>நந்தாபசாராந் ஆரப்பதை<sub>4</sub>கார்யாந், அநாரப்பதை<sub>4</sub>கார்யாந், க்ருதாந், கரியமானநீந், கரிஷ்யமானநீம்ப்ரச ஸர்வாந் அஸேஷத: கஷமஸ்வ॥” என்று மநோவாக்காயாதி<sub>3</sub>களாலே வருகிற அக்ருத்யகரணதி<sub>3</sub>ஸர்வாபராதை<sub>4</sub>ங்களும் கஷமிக்கவேணும் என்று ப்ரபத்தி பண்ணின வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸௌபரீஸ்ய ஸௌலப்பு<sub>4</sub> ஜ்ஞாந ஶக்திகளுண்டா யிருக்கிறவென்னை, ராமாநுஜ என்று ஸ்மரிக்கவே அமையும் என்று யருளிச்செய்கிறுர். ஆனால் ஸ்மரணமாத்ரமே அமையுமோ “சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்” (திருவாய். ८-५-११) என்கிறபடியே தரிகரணங்களினாலேயும் வேண்டாவோவென்னில், தரிகரணங்களில் வைத்துக்கொண்டு மந:கரணம் ப்ரதை<sub>4</sub>நமாகையாலும், மற்ற இரண்டும் இதுக்கே ஶேஷமாகையாலும் ஜ்ஞாநாந் மோகஷமாகையாலும், முன் ப்ரபத்திக்கு விடசௌன்னவை ஒன்றும் விடவேண்டா ‘ராமாநுஜ’ என்று மநஸ்விலே நினைவுண்டாகவே அமையும் என்றபடி.

‘விபூ<sub>4</sub>திம்’ என்கிற பதை<sub>3</sub>த்தாலே நித்யவிபூ<sub>4</sub>தியைச் சொல்லுகிறது. ‘ஸர்வபூ<sub>4</sub>தேப்பு<sub>4</sub>:’ என்கிற பதை<sub>3</sub>த்தாலே எல்லார்க்கும் என்றும் சொல்லப்படுகிறது. ‘தை<sub>3</sub>ாமி’ என்கிற பதை<sub>3</sub>த்தாலே ப்ரஸாதி<sub>3</sub>க்கிழேம் என்று சொல்லுகிறது. ஆனால் பூர்வார்த்தை<sub>4</sub>த்தில் ‘ஸ்மர’ என்ற மத்தீயமானாலே ஒருத்தனைச் சொல்லி, இங்கு ‘ஸர்வபூ<sub>4</sub>தேப்<sub>3</sub>யோ தை<sub>3</sub>ாமி’ என்று எல்லார்க்கும் நித்யவிபூ<sub>4</sub>தியையும் ப்ரஸாதி<sub>3</sub>க்குமென்று அருளிச்செய்தது யெங்குனேயென்னில்:— விபீ<sub>4</sub>ஷணுழ்வான் ஒருத்தனுமேயிரே ப்ரபத்தி பண்ணிற்று. கூடவந்த நால்வரும் ப்ரபத்தி பண்ணுமலிருக்கசெய்தேயும், அங்கீ<sub>3</sub>காரம் ஜவர்க்கும் ஸமமானுப்போலேயும், லோகத்தில் ஒருவன் ராஜஸேவை பண்ணி, கொண்டுவந்த பதை<sub>3</sub>ார்த்த<sub>2</sub>ம் அந்த ராஜாவை அறியாத புத்ர மித்ர களத்ராதி<sub>3</sub>கள் அநுப<sub>4</sub>வித்தாப்போலேயும், எம்பெருமானூர் ஸம்பந்த<sub>4</sub>ம் ஒருவனுக்குண்டானால், அவன் ஸம்பந்த<sub>4</sub> ஸம்பந்தி<sub>4</sub>களுக்கும் பரமபதை<sub>3</sub>ம் ஸித்தை<sub>4</sub>மென்று தாத்பர்யம்.

“ஏதத்<sub>3</sub> வ்ரதம் மம” என்கிற பதை<sub>3</sub>ங்களாலே இது நம்முடைய வ்ரதம் என்றபடி. “ஸத்யவாக்யோ த்திருடூவ்ரத:” (ரா.ப<sub>3</sub>. १-२) என்றும், “ப்ரியவாதீ ச பூ<sub>4</sub>தாநாம் ஸத்யவாதீ<sub>3</sub> ச ராக<sub>4</sub>வ:” (ரா.அ.२-३२) என்றும் “ராமோ தை<sub>3</sub>விர்நாபி<sub>4</sub> பகு<sub>4</sub>ஷதே” (ரா.அ) என்றும் சக்ரவர்த்தித் திருமகனுருடைய வாக்யம் ஸத்யமானுப்போல், இவ்விடத்தில் “ஏதத்<sub>3</sub> வ்ரதம் மம” என்று அருளிச்செய்த எம்பெருமானூர் வாக்யமும் ஸத்யமாகையாலே எம்பெருமானுரும் சேதநரை ரக்ஷிக்கிறது சேதநனுக்காகவன்று, ரக்ஷிக்கிறதே தமக்கு வ்ரதமாகையாலே, தம்முடைய வ்ரதம் ஸித்தை<sub>4</sub>க்கைக்காக ஸ்ரீஸௌலைஶதையாபாத்ரம்-ஜூன் 2009

ரக்ஷிக்கிறோம் என்று அருளிச்செய்கிறார். “அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி” (பெரு. திரு.10–10) என்று திருவயோத்தையில் ஸ்த<sub>2</sub>ாவர ஜங்க<sub>3</sub> மாதி<sub>3</sub> களை வைகுந்தத்தேற்றின கக்ரவர்த்தித்திருமகனுரைப்போலே, அவர் திருவள்ளாக்கருத்தை அறிந்தருளின ராமாநுஜாசார்யரும், ‘நம்முடைய அபிழமாநாந்தர்பூதரையும் நாமே ரக்ஷிக்கிறோம் நீங்கள் நிர்ப்பராய் இருங்கோள்’ என்று அருளிச்செய்தருளினார்.

இவ்வர்த்தம் ஜஞாநமண்டபமான திருநாராயணபுரத்தில் ராத்ரிகாலத்திலே முதலியாண்டான், எம்பார், திருநாராயணபுரத்தரையர், மாருதியாண்டான், உக்கலம்மாள் இவர்கள் ஜவர்க்கும் ‘இது ஒருத்தர்க்கும் வெளியிடவேண்டாம் இதில் ப்ரதிபத்தி பிறக்கிறது துர்லப மாயிருக்கும்’ என்று அருளிச்செய்து நாம் ஸர்வோத்தாரகர், நம்மைப் பற்றி நிர்ப்பராய் இருந்தால் ஒரு குறைகளும் இல்லாமல் ஈடேறலாம் என்று அருளிச்செய்தார். அன்று ஸ்ரீக்ருஷ்ணன் “மாம்” என்று தன்னுடைய விக்ரஹத்தை அர்ஜூநனுக்கு காட்டினுப்போலேயும், இந்த ஜவர்க்குமே இங்கு தொட்டுக்காட்டினபடியாலே, மஹாமதிகளான இவர்கள் கண்டு இனி நமக்கு எம்பெருமானார் திருவடிகளே பராணம் என்று விச்வவித்து நிர்ப்பராய் இருக்கையாலே நமக்கும் இதுவே தஞ்சம். இவ்வர்த்தம் பரமரஹஸ்யமென்று அஸ்மதாசார்யோக்தம்.

இந்த ரஹஸ்யத்ரயமும் அஸ்மதாதி<sub>3</sub>களளவும் வந்து இறங்கினபடி யெங்குனேயென்னில்:— பெரியதிருமலைநம்பி எம்பாரை எம்பெருமானர்க்கு தாரா பூர்வகமாக ஸமர்ப்பித்த பின்பு, எம்பார் திருமலைநம்பியைப் பிரிந்திருக்கமாட்டாமல் திரும்பி, திருமலைநம்பி ஸந்திதி<sub>4</sub>க்கு எழுந்தருளினார்; அவரும் “விற்ற பசுவுக்கு புல்லிடுவாருண்டோ” என்று முகம்காட்டாமல் இருக்கிறபடியைக்கண்டு, இனி நமக்கு எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று மீளஞ்சியருளி, திருமுன்பே நின்று இனி நான் நம்பியை அறியேன்; தேவர் திருவடிகளே குதியென்று எம்பெருமானர்க்கு விண்ணப்பம் செய்யக்கேட்டருளி எம்பெருமானரும் இவருடைய அத்யவஸாயத்துக்கு ஸந்தோஷித்து இந்த மந்த்ரத்வயமும் எம்பெருமானார் எம்பாருக்கு ப்ரஸாதி<sub>3</sub>த்தருளினார். சரமஸ்லோகமருளிச்செய்த க்ரமம் கீழ் உக்தமானபடியினாலே இங்கு சொல்லுகிறிலோம். இந்த ரஹஸ்யத்ரயம் எம்பெருமானார் எம்பார்க்கு அருளிச்செய்ய, அவர் பட்டருக்கு, அவர் நஞ்ஜீயருக்கு, அவர் நம்பின்னைக்கு, அவர் வடக்குத்திருவீதிப்பின்னைக்கு, அவர் பின்னைக்கு, அவர் கூரகுலோத்தமதாஸருக்கு, அவர் திருவாய்மொழிப் பின்னைக்கு, அவர் மணவாளமாழுமனிக்கு, அவர் வானமாமலைஜீயர், கோயில் கந்தாடையண்ணன், பரவஸ்துப்பட்டர்பிரான்ஜீயர், அப்பின்னை, ப்ரதிவாதிபயங்கரம் அண்ணன், எறும்பியப்பா, போரேற்றுநெநநாராசார்யர், அத்தங்கிசிங்கராசாரியர் முதலான அஷ்டத்திக்கலைங்களுக்கும் ப்ரஸாதி<sub>3</sub>க்க, அஸ்மதாசார்யரளவும் வந்ததென்று அஸ்மதாசார்யோக்தம்.

**சரமஸ்லோகப்ரகரணம் முற்றிற்று.**

**எம்பெருமானார் திருவடிகளே பராணம்.**

ஸ்ரீஸஸலோத்யாபாத்ரம்-ஜூன் 2009

7. லெளகிகம் வைதி<sub>3</sub>கம் வாடபி தத<sub>2</sub>ாட்டத்<sub>4</sub>யாத்மிகமேவ ச  
ஆததீதீத யதோ ஜ்ஞாநம் தம் பூர்வமபி<sub>4</sub>வாத<sub>3</sub>யேத்॥ (2-117)

அர்த்தஸாஸ்தரம் முதலான லெளகிகவிஷயங்களைப் பற்றியாவது, வேதார்த்தத்தைப்பற்றியாவது, ப்ரஹ்மவிஷயமாகவாவது எவரிடமிருந்து ஞானத்தை அடைந்தானே அவரை (மதிக்கத்தக்கவர்களின் நடுவில்) முதலில் நமஸ்கரிக்க வேண்டும். அறிவைக்கொடுத்த இமழுவருள்ளும் முன்னேல் சொல்லப்பட்டவரைக் காட்டிலும் அடுத்துச் சொல்லப்பட்டவருக்கு ஏற்றமுண்டு என்கிறு வ்யாக்யாதாவான குல்லூகபட்டர்.

இவ்விடத்தில், ஆசார்யனை “பூர்வம் அபி<sub>4</sub>வாத<sub>3</sub>யேத்” (முதலில் வணங்க வேண்டும்) என்றதாலேயே பரமாசார்யரான ஆளவந்தார் ஸ்தோத்ரரத்நத்தின் ஆதியில் ப்ரதமாசார்யரான நாதமுநிகளை “நம: ... நாத<sub>2</sub>யமுநயே” என்று வணங்கினார் என்பதை உணரவேண்டும். மேலும், எம்பெருமானுர் கீதாபாஷ்ய ஆரம்பத்தில் “யாமுநேயம் நமாமி” என்று ஆளவந்தாரை நமஸ்கரித்ததும், கூரத்தாழ்வான் வைகுண்ட ஸ்தவத்தின் தொடக்கத்தில் “ராமாநுஜஸ்ய சரணைள சரணம் ப்ரபத்<sub>3</sub>யே” என்று ஸ்வாசார்யரான எம்பெருமானுரின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றியதும், பராஸரபட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தின் முதல் ஸ்லோகத்தில் “ஸ்ரீவத்ஸசிஹ்ந மிஸ்ரேப்<sub>4</sub>யோ நம உக்திமதீ<sub>4</sub>மஹே” என்று தம்முடைய ஆசார்யரான கூரத்தாழ்வானைக் குறித்து நம: என்றதும், தத்தவஸாரத்தில் முதலில் நடாதூரம்மான் “ஸ்ரீவிஷ்ணுசித்த பத<sub>3</sub>பங்கஜ ஸங்க<sub>3</sub>மாய சேதோ மம ஸ்ப்ருஹயதே” என்று தமதாசார்யரான எங்களாழ்வானுடைய திருவடித்தாமரையில் பொருந்துவதற்கு என் மனம் விரும்புகிறது என்றதும் இங்கு நினைவுகூரத்தகும். மீமாம்ஸகளும் “அபி<sub>4</sub>வந்த<sub>3</sub>ய கு<sub>3</sub>ரூந் ஆதெ<sub>3</sub>ள ஶிஷ்யதீ<sub>4</sub>-பத்<sub>3</sub>மிநீ-ரவீந்” [(ஸ்ரீஷ்யர்களுடைய அறிவாகிற தாமரைக்கு ஸ்ரீராமன் போன்ற ஆசார்யர்களை முதற்கண் வணங்கி] என்றான்றே.

“ப<sub>4</sub>க<sub>3</sub>வத்<sub>3</sub>வந்த<sub>3</sub>நம் கார்யம் கு<sub>3</sub>ருவந்த<sub>3</sub>ந பூர்வகம்” (ஆசார்ய வந்தநத்தை முன்னிட்டே பகவானை வணங்கவேண்டும்) அன்றே. அதனுலேயே ‘முதலில் ஆசார்யனை வணங்கவேண்டும்’ என்பதற்கு ப்ரமாணமாக பரமகாருணிகரான பெரியவாச்சான்பிளை இந்த ஸ்லோகத்தை ஸ்தோத்ரரத்ந வ்யாக்யாநத்தில் உதாஹரித்துள்ளார்.

8. அல்பம் வா ப<sub>3</sub>ஹூ வா யஸ்ய ஸ்ருதஸ்யோபகரோதி ய: தமபீஹு கு<sub>3</sub>ரும் வித்<sub>3</sub>யாச்ச<sub>2</sub>ருதோபக்ரியயா தயா॥ (2-149)

ஸாஸ்தரவிஷயத்தில் எவர் சிறிதளவாவது மிகுதியாகவாவது உபகாரம் செய்கிறோ, அவரையும் குரு என்று அறியவேண்டும்.

9. ப<sub>3</sub>ராஹ்மஸ்ய ஜூந்மத: காந்தா ஸ்வத்<sub>4</sub>ரமஸ்ய ச ஸாஸிதா

ப<sub>3</sub>ஸ்லோாபி விப்ரோ வ்ருத்த<sub>3</sub>ஸ்ய பிதா ப<sub>4</sub>வதி த<sub>4</sub>ர்மத:॥ (2-150)

எவன் உபநயனம் செய்விடது வேதார்த்தங்களை அறிவிக்கிறுனே, அவன் வயதில் இளையவனுயிருந்த போதிலும் பிதாவைப்போலே பூஜிக்கத்தக்கவன்.

10. அத்<sub>4</sub>யாபயாமாஸ பித்ரூந் ஶஸராங்கி<sub>3</sub>ரஸ: கவிஃ:

புத்ரகா இதி ஹோவாச ஜ்ஞாநேந பரிக்ருஹ்ய தாந॥ (2-151)

குழந்தையாயும், வித்வானுயிரிருந்த ஆங்கிரஸர் தன்னைக் காட்டிலும் வயதில் பெரியவர்களும், ஜ்ஞானத்தில் சிறியவர்களுமான பித்ருக்களை (தகப்பனேடு உடன் பிறந்தவர்களையும் அவர்களின் குமாரர்களையும்) ஶஸ்யர்களாகக் கொண்டு ‘பிள்ளைகாள்’ என்றழைத்தார்.

11. தே தமர்த்த<sub>2</sub>மப்ருச்ச<sub>2</sub>ந்த தே<sub>3</sub>வாநாக<sub>3</sub>தமந்யவः:

தேவாஸ் சைதாந்ஸமேத்யோசர்ந்யாய்யம் வ: ஶஸராகுதவாந॥ (2-152)

கோபமடைந்தவர்களான அந்த பித்ருக்கள் தேவர்களை நோக்கி “ஆங்கிரஸன், வயதில் முத்தவர்களான எங்களைப் ‘பிள்ளைகாள்’ என்றழைத்தது சரியா” என்று கேட்டனர். தேவர்கள் ஒன்றுகூடி “‘குழந்தையான ஆங்கிரஸன் உங்களை அப்படியழைத்தது சரிதான்’ என்றார்கள்.

12. அஜ்ஞோ ப<sub>4</sub>வதி வை ப<sub>3</sub>ால: பிதா ப<sub>4</sub>வதி மந்த்ரத<sub>3</sub>:

அஜ்ஞும் ஹி ப<sub>3</sub>ாலமித்யாஹ୍: பிதேத்யேவ து மந்த்ரத<sub>3</sub>ம்॥ (2-153)

அறியாமையினுலேயே ஒருவன் பால(சிறுவ)னுகிறன். வேதத்தை அத்யயநம் செய்து வைப்பவனும், அதன் அர்த்தத்தை விளக்குபவனும் பிதாவுக்கு ஸமமானவர்கள். ஆகையாலே அறியாதவனை பாலன் என்று கூறுகிறார்கள். மந்த்ரத்தை (வேதத்தை) ஒதுவிப்பவனை பிதா என்று கூறுகின்றனர்.

13. ந ஹாயநூந் பலிதைர்ந் வித்தேந ந ப<sub>3</sub>ந்து<sub>4</sub>பி:

ருஷயஸ்சக்ரிரே த<sub>4</sub>மம் யோநநாசாந: ஸ நோ மஹாந॥ (2-154)

அதிகவயதினுலோ, தலைமுடிநரைத்ததாலோ, மிகுந்த செல்வத்தினுலோ, பந்துக்களினுலேயோ ஒருவன் பெரியவனுகமாட்டான். எவன் அங்கங்களோடு கூடிய வேதத்தை அத்யயநம் செய்துள்ளனானே அவனையே பெரியவன் என்று ரிஷிகள் தர்மத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவ்விடத்தில் பின்வரும் ஐதிஹ்யம் நினைக்கத்தகும்.

எம்பெருமானார் காலத்தில் சிறுகுழந்தையான பட்டர் தெருவிலே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவன் ‘ஸர்வஜ்ஞபட்டன்’ என்று விருதூதிக் கொண்டு வந்தான். ‘எம்பெருமானார் எழுந்தருளியிருக்குமிடத்தில் ஒருவன் ஸர்வஜ்ஞன் (எல்லாமறிந்தவன்) என்று விருதூதிவருவதா?’ என்று நினைத்தார் பட்டர்.

ஐந்துவயதேயான பட்டர் தெருப்புமுதியை தமது கையிலே அள்ளிக்கொண்டு வந்து, ‘நீ எல்லாமறிந்தவனன்றே? இது எத்தனை? சொல்’ என்றார். அக்கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் நின்றுள்ள ஸர்வஜ்ஞபட்டன். ‘இதொரு கைப்புமுதி’ என்று கூறி எல்லாமறிந்தவன் என்ற விருதைத் தக்கவைத்துக்கொள்ளாமல் அஜ்ஞனுய்

விட்டாயே’ என்றார் பட்டர். பின்னர், பட்டரை ஆழ்வான் திருக்குமார் என்று கேள்விப்பட்ட அவன், ‘பறப்பதன் குட்டி தவழுமோ’ என்றான்.

இதிலிருந்து வயதில் மூத்தவனுளைும் “அஜ்ஞோ ப<sub>4</sub>வதி வை ப<sub>3</sub>லு:” (அறியாதவன் சிறுபிளையோகிருன்) என்றதால் ஸர்வஜ்ஞபட்டன் சிறியவனே என்றும், குழந்தையோன்றும் ஜ்ஞாநத்தால் சிறந்தவரான பட்டரே ‘மஹாந்’ என்றும் உணரலாகிறது.

14. விப்ரானும் ஜ்ஞாநதோ ஜ்யைஷ்ட<sub>2</sub>யம் கூத்ரியானும் து வீர்யத:  
வைப்பயாநாம் த<sub>4</sub>ந்யத<sub>4</sub>நத: ஶாத்ரானுமேவ ஐந்மத:<sup>॥</sup> (2-155)

அந்தனர்களுக்கு அறிவினுலைம், அரசர்களுக்கு பராக்ரமத்தாலைம், வைப்பயர் (வணிகர்) களுக்கு செல்வம் தாந்யம் வஸ்தரம் முதலியவைகளாலைம், வேளாளர்களுக்கே வயதினுலைம் மேன்மை ஏற்படுகிறது.

15. ந தேந வ்ருத்<sub>3</sub>தோ ப<sub>4</sub>வதி யேநாஸ்ய பலிதம் ஶரிர:  
யோ வை யுவாப்யதீ<sub>4</sub>யாநஸ்தம் தே<sub>3</sub>வா: ஸ்த<sub>2</sub>விரம் விது<sub>3</sub>:<sup>॥</sup> (2-156)

ஒருவனுக்கு தலைநரைத்ததினுலேயே அவன் பெரியவனுக்கமாட்டான். எவன் சிறியவனுயிருந்தும் வேதார்த்தத்தை அறிந்தவனுக இருக்கிறுனே, அவனையே தேவர்கள் முதியவன் என்று அறிகிறார்கள்.

திருமங்கையாழ்வார் பெரியதிருமொழியில் (8-2-9) “கணபுரம் கைதொழும் பிள்ளையைப் பிள்ளையென்று எண்ணப்பெறுவரே” என்றது இங்கு நினைக்கத்தகும். தாய்ப் பாசுரமானவிதில் பரகாலநாயகியின் திருத்தாயார் “சிறுகுழந்தையான பரகாலநாயகிக்கு இன்னமும் வாயில் பல்முளைவிடவில்லை. தலைமுடியை வாரி முடியும்படி இன்னமும் தலைமுடி வளரவில்லை. ஆனாலும் இவள் திருக்கண்ண புரத்தைத் தொழுகின்றார். இப்படித் திருக்கண்ணபுரத்தைத் தொழும் பெரிய முதன்மை உடையவளான இவளை என் வயிற்றில் பிறந்த பிள்ளையென்று நினைக்கத் தான் முடியுமோ? என்னுடைய பெண்பிள்ளை என்று நினைத்தால் அப்படி நினைத்த பாபத்திற்கு ப்ராயஸ்சித்தம் பண்ணவேண்டியிருக்குமன்றே” என்றார்.

வேதாந்தவிழுப்பொருளின் மேவிருந்த விளக்கான எம்பெருமான் எழுந்தருளியுள்ள திவ்யதேசாத்தை திருமந்த்ரார்த்தத்தின் எல்லைநிலம் என்றறிந்து தொழுத பரகாலநாயகி வயதையிட்டு சிறுபிள்ளையாக நினைக்கப்படாமல் பெருமேன்மையுடையவளாகக் கருதப்பட்டது இங்கு அநுஸந்திக்கத்தக்கது.

பராஸரபட்டருடைய திருத்தாயாரான கூரத்தாண்டாள், தினந்தோறும் பராஸரபட்டரின் ஸ்ரீபாததீர்த்தத்தைப் பருகுவாளாம். தன் வயிற்றிற் பிறந்த பிள்ளையானுலைம், பட்டருடைய ஜ்ஞாநத்தையிட்டு அவரைப் பெரியவராக மதித்தாள் ஆண்டாள்.

ஆரூயிரப்படி குருபரம்பராப்ரபாவத்தில் “ஸ்ரீஷ்யபுத்ரர்களேயாகிலும், ஜ்ஞாநாதி<sub>4</sub>கர் ததீ<sub>3</sub>யத்வேந அநுவர்த்தநீயர்” என்று சொல்லப்பட்டது இங்கு அநுஸந்திக்கத்தக்கும்.

நீ<sup>ம்</sup>தே ஶட<sub>2</sub>கோபாய நம:

பூ<sup>ரி:</sup>

நீ<sup>ம்</sup> மது<sub>4</sub>ரகவயே நம:

நம்மாழ்வார் திருமஞ்ஜூநக் கட்டியங்கள்

சत்வாश்ய ஷப்பத்தொகோபாய நம:

ஸுரேஶவராஹாகரம் வி஭ுந்து வகுக்கும் செய்தி ஸுமனஸ்ஸமேதம் |

ஸத்த்வாப்ரயம் ஷட்பத<sub>3</sub>ப<sub>4</sub>வயுக்தம் ஸாஹம் ஸலைவெயம் ஸாமநஸ்ஸமேதம் |

ஸாரேப்வராஹ்லாத<sub>3</sub>கரம் விபும் த்வாம் வதுந்தி ஸந்த: ஶட<sub>2</sub>கோபமேரும் ||

நாயன்தே – “ஜாயமாநம் ஹி புருஷம் யம் பஸ்யேந் மது<sub>4</sub>ஸுது<sub>3</sub>ந: ஸாத்த்விகஸ் ஸது விஜ்ஞேய: ஸவை மோகங்கார்த்த<sub>2</sub> சிந்தக:॥ (ப<sub>4</sub>ர-ஸாந்தி 358-73) என்னும்படி உத்பத்தி காலத்திலே தன்னுடைய விஶேஷங்கடாகங்கும் தாலே ஸம்ஸாரிசேதநரை நிரஸ்த ரஜஸ்தமஸ்கராயும், ப்ரவ்ருத்த<sub>3</sub>த<sub>4</sub> ஸத்த்வகு<sub>3</sub>ணராம்படியும் பண்ணவல்ல ஸர்வேப்ரவரனுடைய நிரந்தர கடாகங் பாத்ரபூ<sub>4</sub>தராய், உபாயோபேயங்களிரண்டும் ஸ்ரிய:பதியான ஸர்வேப்ரவரனுடைய திருவடிகளும், அந்தக் திருவடிகளில் பண்ணும் கைங்கரயமுமாகவே நிஷ்கர்ஷித்திருக்குமவராய், ஜிதேந்த<sub>3</sub>ரியராலே ஸேவிக்கப் படுமவராய், ஸம்ஸாரிசேதநரை உஜ்ஜீவிப்பிக்கையிலே நோக்கமான திருவுள்ளத்தை யுடையவராய், உக்திவருத்திகளாலே ஸர்வேப்ரவரனை உகப்பிக்கும் ஸ்வப<sub>4</sub>ாவராய், அபரிச்சே<sub>2</sub>த<sub>3</sub>ய மஹிமரான தேவரை ஸத்துக்களானவர் ஸ்வப<sub>4</sub>ாவ ஸாம்யத்தாலே மஹாமேருவாக விண்ணனப்பம் செய்யா நின்றுர்கள். (அது) இங்ஙனேயிராநின்றது. எங்ஙனேயென்னில்;

(ஸத்த்வாப்ரயம்) அந்த மஹாமேருவானது பஞ்சாஸத்கோடி விஸ்தீர்ணமான பூ<sub>4</sub>மிக்கு ஒரு ஆணி அடித்தாப்போலே நிற்கைக்கீடான ப<sub>3</sub>லத்திற்கு ஆஸ்ரயமாயிருக்கும். தேவர் ரஜஸ்தமஸ்ஸாக்கள் கலசாதபடி ஸத்த்வகு<sub>3</sub>ணம் ஒன்றுக்குமே ஆஸ்ரயமாய் எழுந்தருளியிருப்பீர்.

(ஷட்பத<sub>3</sub>ப<sub>4</sub>வயுக்தம்) அந்த மஹாமேருவானது நாநாவித<sub>4</sub> புஷ்ப ரஸாஸ்வாத<sub>3</sub> மத்த ப<sub>4</sub>ருங்க<sub>3</sub>ாவளியாலே சேஷ்டாயுக்தமாயிருக்கும். தேவர் ஆறுவித<sub>4</sub>மான ஸரணக<sub>3</sub>தி விஷயமான திருவுள்ளத்தையுடையராய் எழுந்தருளியிருப்பீர்.

(ஸாஹம் ஸலைவெயம்) மஹாமேருவானது மாநஸாதி<sub>3</sub>ஸரோவர்த்திகளான அழகிய அன்னங்களாலே ஸேவிக்கப்படுவதாயிருக்கும். தேவர் நாத<sub>2</sub>-யாமுந-யதிவராதி<sub>3</sub>களான பரமஹம்ஸர்களாலே ஸேவ்யமாநராய் எழுந்தருளியிருப்பீர்.

(ஸாமநஸ்ஸமேதம்) அந்த மஹாமேருவானது உத்யாநதடாக ஜலங்களிலேயிருக்கிற நாநாவித<sub>4</sub> புஷ்பங்களோடே கூடியிருக்கும். தேவர் ஸர்வேப்ரவரன் கைவிட்ட ஸம்ஸாரிகளையும் திருக்குகையிலே தத்பரராகையாலே அழகிய திருவுள்ளத்தையுடையராய் எழுந்தருளியிருப்பீர்.

(ஸாரேப்ரவராஹ்லாத<sub>3</sub>கரம்) அந்த மஹாமேருவானது தே<sub>3</sub>வர்களுக்கு நிர்வாஹகராய் இருந்துள்ள ப்ரஹ்மாதி<sub>3</sub>களுக்கு ஸ்வவைவலக்கண்யத்தாலே

ஆஹ்லாத<sub>3</sub>கரமாயிருக்கும். தேவர், “பக்கம் நோக்கறியான் என் பைந்தாமரைக் கண்ணன்” என்கிறபடியே நிரந்தரகடாக்ஷம் பண்ணிக்கொண்டிருக்கும்படி அயர்வறும் அமர்கள் அதிபதிக்கும் ஆஹ்லாத<sub>3</sub>கரராய் எழுந்தருளியிருப்பீர்.

(விபு<sub>4</sub>ம்) அந்த மஹாமேருவானது பூ<sub>4</sub>மிக்கு மேலே எண்பத்துநாலாயிரம் யோஜீன உயர்த்தியை உடையதாகையாலே பர்வதாந்தரங்களைக் காட்டிலும் பெரியதாயிருக்கும். தேவர், ‘அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே’ என்னும்படி உப<sub>4</sub>யவிபூ<sub>4</sub>தியிலும் அடங்காத பெருமையையுடையராய் எழுந்தருளியிருப்பீர்.

ஆக இப்படிகளாலே தேவீரை (வத<sub>3</sub>ந்தி ஸந்த: ஶட<sub>2</sub>கோப மேரும்) ஸ்ரீமது<sub>4</sub>ரகவி ப்ரப<sub>4</sub>ருதி ஸாத்த்விக ஸஜ்ஜாநங்கள் ஒரு மஹாமேருவாக விண்ணப்பம் செய்யா நின்றார்கள்.

### **திருவத்யயநோத்ஸவம் – நாலாம் திருநாள் கட்டியம்**

ப்ரஜாபதி ஶிவாடிஷு பிரவண சேதசாமாగஸை: பராவர வி஭ாగா஦் பரமஶாஸ்திரமுக்தவா புரா |

வி஭ாதி ஶாத்கோப! தத்ப்ரபலஶாஸ்திராதூராதாந் மூர்ச்சாநங்கள் ஒரு மஹாமேருவாக விண்ணப்பம் செய்யா நின்றார்கள்:

பராவர விப<sub>4</sub>ாக<sub>3</sub>தும் பரமஶாஸ்த்ரமுக்தவா புரா

விப<sub>4</sub>ாதி ஶட<sub>2</sub>கோப! தத்ப்ரபலஶாஸ்த்ரபாந்காஹ்ருத<sub>3</sub>ாம்

ப<sub>4</sub>வாந் ஸ்நபநபுர்வகம் ஶபத<sub>2</sub>மத<sub>3</sub>ய கர்த்தும் யத<sub>2</sub>ா

“ஸதே<sub>3</sub>வ ஸோம்யேத<sub>3</sub>மக்ர ஆஸீத்”, “ப்<sub>3</sub>ரஹ்மவா இத<sub>3</sub>மேகமேவாக்ர ஆஸீத்”, “ஆத்மா வா இத<sub>3</sub>மேகமேவாக்ர ஆஸீத்”, “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத், ந ப்<sub>3</sub>ரஹ்மா நேஸாநா:”, “தத்ர ப்<sub>3</sub>ரஹ்மா சதுரமுகோ ஜாயதே”, புத<sub>3</sub>புத<sub>4</sub>ரக்ஷய

ஸலிலபாணி: புந்தேஷா ஜாயதே”, “நாராயணத் ப்<sub>3</sub>ரஹ்மா ஜாயதே, நாராயணத் ருத<sub>3</sub>ரோ ஜாயதே”, “ப்<sub>3</sub>ரஹ்மாதி<sub>3</sub>ஷா ப்ரலீநேஷா நஷ்டே லோகே சராசரே ஏகஸ்திஷ்ட<sub>2</sub>தி விஸ்வாத்மா ஸ து நாராயண: பர:” என்றும், “தஸ்மிந் ஜஞ்சே ஸ்வயம் ப்<sub>3</sub>ரஹ்மா ப்<sub>3</sub>ரஹ்மணஸ்சாபி ஸம்பூ<sub>4</sub>தஸ் ஶிவ:” என்னுமிப்படி ஜகத்காரணமுகே<sub>2</sub>ந நாராயணனு டைய ஸர்வஸ்மாத்பரத்வத்தையும் ஸ்ருதிஸ்மருதிபுரஸ்ஸரமாக ஸகலஸாஸ்த்ரங்களும், ஏகண்டமாக நின்று கே<sub>4</sub>ஷிக்ஷீ செய்தேயும், ஸ்ரஷ்டருத்வ ஸம்ஹாரகத்வமுகே<sub>2</sub>ந ருத<sub>3</sub>ர ப்ரஜாபதி முக<sub>2</sub> தே<sub>3</sub>வதாந்தர-பரத்வத்தையும், அநாகவித ஸுலப்ரக்ருதி ஸம்ப<sub>3</sub>ந்த<sub>4</sub> பங்கவாஸநாருஷித மாநஸராகையாலே வைதி<sub>3</sub>கபத<sub>2</sub> விமுகராய், ப<sub>3</sub>ாஹ்யபத<sub>2</sub>ாபி<sub>4</sub>முக<sub>2</sub>ராய் லோகாயதரென்று பெயரிட்டு, ஶாஸ்த்ராநிஷ்ட<sub>2</sub>ராகையாலே அலோகாயநராயும், அர்ஹரென்று பெயரிட்டு அநாதி<sub>3</sub>மாயையாலே ஸாப்தரான தங்களை புத<sub>3</sub>த<sub>3</sub>த<sub>4</sub>ராக ப்ரதிபத்தி பண்ணியும், ப<sub>4</sub>க<sub>3</sub>வத<sub>3</sub>விமுகராய்க் கொண்டு து<sub>3</sub>ர்க்கதராய் இருக்க, ஸாக<sub>3</sub>தர் என்று பேரிட்டுக் கொண்டு ப<sub>4</sub>க<sub>3</sub>வத<sub>3</sub>க்கு<sub>3</sub>ணைக்கத<sub>2</sub>ந்ததாலே ஸெளப<sub>4</sub>ாஷிகராயிருக்கமாட்டாதே வைப<sub>4</sub>ாஷிகராயும், ஸ்ரீஸௌலேஸத<sub>3</sub>யாபாத்ரம்-ஜூன் 2009

ப்<sub>3</sub>ரஹ்மஸுத்ராவேத<sub>3</sub>நத்தாலே அஸௌத்ராந்திகரென்ன வேண்டியிருக்க, ஸௌத்ராந்திகர் என்று பட்டம்கட்டி யோகாசாரனென்று பெயரிட்டு வைதி<sub>3</sub>கஸரணி யில் அயோக<sub>3</sub>சாரராயும், மாத<sub>4</sub>யமிகரென்னச் செய்தே, ஶாந்யபசை வாதி<sub>3</sub>களாயும், ந்யாயவாதி<sub>3</sub>கள் என்று பெயர்பெற்று ப்ரத்யக்ஷத்துக்கு அநுமாநம் சொல்லி அந்யாய வாதி<sub>3</sub>களாயும், ப்ரமாணப்ரமேய விஶேஷம் அறியாமையாலே அவைசேஷங்கராய் இருக்க, வைசேஷங்கர் என்று விருதுபிடித்தும், ஸாபாஞ்ஜீஸரிதமான வாஸாதே<sub>3</sub>வ தருச்ச<sub>2</sub>ாயையைவிட்டு அபர்ஞாஸரிதமான ஸ்த<sub>2</sub>ாணுவின் கீழே ஒதுங்கி பாஸாபததீ<sub>3</sub>கஷிதராய் ஸம்ஸார வடத்திலே (க<sub>3</sub>ந்தத்திலே?) ஆஸாபதிதராயும், இப்படி இவர்கள் தாங்கள் ஸர்வஜ்ஞரென்னும்படி “மாநம் ப்ரதீ<sub>3</sub>பமிவ” என்கிறபடியே ஸகலார்த்த<sub>2</sub>ப்ரகாஶகமான ப்ரமாணத்தை அவலம்பி<sub>3</sub>த்துவைத்து, விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவாரைப்போலே அத<sub>4</sub>:பதிதராகையாலே ஸாத<sub>3</sub>ருஷ்டிகளான வேத<sub>3</sub>நதிகளாலே குத்<sub>3</sub>ருஷ்டிகளென்று பேர் பெறுவாரும், இவை இத்தனைக்கும் தப்பி “ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்<sub>3</sub>ரஹ்மணி ஸ்தி<sub>2</sub>தம்” என்று நித்யசேஷத்வ ப்ரதிபத்திக்கு யுக்தமான மநஸ்ஸையுடையனுப் பைத்து, அந்த சேஷத்வ ப்ரதிஸம்பந்தி<sub>4</sub>யான சேஷித்வ ப்ரதிபத்தியிலே அதஸ்மிந் தத்புத்தி<sub>4</sub> பண்ணி “ஹிரண்யக<sub>3</sub>ர்ப்ப<sub>4</sub>ஸ்ஸமவர்த்ததாக<sub>3</sub>ரே” “பூதஸ்ய ஜாத: பதிரேக ஆஸீத், த<sub>4</sub>ாதா யத<sub>2</sub>ா பூர்வமகல்பயத்”, “ப்ரஜாபதி: ப்ரஜா஽ஸ்ருஜத்” என்றும், “ந ஸந்நசாஸ்சி<sub>2</sub>வ ஏவ கேவல:”, “ஸம்பு<sub>4</sub>ராகாஸமத்<sub>4</sub> யே த<sub>4</sub>யேய:”, “ஏக ஏவ ருத்<sub>3</sub>ர:” என்றும் சொல்லுகிறபடியே ஹிரண்யக<sub>3</sub>ர்ப்ப<sub>4</sub>-த<sub>4</sub>ாத்ரு-ப்ரஜாபதி ஸப்த<sub>3</sub>ங்களாலும், ஶரிவ-ஸம்பு<sub>4</sub>-ருத்<sub>3</sub>ர ஸப்த<sub>3</sub>ங்களாலேயும் ப்ரதிபாதி<sub>3</sub>தமான ஸாம்யத்தாலே ஸம்ப்ரதி பந்ந சேஷத்ரஜ்ஞரான ப்<sub>3</sub>ரஹ்மருத்<sub>3</sub>ர்களாவிலே சேஷித்வ புத்தி<sub>4</sub> பண்ணியும், அநர்த்தப்படுகிற சேதநர்க்கு “நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே” “நாடிநீர்வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில்சீர்ப்புகழ் ஆதிப்பிரான்”, “பரந்திறமன்றிப் பல்லுலகீர! தெய்வம் மற்றில்லை”, “பேசநின்ற சிவனுக்கும் பிரமன்தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே கபாலநன் மோக்கத்துக் கண்டு கொண்மின்... ஈசன்பாலோர் அவம்பறைதல் என்னவது”, “நுந்தெய்வமும் ஆகி நின்றுன்... பொலிந்து நின்றபிரான் கண்டார்”, “உம்மை இன்னே தேற்றி வைத்தது எல்லீரும் வீடுபெற்றுல் உலகில்லை என்றே”, “ஆடுபுட்கொடி ஆதிமூர்த்திக்கு அடிமை புகுவது” “மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே”, “உம்மை உய்யக்கொண்டு போகுறில் திருக்குருகூரதனை உளங்கொள் ஞானத்து வைம்மின்”, “குறியமாணுருவாகிய நீள்குடக்கூத்தனுக்காட்செய்வதே உறுவதாவது” என்று இப்படி பத்தும்பத்தாக பராவரவிப<sub>4</sub>க<sub>3</sub>போ<sub>4</sub>த<sub>4</sub>ந பரமஸாஸ்த்ரமான திருவாய்மொழியை முன்பே அருளிச்செய்தருளின் தேவரீ, இப்போது திருவத்யயநோத்ஸவ வ்யாஜத்தாலே புறப்பட்டு உலாவியருளி, மீண்டெழுந்தருளித் திருமஞ்ஜூநம் செய்தருள்வதாக மஞ்ஜூநவேதி<sub>3</sub>கா மத்<sub>4</sub>யத்திலே ஜ்ஞாநமுத்<sub>3</sub>ரா ஸஹிதராய் இருக்கிறவிருப்பு இங்ஙனேயிராநின்றது, எங்ஙனேயென்னில்;

பின்பு, சிற்றஞ்சிறுகாலையிலே பக்தர்கள், பரிஷ்யர்கள், யதீஸ்வரர்கள் இவர்களோடு ஸ்ரீரங்ககேஷ்ட்ரத்தை வணங்கி, அதற்கு வடத்திசையிலுள்ள கைங்கர்யபூர்ணமைய உடையதான் திருக்காவேரிக்குச் சென்று, திருவின்மணைளனு எம்பெருமானை த்யாநித்துக்கொண்டு எம்பெருமானுடைய திருவாணையினாலே ஏற்பட்ட காலையிலே செய்யவேண்டிய கர்மாக்களைச்செய்து...

ஸமுபேத்ய நிஜ ஧ாம நத்வா ஸ்வாராத்யமச்யுதம் । ஸவமதஸ்஥ாயினஸ்வாந் வேடபாராயனே ரதாந் ॥  
வேடாந்த-தர்க-மீமாங்ஸா-வ்யாக்யாதுந்வைஷ்வானபி । இதிஹாஸ-புராணாடி பாராயணபரானபி ॥  
கர்மயோगாடிநிரதாந் பரவ்யூஹாடிஷுஸ்திதாந் । ஶ்ரீமஞ்சாரமுக்யானா் முனீனா் ஸூக்தித்பராந் ॥  
ஸ்வாநுபேத்ய ஸ்தநேஹ் நந்஦யந்த் நமாமி தம் ।

8. ஸமுபேத்ய நிஜம் த<sub>4</sub>ாம நத்வா ஸ்வாராத்<sub>4</sub>யமச்யுதம் ।  
ஸ்வமதஸ்த<sub>2</sub>ாயிநஸ் ஸர்வாந் வேத<sub>3</sub>பாராயணே ரதாந் ॥
9. வேத<sub>3</sub>ாந்த-தர்க்க-மீமாம்ஸா-வ்யாக்<sub>2</sub>யாத்<sub>2</sub>ஞ்சைவஷ்ணவாநபி ।  
இதிஹாஸபுராணைதி<sub>3</sub>பாராயணபராநபி ॥
10. கர்மயோக<sub>3</sub>தி<sub>3</sub>-நிரதாந் பரவ்யூஹாதி<sub>3</sub>ஷா-ஸ்தி<sub>2</sub>தாந் ।  
ஸ்ரீமச்ச<sub>2</sub>ட<sub>2</sub>ாரிமுக்<sub>2</sub>யாநாம் முநீநாம் ஸஅக்திதத்பராந் ॥
11. ஸர்வாநுபேத்ய ஸஸ்தேஹம் நந்த<sub>3</sub>யந்தம் நமாமி தம் ।

தம்முடைய மடமேறவேழுந்தருளி, தமது திருவாராதனப்பெருமாளான அடியவரை நழுவவிடாத பேரருளாளைன வணங்கி, தம்முடைய மதத்திலே இருப்பவர்கள், வேதபாராயணத்தில் ஈடுபட்டவர்கள், வேதாந்தம்-தர்க்கம்-மீமாம்ஸை இவைகளை வ்யாக்யாநிப்பதில் வல்லவர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள், இதிஹாஸபுராணங்கள் முதலியவற்றைப் பாராயணம் செய்பவர்கள், கர்மயோகம் முதலியவைகளில் ஊன்றியவர்கள், எம்பெருமானுடைய பரம், வ்யூஹம் முதலான நிலைகளில் நிலைநிற்பவர்கள், சடகோபரான நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்களின் அருளிச்செயலில் ஆழங்காற்பட்டவர்கள் ஆகிய இவ்வளைவரையும் அன்புடன் அடைந்து, அவர்களை மகிழ்விப்பரான எம்பெருமானாரை நமஸ்கரிக்கிறேன்.

ததः ஶீரங்஗ராஜஸ்ய ஸேவார்஥ ஸ்வாஶ்ரிதைः ஸஹ ॥

ப்ரயாந்த மன்றத்தினுஸ்ந்஧ானாஸக்தாதைச்செத்தாத் । ஦க்ஷிண ஧ृத ஶ்ரீமதிவிஷ்ணு பாணிநாடுத்திராத ॥

அந்யபாணிதலஸ்புஷ்டகூரநாத்கராம்புஜம் । பிரதக்ஷிணிகृத்ய ஶனைः ஶீரங்஗ாம தன்மஹத ॥

சுதுரானநாமான் ஸமேத்யானம்ய ஗ோபுரம் । ஗ோடா் ஶாதாரிஂ யோగிந்த் ஬லிபீठं ததைவ ச ॥

பிரதிக்ஷணைவு பாக்ஶாலாலயா ஶ்ரியம் । ஶ்ரீமங்காவரவர் விமான ரஸ்ஸு ஸ்ஞகம் ॥  
 ஸெநாபதி ச நிசுலாநாயிகா ரஜ்ண: படே । வாஸுதேவ் ஦्वாரபாலை வைந்தேய ப்ரணம்ய ச ॥  
 மஜ்ஜலாஶாஸன குத்வா தற தற யதோசிதம் । ஊரிகுத்வ ச தீர்஥யிமுல்லஸன்த முனிஂ ஭ஜே ॥  
 தத: ஸ்ரீரங்கராஜஸ்ய ஸேவார்த்தம் ஸ்வாஸ்ரிதைஸ்ஸஹ ॥

- 12. ப்ரயாந்தம் மந்த்ரரத்நாநுஸந்தாநாஸக்தசேதஸம்  
 த<sub>3</sub>குஷிணேந த்<sub>4</sub>ருதஸ்ரீமத்தித<sub>3</sub>ண்டம் பாணிநாடத<sub>3</sub>ராத் ॥
- 13. அந்யபாணிதலஸ்ப்ருஷ்டகூரநாத<sub>2</sub>கராம்பு<sub>3</sub>ஜம் ।  
 ப்ரத<sub>3</sub>குஷிணீக்ருத்ய ஸநை: ஸ்ரீரங்கத<sub>4</sub>ாம தந்மஹத் ॥
- 14. சதுராநந-நாமாநம் ஸமேத்யாநம்ய கே<sub>3</sub>ாபுரம் ।  
 கே<sub>3</sub>ாத<sub>3</sub>ாம் ஸட<sub>2</sub>ாரிம் யோகீ<sub>3</sub>ந்த<sub>3</sub>ரம் ப<sub>3</sub>லிபீட<sub>2</sub>ம் ததை<sub>2</sub>வ ச ॥
- 15. ப்ரத<sub>3</sub>குஷிண க்ரமேணவ பாகஸாலாலயாம் ஸ்ரியம் ।  
 ஸ்ரீமத்த<sub>3</sub>ரங்காவரவரம் விமாநம் ரங்க<sub>3</sub>ஸம்ஜ்ஞகம் ॥
- 16. ஸேநாபதி ச நிசுலாநாயிகாம் ரங்கிண: பதே<sub>3</sub> ।  
 வாஸ-தே<sub>3</sub>வம் த<sub>3</sub>வாரபாலெள வைந்தேயம் ப்ரணம்ய ச ॥
- 17. மங்க<sub>3</sub>ளாஸாஸநம் க்ருத்வாத்தரத்தரயதே<sub>2</sub>ாசிதம் ।  
 ஊரீக்ருத்ய ச தீர்த்தாத்<sub>3</sub>யமுல்லஸந்தம் முநிம் ப<sub>4</sub>ஜே ॥  
 பின்பு பெரியபெருமாளை வணங்குவதற்காகத் தன் அடியார்களுடன்  
 செல்பவரும், எப்பொழுதும் மந்த்ரரத்நமாகிய த்வயத்தை அநுஸந்திப்பதிலே  
 யே ஊன்றியவரும், வலது திருக்கையால் சீர்மை பொருந்திய த்ரிதண்டத்தை  
 ஆதரத்துடன் ஏந்தி, மற்றொரு திருக்கையால் கூரத்தாழ்வானின்  
 திருக்கைத்தாமரையைப் பற்றியவரும், திருவரங்கம் பெரியகோயிலை மிகவும்  
 மெதுவாக ப்ரதக்ஷிணம் செய்து (தெற்கு)நான்முகன் கோபுரம் என்னும்  
 பெயர்பெற்ற கோபுரத்தை வணங்கி, அப்படியே சூடிக்கொடுத்த  
 நாச்சியாரையும், யோகீந்த்ரரான நம்மாழ்வாரையும், பலிபீடத்தையும்  
 தொழுது, ப்ரதக்ஷிண க்ரமத்திலேயே திருமடைப்பள்ளி நாச்சியாரையும்,  
 ஸ்ரீரங்கவிமானத்தையும், திருவடிப் பார்ஸ்வத்தில் ஸேநாபதியாழ்வான்  
 சேரகுலவல்லி நாச்சியார் பரவாஸ-தேவன் ஆகியோரையும், ஐயன் விஜயன்  
 என்கிற த்வாரபாலகர்களையும், விநதாஸ-தனை கருடாழ்வாரையும் நன்கு  
 வணங்கி ஆங்காங்கே தக்கபடி மங்களாஸாஸநம் செய்து, தீர்த்தம் முதலிய  
 ப்ரஸாதங்களை ஸ்வீகரித்து விளங்குகின்ற எம்பெருமானங்கை  
 வணங்குகின்றேன்.

**அல்பா அபி** – சிறது கூட, ந (அஸ்தி) – இல்லை, **ஸப்த<sub>3</sub>** ஆதி<sub>3</sub> போக<sub>3</sub> ருசி: – ஸப்த<sub>3</sub>ம் முதலியவற்றை (தாழ்ந்த பொருள்களிலுள்ள சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்றிவற்றை) அனுபவிப்பதில் ஆசையானது, **அந்வஹம்** – ஒவ்வொரு நாள்களிலும், **ஏதாதே** – வளர்ந்து வருகிறது, **ஹா** – கஷ்டம், **அமுஷ்ய** – தகுந்த விஷயத்தில் ஆசை சிறிதுமில்லாமையும் தகாத விஷயத்தில் ஆசை பெருகி வருவதுமாகிய இதற்கு, **நிதாநம்** – மூலகாரணம், **மத்பாபமேவ** (ப<sub>4</sub>வதி) அடியேனுடைய அநாதி<sub>3</sub>யான பாபமே ஆகும். **அந்யத் ந** – வேறென்றுமன்று, **தத்** – அந்த பாபத்தை, **வாரய** – போக்கியருளவேணும்.

**கருத்துரை:** – ‘நித்யம் யதீந்த<sub>3</sub>ர’ என்ற நான்காவது ஸ்லோகத்தில், அடியேனுடைய மனம் தேவரீர் திருமேனியை நினைப்பதில் ஊற்றமுடையதாக இருக்கட்டும். வேறென்றை எண்ணுவதில் பராமுகமாக இருக்கட்டும்’ என்று அருளியதனால், இப்பொழுது தமது மனம் அப்படியில்லாமல் நேர்முரானைக இருப்பதனைக் குறிப்பாக உணர்த்தினாரல்லவா? இத்தகைய முரண்பாட்டை, அதன்காரணமான பாபத்தோடு கூடப்போக்கியருளவேணுமென்கிறார் இந்த ஸ்லோகத்தினால். த<sub>3</sub>யையாவது – தனது பயனென்றையும் எதிர்பாராமல், பிறர்துன்பம் கண்டால், தானும் ‘ஜயோ இப்படி துன்பப்படுகிறுனே’ என்று துன்பப்படுகை. அத்தகைய த<sub>3</sub>யையாகிய நீர் வற்றுத் கடல்போன்றவர் எம்பெருமானார். ‘ஓப்பற்ற’ என்பதனால், எம்பெருமானுகிய கடலில் த<sub>3</sub>யையாகிய நீர் வற்றினாலும் வற்றும். எம்பெருமானாகிய கடலில் த<sub>3</sub>யை வற்றுது என்பது கருதப்பட்டது. ஆர்ய ஸப்த<sub>3</sub>ம் (1) ஆசார்யஸப்த<sub>3</sub>த்தோடு ஒரே பொருளையுடையதாய்க்கொண்டு அறியாத தத்தவஹித புருஷார்த்த<sub>2</sub>ங்களை அறிவிப்பதன் வாயிலாக மோகஷத்திற்குக் காரணமாகிறார் எம்பெருமானாரென்று அறவிக்கிறது. (2) ஆராத் யாதி இதி ஆர்ய: என்ற வ்யுதப்பத்தியின் மூலமாக, வேத<sub>3</sub>த்தில் கூறிய நல்ல வழியின் அருகிலும், கெட்டவழியின் தொலைவிலேயும் செல்லுமவர் என்று பொருள்பட்டு, எம்பெருமானார் பரமவைதி<sub>3</sub>கர் என்பதைக் காட்டுகிறது. ஆராத் = அண்மையும் சேய்மையும். (3) அர்யதே – ப்ராப்யதே – அடையப்படுகிறார் என்று பொருள்பட்டு, எல்லாராலும் வீடுபேற்றிற்காக அடையப்படுமவர் எம்பெருமானார் என்ற கருத்தைப் புலப்படுத்துகிறது. வருத்தம் வியப்பு என்னும் இரண்டையும் குறிக்கின்ற ஹா என்ற இடைச்சொல் – முறையே – தக்க பொருளில் ஆசையின்மையும், தகாத பொருளில் ஆசையுடைமையும் தமக்கு வருத்தத்தைத் தருகிறது என்றும், குறைந்த ஸாக<sub>2</sub>த்தைத் தரும் ஸப்த<sub>3</sub>த<sub>3</sub>தி<sub>3</sub> விஷயங்களையே விரும்பி, மிகவும் அதிகமான ஸாக<sub>2</sub>த்தை உண்டுபண்ணும் எம்பெருமானார் திருவடிகளை விரும்பாமலிருப்பது தமக்கு வியப்பைத் தருகிறது என்றும் இரண்டு கருத்துக்களைத் தெரிவிக்கும். ‘மத்பாபமேவ – நான் செய்த பாபமே, நிதாநம் – மூலகாரணம்’ என்பதனால் – ப<sub>4</sub>க்திமான்களைப் பகைப்பதனால் அப்ப<sub>4</sub>க்திமான்கள் ப<sub>4</sub>க்தராவதற்கு முன்பு செய்த பாபங்களை எம்பெருமான் அவர்களைப் பகைப்பவர்கள் மேலே ஏறிடுவதுமுண்டு. அப்படி அடியேன் மேலேறிட்ட பாபமன்று, அடியேனே செய்த பாபம் மூலகாரணம் என்று தெரிகின்றது. ‘அந்யத் ந’ – வேறென்றுமன்று என்பதனால் –

ഈവേപ്പവരൻ തന്തു സ്വഭന്ത്രത്താംമയിഞ്ഞലോ, അടയേണിയിട്ടു വിണാധാട് എൻണിയതഞ്ഞലോ അടയേൻ തകാത പൊരുണില് ആക്ഷയുമ് തങ്ക പൊരുണില് ആക്ഷയില്ലാമെയുമ് ഉടൈയവന്നെയിരുക്കിരേണ്ണലേണ്; പിന്നൈയോവെന്നില് അടയേൻ ചെയ്ത പാപത്തിഞ്ഞലേയേ ഇപ്പടി ഇരുക്കിരേണ് – എൻപതു കുറിപ്പിടപ്പെടുകിരുതു. (6)

വृत्या पशुर्वपुस्त्वहमीदृशोऽपि श्रुत्यादिसिद्धनिखिलात्मगुणाश्योऽयम् ।  
इत्यादरेण कृतिनोऽपि मिथः प्रवक्तुम् अद्यापि वश्चनपरोऽत्र यतीन्द्र! वर्ते ॥ (7)

വർത്തത്യാ പദാർ ന്റവപുശ്വലഹമീത്<sub>3</sub> രുഷോഽപി  
ശ്രീരുത്യാതി<sub>3</sub> ലിത്<sub>4</sub> നികി<sub>2</sub> ലാത്മകു<sub>3</sub> ഔഷ്ഠര്യോഽയമി  
ഇത്യാത<sub>3</sub> രേണ ക്രൂതിനോഽപി മിത<sub>2</sub>: പ്രവക്തുമ്  
അത്<sub>3</sub> യാപി വഞ്ചനപരോഽത്ര യതീന്ത്<sub>3</sub> ര! വർത്തതോ ॥ (7)

**പതബുരൈ:-** ഹേ യതീന്ത്<sub>3</sub> ര – വാരീർ യതിരാജ്ഞരേ, വഞ്ചനപര:  
– പിരരെമാർന്നുവെച്ചിലേയേ പത്രുടൈയവന്നെ, **അഖമ്** – അടയേൻ, **ന്റവപു:** – മനിതവുടല് കൊണ്ട, **പദാ:** തു – വിലങ്കാകവേ (വിലങ്കെൻ്റേ) **വർത്തത്യാ** – അടയേണുടൈയ ചെയ്ക്കയിഞ്ഞലേ,  
**(ജ്ഞായേ** – അറിയപ്പെടുകിരേണ്.) (ഉണ്പതുമ്, ഉറങ്കുവുതുമ്, കലവി ചെയ്വതുമ്, പക്കവൈണക്കങ്ങണ്ടു അനുകൂലമാകിയ ഇവർഗ്ഗുലേ അറിവിക്കപ്പട്ട മനിത വിലങ്കിൻ തന്മൈയെ ഉടൈയേൻ എന്റപടി.) **ശത്<sub>3</sub> രുഷ:** **അപി** – ഇപ്പടിപ്പട്ടവങ്കെ ഇരുന്ത പോതിലുമ്, **ശ്രീരൂതി ആളി<sub>3</sub> ലിത്<sub>4</sub> നികി<sub>2</sub> ലാ** **ആത്മകു<sub>3</sub> ണാ ആഷ്ഠര്യ:** – ‘വേത<sub>3</sub> മുതലിയവർഗ്ഗുൾ അറിവിക്കപ്പട്ട എല്ലാ ആത്മകു<sub>3</sub> ണങ്കണുക്കുമ് ഇരുപ്പിടമാനവൻ, **അയമ്** – ഇന്ത മനവാണമാമുണിവൻ’ **ഇതി** – എൻറിവിവാരുക, **ക്രൂതിനു:** **അപി** – പാമരാൻനിക്കേ പണ്ടിതരായ ആരാധക്കി വല്ലുന്നരുങ്കൂടു, **ആത്<sub>3</sub> രേണ** – മനമാർന്ത അൻപോടു, **മിത<sub>2</sub>:** – തങ്കൻില് ഒരുവർക്കെകാരുവർ, **പ്രവക്തുമ്** – (അവസിയമാക്കി ചൊല്ലവേண്ടിയ നല്വാർത്തത്തൈപ് പോലേ) ചൊല്ലുവത്രകുത് തക്കപടിയാക, **അത്ര അപി** – (വേഗേരുരുരിത്തിലല്ലാമല്) ഇന്ത പ്രീരാധക്കുത്തിലുമ്, **അത്<sub>3</sub> ധ** – ഇപ്പോതു, **വർത്തതോ** – ഇരുക്കിരേണ്. **തത്<sub>3</sub> വാര്യ** – അന്ത (പിരരെ വന്നുകുമുണ്ടാക്കുന്നു) തന്മൈയൈപ് പോക്കിയരുണ്ടാവേണ്ണുമ്.

**കരുത്തുരൈ:-** അഖിമ്മൈ മെയ്പേക്കുടല് കൊടുമൈയില്ലാമൈ തൂയ്മൈ പൊരിയടക്കമുണ്ടെന്നു കൊടൈത്താംമൈ മനവടക്കമുണ്ടെന്നു പൊരുമൈ അറിവു മുതലിയവൈയേ വേത<sub>3</sub> മുതലിയവർഗ്ഗുൾ അറിവിക്കപ്പട്ടകിരുന്ന ആത്മകു<sub>3</sub> ണങ്കണം (ഉപിരിൻ നന്പണ്ഡുകൾ) ആകുമ്. ‘ഇവൻ ആത്മകു<sub>3</sub> ണങ്കണുക്കെകല്ലാമുണ്ടെന്നു ഇരുപ്പിടമാനവൻ’ എൻറും മർന്നും ചിലരും ആത്മകു<sub>3</sub> ണങ്കണുക്കു ഇരുപ്പിടമാകും ഉണ്ണാർക്കാണും എൻറ കരുതുത്തോൻരക് കൂടുമെന്നരു നീണ്ടുതു അപ്പടിച്ചൊല്ലാമലു, ‘ആത്മകു<sub>3</sub> ണങ്കണുക്കെകല്ലാമുണ്ടെന്നു ഇരുപ്പിടമാനവൻ’ എൻറും ചൊന്നനതഞ്ഞു, ‘അത്തകൈയവൻ ഇമ്മനവാണമാമുണി ഒരുവനേ’ എൻറും ആരാധക്കിയാണരുമുണ്ടെന്നു തമ്മൈപ്പത്രി മകിമുന്നു പേക്കമാവിയും തമക്കുംണാ ഏമാർന്നുമുണ്ടെന്നു കുറിപ്പിട്ടരുണ്ണിരുന്നു. അത്<sub>3</sub> യാപി എൻറവിട്ടത്തിലുണ്ണാ അപി ശപ്തുത്തുത്തൈ,



നീരതനുമ் തുംബിക്കേണ്ടനൈയിരുപ്പതു - 'ജ്യോ നമ്മുടെയവൻ ഒരുവൻ ഇപ്പടി ഇരുക്കിരുന്നേ' എന്റെ തേവരീഗുക്കു തുംക്കുത്തൈ ഉന്നടാക്കുമെന്റെ അല്ലതു, ഇവൻ ശാരണ്ണകുത്തെന്റെ പെയർപ്പട്ടെത്തിരുപ്പതിനുലെ ഇവനെക്കാക്കവേണ്ണുമോ, തുംബിക്കേണ്ടനൈയിരുന്നുമോ, എന്റെ സന്തോഷമാകിയ തുംബമശങ്കടമാകിയ തുംക്കുത്തൈയുണ്ടാക്കുമെന്റുമ് ചൊല്ലലാമ്. മുർക്കുന്നുകിരുന്ന നന്മൈ തീമൈകൾിന് പകുത്തറിവിന്റിയേ താന്നപിടിത്തതു വിടാമലിരുക്കുമവൻ. ഇത്തകയു മുർക്കുത്തന്ത്തൈപ്പ് പോക്കവേണ്ണുമെന്റു ഇത്തന്നുലെ പ്രാർത്ഥിത്താരാധിക്രമിച്ചു.

നിത്യം ത്വഹം പരിഭ്വാമി ഗുരും ച മന്ത്രം തദ്ദേവതാമസി ന കിഞ്ചിഡഹോ ബിഭേസി |  
ഇത്ഥം ശത്രോധ്യശത്വദ്വാരീയസദ്യൈ ഹഷ്ടചരാമി യതിരാജ! തത്രാസ്മി മൂർഖഃ: ॥(၁)

നിത്യമം ത്വഹമം പരിപാവാമി കുരുമം ച മന്ത്രം  
തത്തോവതാമസി ന കിഞ്ചിത്തോ ഹോ പി പേമി  
ഇത്തമം ശാടോപ്പധാരം വത്തുപാവത്തീയശംകകേ  
ഖംഗ്രം ടാംഗ്രം പരിപാവാമി യതിരാജ! തത്രാസ്മി മുർക്കഃ: || (9)

**പതബുരൈ:-** ഹോ യതിരാജം - വാരീർ യതിരാജരേ, അഖമം - അഡിയേൻ, കുരുമം - അരിയാതവർന്നൈ അരിവിത്തു അകവിരുണ്ടാപ്പോക്കുമം, ആചാര്യയൈന്നുമം, മന്ത്രം - (അവ്വാചാര്യനുംലേ ഉപത്രോഷിക്കപ്പെട്ട) തിരുമന്ത്രമാകിയ അംബാക്ഷര മന്ത്രത്തൈയുമം, തത്തോവതാമം അപി - അമ്മന്തിരത്തുക്കു ഉണ്ടാന പൂർണ്ണമന്നാരാധനയൈന്നുമം, നിത്യമം തു - എപ്പോതുമേ, പരിപാവാമി - അവമതിക്കിരേൻ. കിഞ്ചിത്തുപി - ചിരിതുമന്ത്രം പി പേമി - ഇമ്മുണ്ണൈ അവമതിപ്പെട്ടു നമക്കു വരുന്കാലത്തിലും എന്നു കേടുവിണ്ണുമോ എന്റു അനുക്കിരേണില്ലൈ. അഹോ - ഇതു എന്നു ആസ്രംശയമം. ഇത്തമം - ഇവവിതമാക, ശാടഃ: അപി - ധാരുമം അരിയാമലം തീമൈ ചെയ്യുമവന്നൈയിരുന്നു വൈത്തുമം, അല്ലതു ശാാസ്ത്രത്തിലും നമ്പിക്കൈയില്ലാതവന്നൈയിരുന്നു വൈത്തുമം, അശാടഃവത്തു - ഉണ്ണുമം പുരമുമം ഓക്ക നഞ്മൈയേ ചെയ്യുമവൻ പോലവുമം, അല്ലതു മുന്കുന്നിയ മുന്നറിയുമം മതിപ്പു വൈക്കവേണ്ടുമെന്റു കൂറുമം ശാാസ്ത്രത്തിലും നമ്പിക്കൈമിക്ക ആസ്തികൻ പോലവുമം, പാവത്തീയശംകകേ - തേവരീരി തിരുവടികൾിലും പാക്തി പുന്നടി അഡിയാർക്കൾിന്-പരമാശ്തികർക്കൾിന് കേടോംഗ്രം പി, ഖംഗ്രം ടാംഗ്രം: സന്തോഷാമി - സന്തുഷ്ടിക്കിരേൻ. **തത്തഃ:** - അത്തന്നുലെ അഖമം മുർക്കഃ: അംമി - അഡിയേൻ മുർക്കുന്നുകിരേൻ. **തത്തോവാരയ** - കീഴുക്ക കൂർഖ ഇത്തകയു മുർക്കുത്തന്ത്തൈപ്പ് പോക്കിയരുണാവേണ്ണുമം.

**കരുത്തുരൈ:-** കീഴുക്ക നാഞ്കാമം പാലോകത്തിലും 'അഡിയേണുടെയ വാക്കു തേവരീഗുടെയ കുഞ്ഞങ്കളാശ് ചൊല്ലവിപ്പ പുകമ്പവതിലും ഊർജ്ജമുടെയതാക ഇരുക്കട്ടുമ' എന്റെ അരുണിം ചെയ്തവർ അതற്കു നേര്മാറുക കുരുമന്ത്രതോവതൈകൾ വാധാര വൈതു പരിപാവിത്തലാകിരി കെട്ടകാരിയങ്കൾിലും വാക്കു ഊൺറിയിപ്പുപെതയരിന്നു, ഇത്തകയു പരിപാവിക്കുമം തീയ ചെയലൈയുമം അതற്കുക കാരണമാന മുർക്കുത്തന്ത്തൈയുമം പോക്കിയരുണാവേണ്ണുമെന്റു പ്രാർത്ഥിക്കിരു.

“பரிகி<sub>2</sub>பிஞ்ச<sub>2</sub> மெளவிஃ” என்பதினால் ஸெளவப்யம் சொல்லப்பட்டது. இவ்விரண்டு பதங்களுடைய சேர்த்தியினால், க்ருஷ்ணனே ஸர்வேஸ்வரனென்றும், பரத்வஸெளவப்யங்களிரண்டும் விபவாவதாரத்திலும் குறைவற்றுக் குடிகொண்டிருக்குமென்றும் சொல்லிற்று.

“சிந்தாமணி:” என்பதினால், ஆசார்ய ஸமாஸ்ரயணமே ப<sub>2</sub>லத்துக்கு போருமென்றும், “குரு” பதத்தினால், அவ்வாசார்யன் ஜ்ஞாநாநுஷ்டாந ஸம்பந்நங்கவேணும் என்றும், இரண்டாமடியினால், அவ்வாசார்யன் காட்டின பரமபுரங்களை அவன் முகோல்லாஸத்துக்காகத் தொழுவேணுமென்றும், அதில் “புகுவாந்” என்ற தேவதாவிஶேஷத்தைக் குறித்ததினால் மற்றதேவதைகள் ஆஸ்ரணீயர் அல்லரென்றும், அதிலும் அவதார விஶேஷத்தையெடுக்கையால், தம்மநஸ்ஸூ அவதாராந்தரங்களை விரும்பாதென்றும் சொல்லிற்று. இன்னும் இத்யாதியான அர்த்தங்கள் இங்கு கண்டுகொள்வது. (1)

அस்தि ஸ்வஸ்தருணிகராயுவி஗லத்கல்பஸஸுநாப்லுத்  
வஸ்து பிஸ்துதவேணுநாடலஹரிநிவரணனிவ்ர்குலம் ।  
ஸ்வஸ்தனிருத்தாவிவிலஸட் ஗ோபீஸஹஸாவுத்  
ஹஸ்தந்தாபவர்஗ம்பிலோடார் கிஶோராகுதி ॥२॥

அஸ்தி ஸ்வஸ்தருணீகராக்ரவிகுலத்கல்பப்ரஸமநாப்லுதம்  
வஸ்து ப்ரஸ்துதவேணுநாதுலஹரிநிவாணநிர்வ்யாகுலம்  
ஸ்வஸ்தஸ்ரஸ்தநிருத்துநீவிவிலஸத்கோபீஸஹஸ்ராவ்ருதம்  
ஹஸ்தந்யஸ்தந்தாபவர்க்குமகி<sub>2</sub>லோதுரம் கிபோராக்ருதி॥

**பதவுரை:**— (ஸ்வதாஸ்தருணீ கராக்ரவிகுலத்கல்பப்ரஸமநாப்லுதம்) ஸ்வஸ்தருணீ— ஸ்வர்க்கவாஸிகளான தேவஸ்தர்களுடைய, கராக்ர — நுனிக்கைகளில் நின்றும், விகுலத் — நழுவின, கல்பப்ரஸமநா — கற்பகமரத்தின் பூக்களினால், ஆப்லுதம் — வ்யாப்தமானதும் (அர்ச்சிக்கப்பட்டும்), ப்ரஸ்துத— ஆரம்பிக்கப்பட்ட, வேணுநாது— வேணுகாநத்திலுண்டான ஶப்தத்தினுடைய, ஹரீ— ப்ரவாஹத்திலுண்டான, நிர்வாண— ஸாகத்தினால், நிர்வ்யாகுலம் — நிர்சலமாயிருப்பதும், ஸ்ரஸ்தஸ்ரஸ்த நிருத்துநீவிவிலஸத்கோபீஸஹஸ்ராவ்ருதம் — நழுவிப்போவதும், நிருத்துநீ (கைகளினால் பிடித்து) தகையப்பட்டதுமான, நீவி — நீவிமுடியையுடையவரான, கோபீஸஹஸ்ர — ஆயிரம் கோபிமார்களினால், ஆவ்ருதம் — சூழப்பட்டதும், (ஹஸ்தந்யஸ்தந்தாபவர்க்கும்)— ஹஸ்த — கையில், ந்யஸ்த — வைக்கப்பட்ட, நத — ஶரணைகதர்களுடைய, அபவர்க்கும் — மோகஷத்தையுடையதும், அகி<sub>2</sub>லோதுரம் — ஸகல ஜூங்களுக்கும் (கோரின) ஸகலார்த்தங்களைக் கீஸைலேஸத்யாபாத்ரம்—ஜூன் 2009

கொடுக்கவல்லதுமான, கிஶோராக்ருதி – சிறுபிள்ளையின் வடிவுகொண்ட, வஸ்து—தத்துவமானது, —ப்ரமாணஸித்தமாயிருக்கிறது.

தாத்பர்யம்:— கீழ்ப்போகத்தில், இந்த ப்ரபந்தத்தில் ப்ரதிபாதிக்கப்படுமவனை ஸ்ரீக்ருஷ்ணன் பகவானுகிய ஸர்வேஸ்வரனுடைய அவதாரமென்றீர், பகவானென்றால் அவாப்தஸமஸ்தகாமனன்றே, அவனுக்கு இப்படி அவதரித்துப் பெறவேண்டும் ப்ரயோஜநமொன்றுமில்லையே, ஒரு ப்ரயோஜநத்தைக் கணிசித்தல்லது பித்தனுங்கூட ஓருகார்யத்தைச் செய்யமுயலான், ஆகையால் அதுசேரும்படி யென்னென்னில்; ப்ரயோஜநமென்பது ஸ்வார்த்தமென்றும் பரார்த்தமென்றும் இரண்டுவிதமாம். அவ்விரண்டில் பரிபூர்ணனைகையாலே ஸர்வேஸ்வரனுக்கு ஸ்வார்த்தமில்லாவிடினும் சேதநோஜ்ஜீவநமாகிற பரார்த்தமுன்டு: அதாவது — மோகஷப்ரதாநம்; ஆகையால் ஸர்வேஸ்வரன் செய்த க்ருஷ்ணவதாரம் ஸப்ரயோஜநம் என்கிறார் இதில்.

ஸர்வேஸ்வரன் பரனுய்கொண்டு பூநீவைகுண்டத்தில் வீற்றிருக்குமாகில் சேதநன் அவனைக் கண்ணுற்கண்டு அவன் குணங்களில் ஈடுபட்டுப் பற்றவிரகில்லை, வ்யாஸபராஸராதி சில மஹரிஷிகள் யோகாப்யாஸம் செய்து அவனை உட்கண்ணுல்காண வல்லராயிருந்தபோதிலும், மற்றவர் அவனை இழந்துவிடுமத்த ணையோம். ஆகையால் அவர்களும் இழவாமைக்காக ஸர்வேஸ்வரன் இவர்களை எவ்விதத்திலாகிலும் வசீகரித்துக் கைப்பற்ற வேணுமென்று க்ருஷ்ணாக அவதரித்தானுகிறன்.

ஸ்வர்க்கலோகத்திலுள்ள தெளிவற்ற தேவதாஸ்தரீகள் அனைவரும் க்ருஷ்ண ஞாடைய ஶீலாருபசரிதங்களைக்கண்டு நெஞ்சிளகி இவனைப் பரமபுராஷ்வெனன்று அறுதியிட்டுத் தாங்கள் படைத்த கைகளுக்கு ப்ரயோஜநம் பெறவேணுமென்று தங்கள் கைக்கெட்டிற்கிரு அங்குள்ள கற்பகப்பூக்கொண்டு வந்து அவன் திருவடிகளில் பரிமாறி க்ருதார்த்தரானார்கள். அவர்கள் ஸத்தவப்ரதாநராகையாலே இவனுடைய ஶீலாதிகளில் ஈடுபட்டு உஜ்ஜீவித்துப்போந்தார்கள், மற்றவர்கள் இழக்குமத்தனையோ வென்னில், அகுண்டாநந்தா, பரிபூர்ணனை தானும் பரவஶாந்ய அசேதநம்போல் அசைவற்றுக்கிடக்கும்படி குழலாதி, அக்குழலிசையாகிற அழுதவெள்ளத்தை ப்ராணிகள் செவியில் பாய்ச்ச, அஜ்ஞரோடு ஸர்வஜ்ஞரோடு வாசியற மயங்கி இவனுக்கு வசப்பட்டு உஜ்ஜீவித்தார்கள். இப்படி உஜ்ஜீவித்தவர்களில் சிலரை சொல்லவொண்ணுதோவென்னில்; அறிவில் தண்ணியரான மானிடசாதியாய், அதிலும் இடக்கை வலக்கை யறியாத இடைக்குலத்தோராய், மிகப்பேதையரான இடைப் பெண்கள், இக்குழலோசையைக்கேட்டு மனமுருகி மெய்தளர்ந்து தங்களையில் உடுத்த ஆடை நழுவப்புக, நாண்மையே வடிவான தாங்கள் அதைக்கையினால் பிடித்துத்தகைய, அழுதிலும் இனிதான இவனது குழலோசையானது செவியில் மேன்மேலும் பெருவெள்ளங்கோக்க, அதில் தங்கள் கைப்பிடியும் விடப்பட்டு அணியாடை அரையில் நின்றும் அவிழப்புக, இப்படி பிடிப்பதும் அவிழ்வதுமாய், மாறிமாறிவருகிற தஸையினால் மிகவிளங்காநின்று கொண்டு குழாங்குழாங்களாய்க்

சூடியிவனைச் சுற்றிக்கொண்டு மற்றெழுன்றையும் அறியாது நின்றார்கள். இப்படி இவன் வர்கரித்தால் ப்ரயோஜநமென்னென்னில்; இப்படி தன்றுபத்தினால் சிலரையும், குணத்தினால் சிலரையும், சேஷ்டிதங்களினால் சிலரையும் மயக்கித் தன் பாதங்களில் பணி வித்துக்கொண்டு அவர்களுக்குத் தன்னுடைய ஸர்வஸ்வம்மான மோகஷாநந்தத்தைக் கையிலங்கு நெல்லிக்கணியாக்குவான் ஒருவனும். இந்த ஸ்ரீக்ருஷ்ணன், இவையொன்றிலும் இசையாதவர்களை, அவ்வகாலங்களில் அவர்கள் கோரின புத்ர பஸா தந் தாந்யாதி ஸகலாபீஷ்டங்களையும் கொடுத்து, நாளடைவில் அநந்யப்ரயோஜநராக்கி உஜ்ஜீவிப்பிக்க வல்லவனுயிருக்கும்; பிறந்தவிடத்திலும் தஸரத-தநயன் போல் அஞ்சிக்கிட்டவொன்றைதபடி பரதவம் தோற்றுவிருக்கையன்றிக்கே, எடுக்கவும் பிடிக்கவும் கட்டவும் அடிக்கவும் எளியனு சிறுபிள்ளையாயிருப்பான், இப்படியொருவன் உளன் என்பதில் ப்ரமாணமென்னென்னில்; “கோபாலதாபிநீ” முதலிய உபநிஷத்துக்களிலும் “பாகவதம்” முதலிய புராணத்திகளிலும் இவனையும் இவன் வைபவத்தையும் கண்டு அறியலாம் என்கிறுர்.

இதில் “அஸ்தி” என்கையால், ஈஸ்வரன் ஒருவனில்லை, அவனுக்கு அவதாரம் என்பதொன்றில்லை என்பாரை வாயடைத்தார். தர்மாநுஷ்டாநந்ததுக்கு அடைவில்லாத ஸ்வர்க்கத்தையும், பெண்களையும் சொல்லுகிற ‘ஸ்வஸ்தருணீ’ என்பதினால், கர்ம பூமியான பூலோகத்தில், ஶாஸ்த்ரவஸ்யமான மானிடஜாதியில் அதிலும் உத்தம குலமான ப்ராஹ்மணங்கூப்ப பிறந்தாலோழிய அவனை ஆராதிக்க விரகில்லை என்கிற நிர்பந்தமில்லை. ஏதேனும் தேசமாகிலுமாம், ஏதேனும் சாதியாகிலுமாம், ஆனாகிலுமாம், பெண்ணாகிலுமாம் அவனை ஆராதிக்கைக்கு என்று தோற்றுவித்தார்; ‘ஷிக்லத்’ என்கையால் வேறொரு கார்யத்தை நினைத்துக்கொண்டுபோகும் புஷ்பங்களில் நடுவில் தானே சிலநழுவி அவனருகில் விழுந்ததாகில் அதையும் அவன் தனக்கு ஆராதநம் செய்ததாகக்கொள்ளுங் குணவான் என்று ஸாஷிப்பித்தார். ‘கல்ப ப்ரஸாத்ந்’ என்கையால் தாங்கள் செடிநட்டு நீர்வார்த்து வளர்த்து அச்செடியில் பூத்தபூவே வேணும் என்கிற நிர்பந்தமில்லை. தங்கள் கைக்கெட்டின பூவே ஆராதனைக்கு அமையும் என்றார்; ‘வஸ்து’ என்கையால், ஸர்வேப்ஸ்வரனுக்கு ஐந்மஜராமரணுதிகள் ஒன்றும் கிடையாது, எப்போதும் ஏகரூபமாயே உளனென்கிறுர். ‘ப்ரஸ்துதி’ இத்யாதியினால் அஜ்ஞராகிலுமாம், ஸர்வஜ்ஞராகிலுமாம், நாஸ்திகராகிலுமாம், ஆஸ்திகராகிலுமாம் ஏதேனுமொரு வ்யாஜத்தால் தன்னருகில் அடியிட்டாரை வெளிப்புறப்பட வொட்டான். தன்னிடத்தே அமைத்துக்கொள்ளும் என்கிறுர்; ஆனால் அவனருகில் அடியிட்டே அமையுமோ, முமுக்ஷாவக்கு சில தயாஜ்யமாகவும், சில உபாதேயமாகவும் சொன்ன மோகஷபாஸ்த்ரத்தை அநுஸரிக்கவேண்டாவோ வென்னில், ‘ஸ்ரஸ்த’ இத்யாதிகளால், அவன் விஷயத்தில் ஓர்அடியிடவே இவன் அஹங்கார மமகாரங்களை விடேன் என்று பிடித்து நின்றாலும் அவை தன்னடையேவிட்டு நீங்குமென்றும், க்ருஷ்ணனையல்லா தறியாத இடைக்குலத்தையும் பாரதந்தர்யத்தையுமே வடிவான பெண்பிறந்தாரையும் சொல்லுகிற ‘கோபி’ பதத்தினால், இவன் ஆஸ்ரயிக்கவே இவனுடைய குலமெல்லாம் அவ்வாஸ்ரயண ஸ்ரீஸௌஸ்தவாபாத்ரம்-ஜூன் 2009

மாஹாத்மயத்தினால் பூர்வைஷ்ணவமாய் விடுமென்றும், ஶேஷத்வபாரதந்த்ர்யாதி ஸமஸ்தமான ஆத்மகுணங்களும் தானே அமையுமென்றும் சொன்னார். ‘ஹஸ்த’ இத்யாதியினால், சேதநர்க்கு மோகஷமனிக்கையே ஈப்வரனுக்கு ப்ரதாநோத்தேசப்பயம், மற்ற புருஷார்த்தங்களையளிக்கை, அடியில் திருந்தாதாரை அவர்கள் போம்வழியோட்ட திருப்புகைக்காகவாயிருக்கும் என்கிறார். ‘கிஶோராக்ருதி’ என்கையால் பரதவத்திற்காட்டில் ஸௌலப்யகுணமே முக்யோபாஸ்யமென்று தோற்றுவித்தார். ‘ஸ்வ:’ என்று மேலுலகத்தைச் சொல்லுகையால், ஸத்த்வகுண நிஷ்டராக வேணுமென்றது; இத்யாதிகளைக் கண்டுகொள்வது.

சாதுயீகநி஧ானஸீமசபலாபாஜ்ஞாதாமந்஦ர்  
லாவண்யாமுதவீசிலாலித஦ೃஷ் லக்ஷ்மீகடாக்ஷாதுதம் ।  
காலிந்஦ிபுலிநாஜ்ஞாநாந்தம் காமாவதாராஜ்ஞர்  
஬ால் நீலமஸி வய் மதுரமஸ்வாராஜ்ய மாராநும: ||३||

சாதுர்யைகநித<sub>4</sub>ாநஸீமசபலாபாங்க<sub>3</sub>ச்ச<sub>2</sub>டாமந்த<sub>3</sub>ரம்  
லாவண்யாம்-ருதவீசிலாலிதத்<sub>3</sub>ருஶம் லக்ஷ்மீகடாக்ஷாத்<sub>3</sub>ருதம்  
காலிந்தீ<sub>3</sub>புலிநாங்க<sub>3</sub>ணப்ரணயிநம் காமாவதாராங்குரம்  
ப<sub>3</sub>ாலம் நீலமீ வயம் மது<sub>4</sub>ரிமஸ்வாராஜ்யமாராத்<sub>4</sub>நும:॥ 3.॥

**பதவுரை:**— (சாதுர்யைகநித<sub>4</sub>ாநஸீமசபலாபாங்க<sub>3</sub>ச்ச<sub>2</sub>டாமந்த<sub>3</sub>ரம்) சாதுர்ய— சமத்காரத்துக்கு, ஏகநித<sub>4</sub>ாந—முக்யஸ்தாநமும், ஸீம—(அதுக்கு) எல்லைநிலமுமான தும், சபல—சஞ்சலமுமான, அபாங்க<sub>3</sub>—கடைக்கண்பார்வைகளுடைய, ச<sub>2</sub>டா— பரம்பரைகளினால், மந்தூரம்—பூர்ணமானதும், (லாவண்யாம்-ருதவீசிலாலித த்<sub>3</sub>ருஶம்) லாவண்ய—ஸௌந்தர்யமாகிற, அம்ருதவீசி—அம்ருதமயமான அலைகளினால், லாலித—கொண்டாடப்பட்ட, த்<sub>3</sub>ருஶம்—கண்களையுடைவனும், (லக்ஷ்மீகடாக்ஷாத்<sub>3</sub>ருதம்) லக்ஷ்மீ—பூர்தேவியினுடைய கடாக்ஷ—கடைக்கண் பார்வையினால், ஆத்<sub>3</sub>ருதம்—ஆதரிக்கப்பட்டவனும், (காலிந்தீ<sub>3</sub>புலிநாங்க<sub>3</sub>ணப்ரணயிநம்) காலிந்தீ<sub>3</sub>— யமுநாநதியினுடைய, புலிநாங்க<sub>3</sub>ண—மணற்குன்றின் ப்ரதே<sub>3</sub> ஶங்களில், ப்ரணயிநம்— பர்தியையுடையவனும், (காமாவதாராங்குரம்) காம— மந்மதாம்பரமான ப்ரத்யும்னனுடைய, அவதார—உத்பத்திக்கு, அங்குரம்—காரணமானவனும், (மது<sub>4</sub>ரிமஸ்வாராஜ்யம்) மது<sub>4</sub>ரிம—போக்<sub>3</sub>யதைக்கு, ஸ்வாராஜ்யம்—இருப்பிடமானவனுமான, நீலம்— நீலவர்ணம்பூண்ட, ப<sub>3</sub>ாலம்—பாலனை பூர்க்குஷ்ணனை, அமீ—இப்படி ஸம்ஸாரிகளான, வயம்—நாங்கள், ஆராத்<sub>4</sub>நும:—பூஜிக்கிறோம்.

**தாத்பர்யம்:**— கீழ், கண்ணனே மோகஷப்ரதனென்றீர், அது லக்ஷ்மீ புருஷகாரமானுலோழியக் கூடுமோவென்னில், அதுவுமுண்டென்கிறார் இதில்.

உலகத்திலுள்ள ப்ரஜைகளில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் ருசி விஞ்சியிருக்கும். ஆகையால், மரங்களுமிரங்கும்படியான குழலோசையிலும் இசையாதார் சிலருண்டாகில் அவர்கள் போம்வழி ஏதென்ன;

“ந ப்ரஹ்மா நேசாநஃ:। நேமே த<sub>3</sub>யாவா ப்ருதி<sub>2</sub>வீ” என்றும், “ஆநீத<sub>3</sub>வாதம் ஸ்வத<sub>4</sub>யா ததே<sub>3</sub>கம் தஸ்மாத்<sub>3</sub>த<sub>4</sub>ந்யம் ந பர: கிஞ்சநாஸ॥” என்றும், “தத்<sub>3</sub>தே<sub>4</sub>த<sub>3</sub>ம் தர்ஹ்யவ்யாக்ருதமாஸீத்” என்றும், “ஆஸீதி<sub>3</sub>த<sub>3</sub>ம் தமோபூ<sub>4</sub>தம் அப்ரஜ்ஞாதமலகஷணம் அப்ரதர்க்யமவிஜ்ஞேயம் ப்ரஸாப்தமிவ ஸர்வத:॥” என்றும் “ஓன்றும் தேவுமூலகுமுயிரும் மற்றும் யாதுமில்லாவன்று” என்றும் ஸ்ருதியோடு ஸ்மருதியோடு ஆழ்வார் பாசுரத்தோடு வாசியற ப்ரதிபாதி<sub>3</sub>க்கிற ப்ரளயத்திலே, “நாராயணத் ப்ரஹ்மா ஜாயதே, நாராயணத் ருத்<sub>3</sub>ரோ ஜாயதே”

---

பூமி ஜலத்தில் ஒடுங்குகிறது; ஜலம் அக்னியில் லயிக்கிறது; அக்னி வாயுவில் லயிக்கிறது; வாயு ஆகாசத்தில் ஒடுங்குகிறது; ஆகாசம் அவ்யக்தத்தில் ஒடுங்குகிறது; அவ்யக்தம் அகஷரத்தில் லயிக்கிறது; அகஷரம் தமஸ்ஸில் லயிக்கிறது; தமஸ் பரதெய்வத்திடம் ஓன்றுகிறது.] என்றும், “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்। ந ப்ரஹ்மா நேசாநஃ:। நேமே த<sub>3</sub>யாவா ப்ருதி<sub>2</sub>வீ (மஹோபநிஷத்) [நாராயணன் ஒருவனே இருந்தான்; பிரமனுமில்லை ஶிவனுமில்லை; இந்த ஆகாசமும், பூமியுமில்லை.] “ஆநீத<sub>3</sub>வாதம் ஸ்வத<sub>4</sub>யா ததே<sub>3</sub>கம் தஸ்மாத்<sub>3</sub>த<sub>4</sub>ந்யம் ந பர: கிஞ்சநாஸ॥(ஸ்ருதி) [பஞ்சபூதங்களற்றதான அந்தப் பரவஸ்து ஓன்றே ஸ்வத<sub>4</sub>ா ஸப்த<sub>3</sub>த<sub>3</sub>த்தினால் சொல்லப்படும் பிராட்டியுடன் இருந்தது. அதைக்காட்டிலும் வேறுபட்டது மற்ற எதுவுமில்லை.] “தத்<sub>3</sub>தே<sub>4</sub>த<sub>3</sub>ம் தர்ஹ்யவ்யாக்ருதமாஸீத்। தந்நாமருபாப்<sub>4</sub>யாம் வ்யாக்ரியது (ப்ரஹ்மத<sub>3</sub>ராண்யகம் 3-4-7) [இவ்வுலகம் ஸ்ருஷ்டிக்குமுன் நாமருபங்களற்ற தான் ப்ரக்ருதியை ஸர்ரமாக உடைய ப்ரஹ்மமாயிருந்தது. அது நாமருபங்களை உடையதாயிற்று.] “ஆஸீதி<sub>3</sub>த<sub>3</sub>ம் தமோபூ<sub>4</sub>தமப்ரஜ்ஞாதமலகஷணம் அப்ரதர்க்யமவிஜ்ஞேயம் ப்ரஸாப்தமிவ ஸர்வத:॥”(மநு 1-5) [இவ்வுலகம் தமஸ்ஸில் ஒடுங்கினதாகவும், ப்ரத்யக்ஷமல்லாததாகவும், அநுமானத்தாலும் அறியமுடியாததாகவும், ஸப்த<sub>3</sub>ருபமான தர்க்கத்தாலும் அறியமுடியாத தாகவும், வேறு எதனாலும் அறியமுடியாததாகவும், எப்புறத்திலும் தூங்குவதைப்போல் சேஷ்டையற்றதாயும் இருந்தது.] என்றும், ‘ஓன்றும் தேவும் உலகுமுயிரும் மற்றும் யாதுமில்லாவன்று’ (திருவாய் 4-10-1) என்றும் ஸ்ருதிகளோடு மநுஸ்மருதியோடு ஆழ்வார் பாசுரத்தோடு வேற்றுமையில்லாமல் சொல்லப்படும் ப்ரளயகாலத்திலே ‘நாராயணத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணத் ருத்<sub>3</sub>ரோ ஜாயதே’ (நாராயணைபநிஷத்) [நாராயணனிடமிருந்து பிரமன் உண்டாகிறுன், நாராயணனிடமிருந்து ருத்<sub>3</sub>ரன் உண்டாகிறுன்.] என்றும், “ஸ ஏகாகீ ந ரமேத” (?) [அவன் ஒருவனையிருந்து ஸ்ரீஸௌலைஸத<sub>3</sub>யாபாத்ரம்-ஜூன் 2009 29

என்றும், “ ஸ ஏகாகி ந ரமேத்”என்றும், “ப<sub>3</sub>ஹாஸ்யாம் ப்ரஜாயேயேதி” என்றும் “தத் ஸ்ருஷ்ட்வாததே<sub>3</sub>வாநுப்ராவிஶத்” என்றும், “தந்நாமருபாப்<sub>4</sub>யாம் வ்யாக்ரியத்” என்றும், “ஸர்வாணி ரூபாணி விசித்த்யதீ<sub>4</sub>ர: நாமாநி க்ருத்வாடபி<sub>4</sub>வதேந் யதே<sub>3</sub>ாஸ்தே” என்றும், ஸர்வே நிமேஷா ஜஜ்ஞிரே வித்<sub>3</sub>யுத: புருஷாதே<sub>3</sub>தீ<sub>4</sub>” என்றும், “அப ஏவ ஸஸர்ஜாதே<sub>3</sub>ள தாஸூ வீர்யமவாஸ்ருஜத் ததே<sub>3</sub>ண்ட<sub>3</sub>ம ப<sub>4</sub>வதே<sub>3</sub>தை<sub>4</sub>மம் ஸஹஸ்ராம்ஸாஸமப்ரபும்॥ தஸ்மிந் ஜஜ்ஞேஸ்வயம் ப்<sub>3</sub>ரஹ்மா

ஆநந்த<sub>3</sub>த்தை அடையவில்லை.] என்றும், “ததை<sub>3</sub>கஷத ப<sub>3</sub>ஹாஸ்யாம் ப்ரஜாயேயேதி ததே<sub>3</sub>தேஜாஸ்ருஜத்”(ச<sub>2</sub>ாந்.6-2-3) [அந்தப் பரப்<sub>3</sub>ரஹ்மம் ‘(நானே) பலவாக ஆகக்கடவேன்’ என்று ஸங்கல்பித்தது; அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்டி செய்தது.] என்றும், “தத் ஸ்ருஷ்ட்வா ததே<sub>3</sub>வாநுப்ராவிஶத் ததே<sub>3</sub>நுப்ரவிஶ்யா ஸச்ச த்யச்சாடப<sub>4</sub>வத் ... ஸத்யஞ்சாந்ருதஞ்ச ஸத்யமப<sub>4</sub>வத் (தை.ஆந.6) [அதை ஸ்ருஷ்டித்தவுடன் (அந்த ப்<sub>3</sub>ரஹ்மம்) அதை வ்யாபித்தது. அதை வ்யாபித்தவுடன் விகாரமற்றதான சேதநமாகவும், விகாரமுள்ளதான அசேதநமாகவுமாயிற்று. (விகாரமின்மையினால்) ஸத்யம் எனப்படும் சேதநமாகவும், (விகாரமடைதலால்) அஸத்யமெனப் படும் அசேதநமாகவும் (ஆகிய ப்<sub>3</sub>ரஹ்மம்) விகாரமற்றதாகவே இருந்தது.] என்றும், “ததே<sub>4</sub>தை<sub>3</sub>ம் தர்ஹ்யவ்யாக்ருதமாஸீத் தந்நாமருபாப்யாம் வ்யாக்ரியத(ப்<sub>3</sub>ரஹ.3-4-7) [இவ்வுலகம் ஸ்ருஷ்டிக்குமுன் நாமருபங்களற் தான ப்ரக்ருதியை ஸர்ரமாக உடைய ப்<sub>3</sub>ரஹ்மமாயிருந்தது. அது நாமருபங்களை உடையதாயிற்று.] என்றும், “வேதே<sub>3</sub>ாஹ மேதம் புருஷம் மஹாந்தம் ஆதி<sub>3</sub>த்யவர்ணம் தமஸஸ்து பாரோ ஸர்வாணி ரூபாணி விசித்ய தீ<sub>4</sub>ர: நாமாநி க்ருத்வாடபி<sub>4</sub>வதேந் யதே<sub>3</sub>ாஸ்தே॥ (புருஷஸ்தம்-16) [ஸர்வஜ்ஞரான எந்தப் பரமபுருஷன் எல்லா ஸர்ரங்களையும் உண்டுபண்ணி, பெயர்களைக் கொடுத்து, அவைகளை உச்சரித்துக் கொண்டிருக்கிறாரோ, ஸமர்யன் போன்ற வர்ணத்தை உடையவரும், ப்ரக்ருதி மண்ட<sub>3</sub>லத்திற்கு அப்பாலிருப்பவரும், (எல்லாவிதை<sub>4</sub>த்திலும்) பெரியவருமான இந்தப்புருஷனை, (வேதே<sub>3</sub>புருஷஞ்சிய) நான் அறிகிறேன்.] என்றும், “ஸர்வே நிமேஷா ஜஜ்ஞிரே வித்<sub>3</sub>யுத: புருஷாதை<sub>3</sub>தீ<sub>4</sub>] (தை.நா.8) [மின்னலைப்போன்ற உருவையுடைய புருஷனிடமிருந்து எல்லா நிமிஷங்களும் உண்டாயின.] என்றும், “அப ஏவ ஸஸர்ஜாதே<sub>3</sub>ள தாஸூ வீர்யமவாஸ்ருஜத் ததே<sub>3</sub>ண்ட<sub>3</sub>மப<sub>4</sub>வதே<sub>3</sub>தை<sub>4</sub>மம் ஸஹஸ்ராம்ஸாஸமப்ரபும்॥ தஸ்மிந் ஜஜ்ஞே ஸ்வயம் ப்<sub>3</sub>ரஹ்மா ஸர்வலோகபிதாமஹ:॥ ததஸ் ஸ்வயம் பூர் ப<sub>4</sub>க<sub>3</sub>வாநவ்யக்தே வ்யஞ்ஜயந்திதே<sub>3</sub>ம் மஹாபு<sub>4</sub>தாதீ<sub>3</sub> வ்ருத்தெளஜா:

ஸர்வலோகபிதாமஹ:॥ ததஸ் ஸ்வயம்புரீபாகவாநவ்யக்தே வ்யஞ்ஜயந்திதம் மஹாபூதாதி<sub>3</sub> வ்ருத்தெளஜா: ப்ராதுராஸீத் தமோநுத:॥” என்றும், “நான்முகன் தன்னெடு தேவருலகோடுயிர் படைத்தான்” “நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்” என்றும் இப்படி ப்ரதிபாதி<sub>3</sub>க்கப்பட்ட ப்ரஹ்மா முதலான ஸ்ரூஷ்டியை ஈஸ்வரன் உக்கும்போது “யத்ஃப்<sub>4</sub>ரூபாங்கா: ப்ரமாணம் ஸ்தி<sub>2</sub>ரசரசநாதாரதம்யே முராரே: வேத<sub>3</sub>ந்தாஸ் தத்தவசிந்தாம் முரபி<sub>4</sub>துரஸி யத்பாத<sub>3</sub>சிஹ்நைஸ் தரந்தி” என்றும், “உல்லாஸபல்லவிதபாலிதஸப்தலோகீ-நிர்வாஹகோரகிதநேமகடாகஷலீலாம்” என்றும் இவள் கடாகஷமடியாகவாய்த்து உண்டாவது.

ப்ராதுராஸீத் தமோநுத:॥” (மநு 1-6,8-9) [பிறகு, தன்னிச்சையாலே ஸர்பரிச்சுரஹம் செய்த பாகவான், அவ்யக்தமான பரக்ருதியில் (ஸ்தூலரூபமான) மஹாபூதங்கள் முதலியவற்றை வெளிப்படுத்திக்கொண்டு, தடையற்ற புலத்தையடையவனைகவும், பரக்ருதியைத் தூண்டுபவனைகவும் தோன்றினன். (அந்த பாகவான்) ஆதியில் தண்ணீரை ஸ்ரூஷ்டித்தான்; அதில் தன் ஸக்திரூபமான வீர்யத்தை விதைத்தான். அந்த வீர்யத்திலிருந்து ஸ்வர்ணமயமானதும் ஸார்யனைப்போன்ற ஒளியையுடையதுமான அண்டம் உண்டாயிற்று; ஸர்வலோகத்திற்கும் பிதாமஹனுன் பிரமன் அதில் தானாக உண்டானுன்.] என்றும், “நான்முகன் தன்னெடு தேவருலகோடுயிர் படைத்தான்” (திருவாய்.4-10-1) ‘நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத்தான் படைத்தான்’(நான்.திருவ.1) என்றும் இவ்வண்ணமாக விளக்கப்பட்ட பிரமன் முதலானுரைடைய படைப்பை ஸர்வேச்வரன் திருவுள்ளாம்பற்றும்போது ஏற்கனவே எடுக்கப்பட்ட “யத்ஃப்<sub>4</sub>ரூபாங்கா: ப்ரமாணம் ஸ்தி<sub>2</sub>ரசரசநாதாரதம்யே முராரே: வேத<sub>3</sub>ந்தாஸ் தத்தவசிந்தாம் முரபி<sub>4</sub>துரஸி யத்பாத<sub>3</sub>சிஹ்நைஸ் தரந்தி॥ (ஸ்ரீகுண.2) என்றும், [முராரியின் ஸ்தூவர-ஐங்குமாத்மகமான ஐகுத்ஸ்ரூஷ்டியில் உயர்வு தாழ்வுகளுக்கு எவளூடைய புருவநெரிப்பு காரணமாயிருக்கிறதோ, முராரியின் திருமார்பில் எவளூடைய திருவடியடையாளங்களைக் கண்டு வேத<sub>3</sub>ந்தங்கள் பரதத்தவ விசாரணையை முடிக்கின்றனவோ] என்றும், “உல்லாஸபல்லவித பாலிதஸப்தலோகீ- நிர்வாஹகோரகிதநேமகடாகஷலீலாம்” [உல்லாஸமாகத் தளிர்விடுவதும், ரக்ஷிக்கப்படும் ஏழூலகங்களுடைய நிர்வாஹத்தினாலே மொட்டுவிடுவதுமான அர்த்த<sub>4</sub> கடாகஷலீலையை உடையவளுமான, ஸ்ரீங்கராஜனின்தி<sub>3</sub>வ்யமஹிஷியை.] என்றும் இவள் கடாகஷம் காரணமாகவே படைப்புத் தொழில் நடக்கிறது.

இன்னமும், “பிராட்டிக்கு ஜகத்காரணத்வத்திலே அந்வயமுண்டோ?”, என்று நடாதூரம்மாள் பிள்ளானை ப்ரஸ்நம் பண்ண, “ஆவதென்? இவ்வர்த்தத்தில் ஸந்தேஹமுண்டோ? ‘ஆவாப்<sub>4</sub>யாம் கர்மாணி கர்த்தவ்யாநி ப்ரஜாஸ்சோத்பாத<sub>3</sub>யிதவ்யா:॥’ என்றன்றே இருப்பது. இவள் ஸஹத<sub>4</sub>ர்ம சாரிணியன்றே” என்று அருளிச்செய்தார் பிள்ளான்.

ஆக, இப்படி ஸ்ருதிஸ்மருதிகளென்ன, ஆழ்வார்பாசுரமென்ன, இவற்றை அடியொற்றினவர்பாசுரமென்ன இவற்றுலே ஈஸ்வரன் “ததை<sub>3</sub>கஷத பு<sub>3</sub>ஹாஸ்யாம் ப்ரஜாயேயேதி” என்று ஸ்ருஷ்டிக்கடவுதாகப் பார்த்தருளின போது, (அஷத்தவத்கருணைநிர்க்கணஸாத<sub>4</sub>ாஸந்து<sub>4</sub>கஷ்ணத்<sub>4</sub> ரக்ஷயதே) அவன் பார்வைக்கு அநுகூலமாய், கருணைஜலபரிபூர்ணமாயிருந்துள்ள உன்னுடைய கடாக்ஷவிகேஷபங்களாலேயன்றே ஜகத்து ரக்ஷிக்கப்படுகிறது. (நஷ்டம் ப்ராக்தத<sub>3</sub>லாப<sub>4</sub>த: ) அம்ருதஜலவர்ஷங்களாயிருக்கிற அந்தக் கடாக்ஷமின்றியே இருக்கை யாலேயன்றே “அஸந்நேவ ஸ ப<sub>4</sub>வதி” என்கிறபடியே நாமரூபவிப<sub>4</sub>ாக<sub>3</sub>நார்ம மாய்க் கொண்டு இருந்தது.

மேலும், ‘பிராட்டிக்கு ஜகத்காரணத்வத்திலே எம் பெருமானேநு தொடர்புண்டோ?’ என்று நடாதூரம்மாள் பிள்ளானைக் கேள்வி கேட்க, ‘இதில் ஸந்தேஹத்திற்கு இடமென்ன? ‘ஆவாப்<sub>4</sub>யாம் கர்மாணி கர்த்தவ்யாநி ப்ரஜாஸ்சோத்பாத<sub>3</sub>யிதவ்யா:॥ (?) [நம்மிருவராலும் காரியங்கள் செய்யப்பட வேண்டும்; ப்ரஜைகரும் ஸ்ருஷ்டிக்கப்படவேண்டும்.] என்று மாதாபிதாக்கள் இருவரும் சேர்ந்து பிள்ளைகளைப் படைப்பதாகவன்றே த<sub>4</sub>ர்மஸாஸ்த்ரங்கள் கூறுகின்றன. இவள் எம் பெருமானுடைய காரியங்களில் துணையிருக்கும் பத்நியன்றே’ என்று அருளிச்செய்தார் பிள்ளான்.

ஆகவிப்படி ஸ்ருதி ஸ்மருதிகளென்ன, ஆழ்வார்கள் பாசுரமென்ன, இவற்றைப் பின்பற்றிய ஆசார்யர்களுடைய ஸ்லோகங்களென்ன ஆகியவற்றுலே ஸர்வேஸ்வரன் ‘ததை<sub>3</sub>கஷத்’ என்று முன்னடுத்த ப்ரமாணத்தின்படியே படைக்கத் தொடங் கிய போது (அஷத் தவத் கருணை நிர்க்கண ஸாத<sub>4</sub>ாஸந்து<sub>4</sub>கஷ்ணத்<sub>4</sub>ரக்ஷயதே) என்று சொல்லப்பட்டபடியே அவனுடைய கடாக்ஷத்துக்கு அநுகூலமாய், கருணைநீர் நிரம்பியிருக்கும் உன்னுடைய கடாக்ஷப்பார்வை களாலேயன்றே உலகம் ரக்ஷிக்கப்படுகிறது. (நஷ்டம் ப்ராக்தத<sub>3</sub>லாப<sub>4</sub>த: ) அம்ருதஜலப் பொழிவாயிருக்கிற அந்தக் கடாக்ஷம் இல்லாமலிருக்கையா வன்றே “அஸந்நேவ ஸ ப<sub>4</sub>வதி அஸத்<sub>3</sub>ப்<sub>3</sub>ரஹ்மேதி வேத<sub>3</sub> சேத்<sub>3</sub> அஸதி ப்<sub>3</sub>ரஹ்மேதி சேத்<sub>3</sub> வேத<sub>3</sub> ஸந்தமேநம் ததோ விது<sub>3</sub>:॥(தத.ஆந.6) [‘ப்<sub>3</sub>ரஹ்மத்தை அறிகிறுன்’ என்பது (ஒருவனுக்கு) இல்லையாகில், அவன் (இருந்தும்) இல்லாதவனுக்கே ஆகிறுன். ‘ப்<sub>3</sub>ரஹ்மத்தை அறிகிறுன்’ என்பது (ஒருவனுக்கு) உள்ளதாகில், அதனால் இவனை உள்ளவனுக்கை (நல்லோனுகை) அறிகிறார்கள்.] என்கிறபடியே உலகம் நாமரூபப் பிரிவு இல்லாததாய் இருந்தது.

**அவ.-பதினேராம்பாட்டு.** நிகுமத்தில் இத்திருமொழிகற்றார்க்குப் பலம் சொல்லித்தலைக்கட்டுகிறார்.

**ஸ்வா.-**(அன்னமுமித்யாதி<sub>3</sub>) அருமறை பயந்து, மலைகளை மீதுகொண்டு, அங்கோராளரியாய், அறியாமைக்குறளாய், கிடந்துதுயிலுமாமையுமானவனே! (ஆயர்கள் நாயகனே) இடையர்க்கு ஸ்வாமியானவனே! “இவ்வதார பரம்பரைகளுக்கு என்வருகிறதோ” என்றிருக்கிற என்கலேசத்தை, உன்னை நோக்கித்தந்து போக்கினவனே! “ஆடுக செங்கிரை” என்று பெருந்ருத்த விஶேஷம். (ஏழித்யாதி<sub>3</sub>) ஏழேழென்று சொல்லப்பட்ட லோகங்களுக் கெல்லாம் ஸ்வாமியானவனே!. (ஆடுகவாடுக) என்னுதல் - “ஆடுக” “ஆடுக” என்று இளையாமைக்காக; அத்தை அமைக்கவுமாம்.

(அன்னமித்யாதி<sub>3</sub>)                  அன்னம் போலே                  நடையழகையும்

**வ்யா.-**(அன்னமுமித்யாதி<sub>3</sub>) வேதப்ரதமான ஹம்ஸமும், ப்ரளாயாபத்ஸகமான மத்ஸ்யமும், ஹிரண்ய நிரஸ்நார்த்தமான நரஸிம்ஹமும், இந்தராபேசகித ஸம்விதாநம் பண்ணும் வாமநனும், மந்தராதாரமான கூர்மமுமானவனே! இத்தால் - ஆஸ்ரித ஸமரகஷணைர்த்தமாக அஸாதாரண திழ்விக்ரஹத்தை அழியமாறிக் கொண்டு அவ்வை துசாநுகுணமாக ரக்ஷிக்குமவனென்கை. (ஆயர்கள் நாயகனே) அவையெல்லாம் போலன்றிக்கே பூபூரநிர்ஹரணைர்த்தமாக அவதரித்து இடையர்க்குத் தலைவனைவனே! (என்அவலம் களைவாய்) எல்லாத் தஸயைலும் “உனக்கென் வருகிறதோ” என்று வயிலெறியாநிற்கும் என்னுடைய கலேசத்தை, உன்னை நோக்கித் தருகையாலே போக்கினவனே! (ஆடுக செங்கிரை) செங்கிரை ஆடியருளவேணும். (ஏழுலகுமித்யாதி<sub>3</sub>) ஸர்வலோகங்களுக்கும் ஸ்வாமியானவனே!

11. **அரு.- பதினேராம்பாட்டு.** (அன்னமுமித்யாதி<sub>3</sub>). அன்னமுமித்யாதி<sub>3</sub> சகாரம் - அவ்வதாரங்களுடைய அஸாதாரண சேஷ்டிதங்களுக்கு ஸசகமென்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (வேதேத்யாதி<sub>3</sub>). “நிலையிடமெங்குமின்றி நெடுவெள்ளமும்பர் வளநாடு மூடவிமையோர் தலையிட மற்றெமக்கோர் சரணில்லையென்ன வரணுவனென்னுமருளால்” என்று தொடங்கி, “வருமீனமாலை மறவாதிறைஞ்சென்மனனே” என்கிற திருமங்கையாழ்வார் ஸ்ரீஸ்மக்தியை உட்கொண்டருளிச்செய்கிறார் (ப்ரளாயாபத்ஸகமான வென்று). இவ்விடத்தில் “மீநதநுஸ்தவம் நாவி நிதாய ஸ்திரசரபரிகரமநுமநு பகவந் வேதஸ்நாபி<sub>4</sub> ஸ்ஸ்வோக்திவிநோதைரகவிதலயபையலவ மழு மவஹः” (ர.ஸ்த. 2-60) என்றது அநுஸந்தேயம். “ஆனவனே” என்றத்தாலே முன்பு இப்படியிராதவன் இப்படியானான்று தோற்றுகையால், பலிதத்தை யருளிச்செய்கிறார் (இத்தாலித்யாதி<sub>3</sub>). “ஆயர்களுக்கு நாயகன்” என்றத்தால் ஸௌபரீயாதிசயம் தோற்றுகையாலே அருளிச்செய்கிறார் (அவையித்யாதி<sub>3</sub>). “அவலம்” என்று - இவன் சொல்லுகைக்கு அவத்யம் வேறு இல்லாமையாலே அத்தை விஶேஷவித்துக் காட்டாநின்றுகொண்டு அர்த்தமருளிச்செய்கிறார் (எல்லாத்தஸயைலுமித்யாதி<sub>3</sub>).  
ஸ்ரீஸௌபைஷத்யாபாத்ரம்-ஜூன் 2009

$P_4$ வ்யதையுமடைய யஸோதை $_3$ , “ஆடவேணும்” என்று ஆடக்கண்டு உகந்த ப்ரகாரத்தை. (ஆனபுகழித்யாதி $_3$ ) யஸோதை $_3$ யிலும் மிஞ்சினபுகழை யுடையராய், புதுவைக்கு ஸ்வாமியான ஆழ்வாரருளிச்செய்த இனிய விசையோடுகூடின தமிழ்மாலை இப்பத்தும் வல்லார். (உலகிலித்யாதி $_3$ ) இந்த தே $_3$ ஹத்தோடே இந்தலோகத்திலே யிருக்கச்செய்தே எட்டுத்திடுக்கிலும் அடங்காத புகழையுடையராய், “உரையாவெந்நோய்” (திருவாய் 8-3-11) என்கிற து $_3$ :க $_2$ மும்தீர்ந்து பரமஸாகிக $_2$ களுமாகப் பெறுவர்கள். “அது” என்கையாலே சூழ்ந்திருந்தேத்துகையும் காட்டுமிழே. (11)

**பிள்ளைதிருவடிகளே ஸரணம்.**

---

**ஆடவேணும், ஆடவேணுமென்று.**

(அன்னமித்யாதி $_3$ ), அன்னம் போலே நடையழகையும்  $P_4$ வ்யதையையுமடையளான யஸோதை $_3$ ப்பிராட்டி உகந்து சொன்ன ப்ரகாரத்தை. (ஆனவித்யாதி $_3$ ) ப $_3$ ராஹ்மனேத்தமராய்வைத்து கோபஜந்மத்தை ஆஸ்தத $_2$ ாநம் பண்ணி, அவள் தத்காலத்திலே அநுப $_4$ வித்தாப்போலே பிற்காலத்திலே அநுப $_4$ விக்கையாலே அவளிலுங்காட்டில் ஸம்ருத $_3$ த $_4$ மான புகழையுடையராய், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான ஆழ்வாரருளிச்செய்த த $_3$ ராவிடௌபமாய் இனியதான இசையோடே கூடியிருந்துள்ள தொடைகளான இப்பத்தையும் அப்ப $_4$ யலிக்கவல்லவர்கள். (உலகிலித்யாதி $_3$ ) இந்த லோகத்திலே இருக்கச்செய்தே எட்டுத்திடுக்கிலு மடங்காத பெரியபுகழையுடையராய், அவர்களுக்கு நிலமல்லாத ப $_4$ க $_3$ வத $_3$ நுப $_4$ வ பரமஸாக $_2$ த்தை ப்ராபிக்கப்பெறுவர்கள். (11)

**பெரியஜீயர் திருவடிகளே ஸரணம்.**

**பெரியாழ்வார் திருமொழி முதற்பத்து அஞ்சாந்திருமொழி முற்றிற்று.**

---

“ஆனபுகழ்” என்று விசேஷித்ததுக்குத் தாத்பர்யமருளிச்செய்கிறூர் (ப $_3$ ராஹ்மனேத்தமராய்) என்று தொடங்கி (ஸம்ருத $_3$ த $_4$ மான) என்னுமளவும். “உலகிலெண்டிசையும் மிக்க புகழை எய்து, அது இன்பமெய்துவர்” என்றநவயம் திருவள்ளம் பற்றி அர்த்த $_2$ மருளிச்செய்கிறூர் (இந்தவித்யாதி $_3$ ). “அது” என்ற பத $_3$ ார்த்த $_2$ ம் (அவர்களுக்கு நிலமல்லாத) என்றது. (அவர்கள்) பு $_3$ த $_3$ த $_4$ ஸ்தத $_2$ ரான நித்யஸ்ரீகள். (11)

**ஜீயர் திருவடிகளே ஸரணம்.**

**மாணிக்கக்கிண்கிணி ப்ரவேசம்.**— கீழே “ஆடுக, ஆடுக” என்று ஆயாஸிப்பித்தார். இத்தால் ப்ரயோஜநம் அவதாரத்தில் மெய்ப்பாடுதோன்றின ஒழுக்கமாகையாலே, வர்ணைச்சரமாதி<sub>3</sub>களுக்கும் ஶாஸ்த்ரஸித்<sub>3</sub>த<sub>4</sub>மாய், ஶக்த்யநுகுணமாய், மங்க<sub>3</sub>ஸபர்யந்தமான { (பா)–ஸ்வரூபாநுரூபமான} நடப்புவேணுமென்றதாய்த்து. இனிமேல் “சப்பாணி” என்கிற வ்யாஜத்தாலே ஆகிஞ்சந்யத்தை வெளியிட்டு லோகத்தை ரக்ஷிக்கிறார்.

**ஸ்வா.- முதற்பாட்டு.** (மாணிக்கமித்யாதி<sub>3</sub>) ஆணிப்பொன்னால் வாயழகியதான உடைமணியடைய மருங்கின்மேல் மாணிக்கக்கிண்கிணி

### ஆழ்வார் திருவடிகளே ஶரணம் முதற்பத்து ஆரூம்திருமொழி மாணிக்கக்கிண்கிணி ப்ரவேசம்

**அவ.**— கீழே-செங்கீரையாடுகையாகிற அவனுடைய பாலசேஷ்டிதத்தை, தத்காலத்திலே யாதோதை<sub>3</sub>ப்பிராட்டி ப்ரார்த்தி<sub>2</sub>த்தநுபடுவித்தாப்போலே மயர்வற மதிநல மருளாப்பெறுகையாலே அந்த ஸ்நேஹுத்தையுடையராய்க்கொண்டு, தாழும் தத்காலம்போலே அநுபடுவித்தாராய்நின்றார்; இனி, சப்பாணிகொட்டுகையாகிற பால சேஷ்டிதத்தைச் செய்தருளவேணுமென்று அவனைப்ரார்த்தி<sub>2</sub>த்து அந்த சேஷ்டித ரஸத்தை அவளநுபடுவித்தாப்போலே ஒரு சேஷ்டிதத்தை அநுபடுவித்தவளவில் பர்யாப்தி பிறவாத அபிழிவேசாதிஶயத்தாலே அந்த சேஷ்டிதரஸத்தையும் அநுபடுவிக்க ஆசைப்பட்டு, அவள் பேசினுப்போலே பேசித்தாழுமநுபடுவிக்கிறார்.

**மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல்  
ஆணிப்பொன்னாற்செய்த வாய்பொன்னுடைமணி  
பேணிப்பவளவாய் முத்திலங்கப் பண்டு  
காணிகொண்டகைகளால் சப்பாணி கருங்குழற்குட்டனே சப்பாணி. (1)**

**வ்யா.-முதற்பாட்டு.** (மாணிக்கமித்யாதி<sub>3</sub>) மாற்றெழும்பின பொன்னாலே

அரு.-மாணிக்கக்கிண்கிணி ப்ரவேசம். கீழ்த்திருமொழியிலே செங்கீரையும், மேல் திருமொழியில் “சப்பாணி கொட்டாய்” என்றுமிருக்கைக்கு ஸங்க<sub>3</sub>தித்<sub>4</sub>யோதநார்த்த<sub>2</sub>ம் வ்ருத்த வர்த்திஷ்யமான கீர்த்தநம் பண்ணுகிறார் (கீழேயித்யாதி<sub>3</sub>). செங்கீரை ஆடுகைக்கும் சப்பாணி கொட்டுகைக்கும் பருவம் வேறுபட்டிருக்குமென்று, அதுக்கு அநந்தரம் இத்தை அநுபடுவிக்கிறுரென்று ஸங்க<sub>3</sub>தியென்று திருவள்ளம். (அநுபடுவித்தாப்போலே) என்றவநந்தரம் “இவ்வாழ்வார்” என்று ஸேஷம். (அவளநுபடுவித்தாப்போல்) என்றதுக்கு (அநுபடுவிக்க ஆசைப்பட்டு) என்றத்தோடந்வயம்.

அரு.-முதற்பாட்டு. (மாணிக்கக்கிண்கிணியித்யாதி<sub>3</sub>) “ஆணிப்பொன்னாற்செய்த ஆய் பொன்னுடைமணி – மருங்கின்மேல் மாணிக்கக்கிண்கிணிஆர்ப்ப” என்றந்வயித்தர்த்த<sub>2</sub> மருளிச் செய்கிறார் (மாற்றெழும்பினவித்யாதி<sub>3</sub>). “ஆணி” என்று விஸேஷித்ததுக்கர்த்த<sub>2</sub>ம் ஸ்ரீஸௌலைஸத்யாபாத்ரம்-ஜூன் 2009

ஆர்ப்ப. பொன்-அழகு. மாணிக்கக்கிண்கிணி ஶப்டி<sub>3</sub>க்கு மோவென்னில்; நா, மாணிக்கமாகையாலே ஶப்டி<sub>3</sub>க்கும். கிண்கிணிக்கு மாணிக்கம் புறம்பே பதித்தாலும் ஶப்டி<sub>3</sub>யாது.

(பேணியித்யாதி<sub>3</sub>) விருப்பத்தோடே திருப்பவளத்தில் திருமுத்துத் தோன்றும்படி ஸ்மிதம் செய்து கொண்டு “குடங்கையில் மண்கொண்டளந்து” (4-3-9) என்கிறபடியே முன்பொருகாலத்திலே மஹாபுவி யஜ்ஞவாடத்திலே சென்று “தன்குடங்கை நீரேற்றுன்” (முன்று. திருவ. 62) என்கிறபடியே உதுக்பூர்வகமாகக் கொண்ட கைகளாலே சப்பாணி. கருகின திருக்குழலையும், பிள்ளைத்தனத்தையுமடையவனே! சப்பாணி.

“சப்பாணி” – அஞ்ஜலியை ப்ரகாசரிப்பிக்கிறது. இருகால் “சப்பாணி” என்கையாலே உபாயபுராவத்திலும் உபேயபுராவத்திலும் ஆகிஞ்சந்யம் சமைக்கப்பட்டதாய்ப் பழிப்பற்று அழகியதாயிருந்துள்ள அரைவடத்தை யுடைத்தான் மருங்கின் மேலே மாணிக்கக்கிண்கிணியானது தடுவநிக்க. “ஆய் பொன்னுடைமணி” என்கிறவிடத்தில், ஆய்தல் – தெரிதலாய், பழிப்பறுதலைச் சொல்லுகிறது. “ஆணிப்பொன்னுல் செய்த” என்று கீழே சொல்லுகையாலே, மேல் “பொன்” என்று – – அழகைச் சொல்லுகிறது. மாணிக்கக்கிண்கிணி ஶப்டி<sub>3</sub>க்கு மோ வென்னில்; நா, மாணிக்கமாகையாலே ஶப்டி<sub>3</sub>க்கும். கிண்கிணிக்குப் புறம்பே மாணிக்கம் பதித்தாலும் ஶப்டி<sub>3</sub>யாது.

(பேணியித்யாதி<sub>3</sub>) என்னுடைய நிர்ப்பந்தாத்துக்காகவன்றிக்கே, விருப்பத்தோடே. பவளம்போலேயிருக்கிற திருவதாரமும் திருமுத்தும் பரபுராகுத்தாலே விளங்கும்படி ஸ்மிதம் செய்துகொண்டு. அன்றிக்கே, “பேணி” என்றது – உன் திருமேனி யலையாதபடி பேணிக்கொண்டென்னவுமாம். (பண்டித்யாதி<sub>3</sub>) முன்பு, “குடங்கையில் மண்கொண்டு” (4-3-9) என்கிறபடியே உன்னுடைமையான பூமியை மஹாபுவி பக்கலிலே சென்று உதுக்பூர்வகமாகப்பரிக்குறவுடித்த திருக்கைகளாலே. இத்தால் – தன் மேன்மைபாராதே ஆஸ்ரிதாக்காகத்தன்னை அழியமாறிக் கார்யம் செய்யும் கையென்கை.

(மாற்றைழும்பின) என்றது. அதாவது – நிறம் அதிகமான வென்றபடி. “ஆய்” என்றதினர்த்தம் (பழிப்பற்று) என்றது. “வெங்கலக்கிண்கிணியன்றே ஶப்டி<sub>3</sub>ப்பது, அல்லது ஶப்டி<sub>3</sub>யாதே” என்று சங்காநுவாதம் பண்ணிப்பரிஹரிக்கிறூர் (மாணிக்கமித்யாதி<sub>3</sub>). கிண்கிணி வெங்கலமேயாய், நாக்குமாற்றம் மாணிக்கமாகையாலே ஶப்டி<sub>3</sub>க்கு மென்று கருத்து. நாக்கு மாற்றம் மாணிக்கமென்னவேணுமோ? மாணிக்கம் அழுத்தின வெங்கலக் கிண்கிணி என்றுலோவென்ன வருளிச்செய்கிறூர் (கிண்கிணிக்கித்யாதி<sub>3</sub>).

“பேணி” என்றதுக்கிரண்டர்த்தம் – ஆதுரமும், போஷித்தலும். இவ்விரண்டையும் அடைவேயருளிச்செய்கிறூர் (என்னுடையவித்யாதி<sub>3</sub> வாக்யத்<sub>3</sub>வயத்தாலே). “குடங்கை” குவித்தகை. இது சப்பாணி கொட்டுகையிலே ஹேதுவென்று தாத்பர்யமருளிச்செய்கிறூர் (இத்தாலித்யாதி<sub>3</sub>). சப்பாணி கொட்டுகையாவது – இரண்டுகையும் ஶப்டி<sub>3</sub>க்கும்படி தட்டுகை.

வேணுமென்று அவனைக்கொண்டுப்ரகாசிப்பிக்கிறார். “காணி” என்கையாலே - பலரும் ‘‘என்னது’’ என்ற தோன்ற அபிமாநித்துப் பிறர்க்கும் வழங்கிக் கொண்டு போரிலும் இந்த விடூதி ‘‘அவனுடைய காணி’’ என்கிறது. அதுதன்னையிறே இவன் இரந்து கொண்டதும். (1)

**ஸ்வா.- இரண்டாம்பாட்டு.** (பொன்னித்யாதி<sub>3</sub>) தன்னுடைய திருவரையிலே சாத்தின பொன்னரை நாலேயே கோவைப்பட்ட மாணிக்கக் கிண்கிணி ஶப்தி<sub>3</sub>க்க. திருக்குழலிலே சாத்தின சுட்டியானது திருநெற்றியிலே தாழ்ந்தசைய. (என்னரையித்யாதி<sub>3</sub>) தன்னரைமேலிருந்தது அவர்க்கு உகப்பாமா போலே, தனக்கு அவர்மடியில் இவனைக்காண்கை ப்ரியமாகையாலே ‘‘என்னரைமேல் நின்றிழிந்து’’ என்கிறார்கள். உங்கள் தமப்பனாராய்

(சப்பாணி) சப்பாணி கொட்டியருளவேணும். (கருங்குழலித்யாதி<sub>3</sub>). கருகின திருக்குழலையும், பிள்ளைத்தனத்தையுமடையவனே! சப்பாணிகொட்டியருளவேணும். (1)

**பொன்னரைநாலெடு மாணிக்கக்கிண்கிணி**  
**தன்னரையாடத் தனிச்சுட்டி தாழ்ந்தாட**  
**என்னரைமேல்நின்றிழிந் துங்களாய்தம்**  
**மன்னரைமேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி.** (2)

**வ்யா.- இரண்டாம்பாட்டு.** (பொன்னித்யாதி<sub>3</sub>) பொன்னுலே செய்யப்பட்ட திருவரைநாலேயே சேர்ந்த மாணிக்கக் கிண்கிணியானது தனக்கு வாஸஸ்த்தாநமான கடிப்ரதே<sub>3</sub>ஶத்திலே கிடந்து ஶப்தி<sub>3</sub>க்க. (தனியித்யாதி<sub>3</sub>) திருக்குழலில் சாத்தின அத்துவிதீயமான சுட்டியாகிற ஆபாரணம் திருநெற்றியிலே தாழ்ந்தசைய. (என்னித்யாதி<sub>3</sub>) என்னுடைய மடியில் நின்றும் இழிந்து உங்கள் தமப்பனாராய் ஆயர்க்கெல்லாம் நிர்வாஹகராயிருக்கிறவர் மடியிலேயிருந்து சப்பாணிகொட்டியருளாய். இத்தால் - தன் மடியிலேயிருந்து சப்பாணி கொட்டுகிறதிலும், அவர் மடியிலிருந்து சப்பாணி கொட்டக்காண்கை தனக்கு உகப்பாகையாலே அத்தைச்

“**கொட்டாய்**” என்று மேல்பாட்டுக்களிலிருக்கையாலே, இங்கு அநுஷங்கி<sub>3</sub>த்தாரென்று கண்டுகொள்வது. (1)

**அரு.-இரண்டாம்பாட்டு.** (பொன்னித்யாதி<sub>3</sub>) தன்னென்றதுக்கர்த்து<sub>2</sub>ம் (தனக்கு) என்றது; அதாவது - கிண்கிணிக்கென்றபடி. (ஶப்தி<sub>3</sub>க்க) என்றது - அரையிலே ஆடுகையால் அர்த்த<sub>2</sub>லித்<sub>3</sub>த<sub>4</sub>ம். “**தனி**” என்று விஶேஷங்கையால் அரைவடத்தில் சுட்டிகளை வ்யாவர்த்திக்கிறார் (திருக்குழலிலித்யாதி<sub>3</sub>). “**அரை**” என்றது - மருங்காகையாலே, அங்கேயிருந்து சப்பாணி கொட்டக்கூடாமையாலே (மடியில் நின்றும்) என்றது. “**உங்கள்**” என்ற புஹாவசநம் லோகவ்யவஹாரத்தைப்பற்ற. லோகத்தில், ஒருவனே ஒருவன் “**உங்கள் தமப்பன் வந்தான்**” என்று சொல்லுவனிறே. (2)

ஆயர்க்கெல்லாம் நிர்வாஹகரரா யிருக்கிறவருடைய மதியிலேயிருந்து கொட்டாயென்கிறுள். மாயவன் - ஆஸ்சர்ய ஸக்தியுக்தன். (2)

**அவ.**- ஸ்ரீநந்த<sub>3</sub>கே<sub>3</sub>பார் யஸோதை<sub>3</sub>ப்பிராட்டி மருங்கிலே காண்கை தமக்கு அபிழுமதமாகையாலே மீண்டும் உன்மாதாவின் மருங்கிலேயிருந்து விளையாடென்கிறார்.

**ஸ்வா.**- மூன்றும்பாட்டு. (பன்மணியித்யாதி<sub>3</sub>) பன்மணியாவது - “மாணிக்கம், மரதகம், புஷ்பராகம், வைரம், நீலம், கோமேதகம், வைருர்யம்” என்கிற மணிவகை ஏழும். முத்தும், இனிய பவளமும் ஆக நவரத்நங்கள் பதித்து. (அன்ன) நிம்நோந்நதமாகையாமை ஒத்து. என்னுடையவனென்று தன்னுடையவனை நான் அபிழுமாநிக்கும்படி புவ்யனுய், நீலரத்நநிறத்தை யுடையவனை உன்னுடைய திருக்காதிலே சாத்துகையாலே அதிப்ரகாசகமான பொற்றேட்டின்மேலே.

செய்தருளவேணுமென்று அபேக்ஷித்தாளாய்த்து. (மாயவனே) ஆஸ்சர்ய பூதனுவனே!. (2)

பன்மணி முத்தின்பவளம் பதித்தனன  
என்மணிவண்ண ஸிலங்குபொற்றேட்டின்மேல்  
நின்மணிவாய் முத்திலங்க நின்னம்மைதன்  
அம்மணிமேல்கொட்டாய் சப்பாணி ஆழியங்கையனே சப்பாணி. (3)

**வ்யா.**- மூன்றும்பாட்டு. (பன்மணியித்யாதி<sub>3</sub>) (என்மணிவண்ணன்) என்னுடையவனென்று அபிழுமாநிக்கலாம்படி எனக்கு புவ்யனுய் நீலரத்நம்போன்ற வடிவையுடையனுயிருக்கிறவனே? (பன்மணியித்யாதி<sub>3</sub>) மாணிக்கம், மரகதம், புஷ்பராகம், வைரம், நீலம், கோமேதகம், வைருர்யமென்கிற பலவகைப்பட்ட ரத்நங்களும், முத்தும், இனிய பவளமும் பகைத்தொடையாக அழுத்தி வாசாமகே<sub>3</sub>ாசரமான

**அரு.**- மூன்றும்பாட்டு. (பன்மணியித்யாதி<sub>3</sub>) ஸம்பு<sub>3</sub>த்<sub>3</sub>தி<sub>4</sub>யாகையாலே முந்துறவெடுக்கிறார் (என்மணிவண்ணன்) என்று. “மணிவண்ணே” என்றாதல் “மணிவண்ணனே” என்றாதல் அருளிச்செய்யாதே “மணிவண்ணன்” என்று ப்ரத<sub>2</sub>மாந்தமாகச் சொல்லக்கூடுமோ வென்ன; இது அண்மை விளி. அதாவது - கிட்டவிருக்கிறவனை அழைக்கும் ஸம்போத<sub>4</sub>நம். ஆகையாலே சொல்லக்கூடுமென்றாறுளிச்செய்கிறார் (என்னுடையவித்யாதி<sub>3</sub>). “பன்மணி” என்றதில் பன்மையைக்காட்டுகிறார் (மாணிக்கமித்யாதி<sub>3</sub>). “முத்தின்” என்றவிடத்தில் “இன்” என்றதுக்கர்த்த<sub>2</sub>ம் (இனிய) என்றது. (பகைத்தொடை) பரப<sub>4</sub>க<sub>3</sub>ம். “அன்ன” என்றது - ஸத<sub>3</sub>ருஸமென்றர்த்த<sub>2</sub>மாய், பிள்ளை அழகு வாசாமகே<sub>3</sub>ாசரமாகையாலே க்ருஷ்ணனுக்கு ஸத<sub>3</sub>ருஸமென்றர்த்த<sub>2</sub>மருளிச்செய்கிறார் (வாசாமித்யாதி<sub>3</sub>). “தொட்டின் மேல்” என்று பாட<sub>2</sub>மானபோது தொட்டிலேயிருந்து சப்பாணிகொட்டின அழகுக்குமேலே யென்றர்த்த<sub>2</sub>மருளிச்செய்கிறார் (தொட்டினழகுக்கு மேலே) என்று.

(நின்மணியித்யாதி<sub>3</sub>) உன்னுடைய அழகியதான் திருப்பவளத்தில் திருமுத்தும் ப்ரகாசரிக்க. (நின்னம்மை) “இவனைப்பெற்ற வயிறுடையாள்” (2-2-4). “ஸாகதாதம்” (ஸஹஸ்ரநாமாத்யாயம்) என்னுமாபோலே, “நின்னம்மை” என்கிறார். தன்னுடைய, (அம்மணிமேல்) “அம்மணி” என்றும், “அம்மணம்” என்றும் - அரைக்குப்பேர்; ஒக்கலைக்குப்பேர். ஒக்கலையிலேயிருந்து சப்பாணி கொட்டாயென்கிறார். (ஆழியங்கையனே) இவன் சப்பாணி கொட்டும்போது இவன் திருவுள்ளத்தில் கருத்தையறிந்து திருக்கையிலாழ்வார்களுக்கும் நீங்கநின்று இவர் தம்மைப்போலே உகப்பார்களிரே. அருகாழியாகவுமாம்.

“என்மணிவண்ணன் - பன்மணி முத்தின்பவளம்பதித்தன்ன இலங்கு பொற்றேட்டின்மேல்” என்றந்வயம் (3)

அழகையுடைத்தாய்க்கொண்டு விளங்காநின்ற பொற்றேட்டினமழகுக்கு மேலே.

(நின்னித்யாதி<sub>3</sub>) உன்னுடைய அழகிதான் திருப்பவளத்தில் திருமுத்துக்கள் ப்ரகாசிக்க. (நின்னம்மையித்யாதி<sub>3</sub>) உன்னைப்பிளையாகப் பெற்ற பாக்யத்தை யுடையளான அவளுடைய மடிமேலையிருந்து சப்பாணி கொட்டாய். “அம்மணி” என்று அரைக்குப்பேர். இத்தால் ஸ்ரீநந்த<sub>3</sub>கே<sub>3</sub>பர் தம்முடைய மடியிலிருந்து சப்பாணி கொட்டுகிறதிலும் தாயார் மடியிலிருந்து சப்பாணி கொட்டக்காண்கை தமக்கு உகப்பாகையாலே அத்தைச்செய்யவேணுமென்று அபேக்ஷித்தாராய்த்து. (ஆழியங்கையனே) திருவாழியை அழகிய திருக்கையிலே உடையவனே யென்னுதல்; “ஆழி” என்று திருவாழி மோதிரமாதல். (3)

**தூநிலா முற்றத்தே போந்துவிளையாட  
வானிலாவம்புலி! சந்திரா! வாவென்று  
நீநிலா நின்புகழாநின்ற வாயர்தம்  
கோநிலாவக்கொட்டாய் சப்பாணி குடந்தைக்கிடந்தானே! சப்பாணி. (4)**

“அம்ம” என்னவமைந்திருக்க “நின்” என்றதுக்குத் தாத்பர்யம் (உன்னையித்யாதி<sub>3</sub>). தொட்டிலிலே சப்பாணி கொட்டி அங்கு நின்றும் வந்து திருத்தாயார் மடியிலே சப்பாணி கொட்டா யென்கிறார்ண்று திருவுள்ளாம். (இத்தால்) என்றது - இப்பாட்டாலென்றபடி. (ஸ்ரீநந்த<sub>3</sub>கே<sub>3</sub>பர்) என்றதுக்கு (அபேக்ஷித்தாராய்த்து) என்றத்தோடந்வயம்.

இதில் நந்த<sub>3</sub>கே<sub>3</sub>பர் த<sub>3</sub>ஸையை அடைந்து சொல்லுகையாலே, கீழ்ப்ரவேசத்தில் யபோதை<sub>3</sub>யின் த<sub>3</sub>ஸையை ப்ராபித்தாரென்று சொன்னது - ப்ராயிகாபி<sub>4</sub>ப்ராயேணவென்று கருத்து. “முதல் பாட்டிலே யபோதை<sub>3</sub>தன்மடியிலே சப்பாணி கொட்டவேணுமென்றபேக்ஷித்தாள்; அதிலும் உகப்பாகையாலே நந்த<sub>3</sub>கே<sub>3</sub>பர் மடியிலிருந்து சப்பாணி கொட்டவேணு மென்றபேக்ஷித்தாள் இரண்டாம்பாட்டில். அங்கே நந்த<sub>3</sub>கே<sub>3</sub>பர் மடியில் சப்பாணி கொட்டினவந்தரம் க்ருஷ்ணன் தொட்டிலிலே போந்து அங்கே சப்பாணி கொட்டக்கண்டு மீளவும் தம்மடியில் சப்பாணி கொட்டுகையிலும் இனிதாகையாலே, தாய்மடியிலிருந்து கொட்டப்பார்க்கவேணுமென்றபேக்ஷித்தார் மூன்றும்பாட்டில்”, என்று ஸங்க<sub>3</sub>தி கண்டு கொள்வது. (3)

ஸ்ரீஸைலேஸத௃யாபாத்ரம்-ஜூன் 2009

**ஸ்வா.- நாலாம்பாட்டு.** (தூநிலாவித்யாதி<sub>3</sub>) யஸோதை<sub>3</sub> பிள்ளையை ஒக்கலையிலே எடுத்துக்கொண்டு தூய்தான் நிலாமுற்றத்திலே புறப்பட்டு, “ஆகாசத்திலே ஸங்சரிக்கிற அம்புலீ? சந்திரா? வா” என்று, “அம்புலீ” என்று பிள்ளையழைக்கும் பேராலே அழைக்கிறார்கள். (வாவென்று) பிள்ளையோடே விளையாட வாவென்று நியமித்து. (நீநிலா) நீ நின்று. (நின்புகழாநின்ற) உன்னை, மேன்மையையும், பிள்ளைத்தனத்தில் நீர்மையையும் சொல்லிப் புகழா நிற்பானேய். (ஆயர்தம்கோ) அறிவுகேட்டாலே தனித்தனியே கர்த்தாக்களா யிருக்கிற இடையரையும் தம்முடைய குண்ப<sub>4</sub>ாவத்தாலே நியமித்து ஆளவல்லராகையாலே “ஆயர்தம்கோ” என்கிறார். (நிலாவ) அவன் நிலைபெற. அவன் ஸத்தை பெற்று வர்த்திக்க. (குடந்தைக்கிடந்தானே) “திகழக்கிடந்தாய் கண்டேன்” (திருவாய்.5-8-1), “கிடந்தவாறேழமுந்திருந்து பேசு” (திருச்சந்த.61) என்னவும் கண்வளர்ந்தருளுகிறவனே?

“தூநிலா முற்றத்தே போந்து - வா நிலா அம்புலீசந்திரா விளையாடவா வென்று - நின்புகழாநின்ற ஆயர்தம்கோ - நிலாவ கொட்டாய் - குடந்தைக்கிடந்தானே- நீ நிலாவக்கொட்டாய் சப்பாணி” என்றந்வயம். (4)

**வ்யா.- நாலாம்பாட்டு.** (தூநிலாவித்யாதி<sub>3</sub>) தூய்தான் நிலா முற்றத்திலே போந்து. (விளையாடவித்யாதி<sub>3</sub>) “ஆகாசத்திலேவர்த்திக்கிற அம்புலீ! சந்திரா! விளையாடவா” என்று அம்புலையையுமழைத்து. (நீ நிலா) நீ நின்று. (நின்னித்யாதி<sub>3</sub>) உன் சேஷ்டிதங்களிலே வித்த<sub>4</sub>ராய்க்கொண்டு உன்னைப்புகழாநிற்கிற ஸர்வகே<sub>3</sub>ப நிர்வாஹுகரான உங்கள் ஜீயர் உன்னுடைய சேஷ்டிதத்தைக் கண்ட ஹாஷத்தாலே உஜ்ஜவலமாம்படியாகச் சப்பாணிகொட்டவேணும். (குடந்தையித்யாதி<sub>3</sub>) ஆஸ்ரிதபராதீநனுய்க்கொண்டு திருக்குடந்தையிலே கண்வளர்ந்தருளுகிறவனே. (4)

அரு.நாலாம்பாட்டு. (தூநிலாவித்யாதி<sub>3</sub>) (தூய்தான) நிர்மலமான. “வானிலா வம்புலீ சந்திரா விளையாடவா” என்றந்வயித்தர்த்த<sub>2</sub>மருளிச்செய்கிறார் (ஆகாசத்திலே யித்யாதி<sub>3</sub>). நிலாவென்றதினர்த்த<sub>2</sub>ம் (வர்த்திக்கிற) என்றது. அழைக்கையிலுண்டான ஆத<sub>3</sub>ராதிசாயத் தாலே “அம்புலீ சந்திரா வா” என்ற தூவிருக்தியாலே “அம்புலீ விளையாடவா” என்றும், “சந்திரா விளையாடவா” என்றும் வாக்யபேஷ<sub>4</sub>தும் திருவுள்ளாம்பற்றி “விளையாடவா என்றும்” என்று ஸமுக்சயிக்கிறது. (அம்புலையையும்) என்ற சகாரத்துக்கு “உன்னேடே அம்புலையையும் விளையாட அழைத்து” என்றந்தும். “நின்” என்றத்தையும் “புகழாநின்ற” என்றத்தையும் கே<sub>3</sub>வுக்கு விஶேஷஷணமாக்கி, அதில், “நின்” என்றது - கருஷ்ணஸம்பந்தி<sub>4</sub>பரமாய் அந்த ஸம்பந்த<sub>4</sub> விஶேஷஷத்தைச் சொல்லாநின்ற கொண்டு அர்த்த<sub>2</sub>மருளிச்செய்கிறார் (உன்னித்யாதி<sub>3</sub>). “ஆயர் தம்” என்று விஶேஷஷத் தினர்த்த<sub>2</sub>ம் (ஸர்வேத்யாதி<sub>3</sub>). “நிலாவ” என்றதுக்கு - உஜ்ஜவலராம்படியென்றந்த்தமாய் அத்தை ஹேதுபூர்வகமருளிச்செய்கிறார் (உன்னுடைய வித்யாதி<sub>3</sub>). “குடந்தையுள் கிடந்த வாறேழமுந்திருந்து பேசுவாழிகேசனே” என்கிற பாசுரத்தையுட்கொண்டு இந்த பாரதந்தர்யம் சப்பாணி கொட்டுகையிலே ஹேதுவாகவருளிச்செய்கிறார் (ஆஸ்ரிதேத்யாதி<sub>3</sub>). (4)

## அழகியமணவாளப்பெருமாள் நாயனார் வ்யாக்யாநம்

**அவசி:- அஞ்சாம்பாட்டு.** (நம்பினேனித்யாதி<sub>3</sub>). கீழ் “நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர்” என்று சொல்லக்கேட்டவர்கள், அந்தப் புன்மையாகிறதேதென்றும், அவற்றிலே ஒன்றை இரண்டைச் சொல்லீரென்றும், “பெரியவண்குருகூர்நகர் நம்பிக்காளுரியேனன்றீர், நீர் தாம் ஆழ்வாருக்கு அடிமையான ப்ரகாரமென்று? முன்பு என்னநிலையிலே நின்று பின்பு ஆழ்வாரைக் கிட்டினீர்? நீர் ஆழ்வாரைக் கிட்டுகைக்கு ருசி ஐநகரார்?” என்றும் கேட்க, “அநாதி<sub>3</sub>காலம் அஹங்காரார்த்த<sub>2</sub>காமபரவஶனைய், அதில் ப்ரத<sub>4</sub>ாந் புருஷார்த்த<sub>2</sub>மான காமம் அர்த்த<sub>2</sub>ஸாத்<sub>4</sub>யமாகையாலும், அவ்விஷய ஸங்கும் ஒன்றிரண்டென்று அளவில் நில்லாமையாலே அவ்விஷயங்கள் பலவற்றையும் போயநுப<sub>4</sub>விக்கைக்கும், அதுக்கு அர்த்த<sub>2</sub>ார்ஜுநார்த்த<sub>2</sub>மாகவும், தே<sub>3</sub>ஸாந்தர பர்யடநம் பண்ணுநிற்க, திருநக<sub>3</sub>ரியில் மாடங்கள் மேருசிகரத்தைக் கொடுவதாக அதுக்கு அர்த்த<sub>2</sub>ார்ஜுநார்த்த<sub>2</sub>மாகவும், தே<sub>3</sub>ஸாவிசேஷ மிருந்தபடியென்? இதுக்கு அர்த்த<sub>2</sub>ார்ஜுநார்த்த<sub>2</sub>மாகவும், விஷயங்களுண்டாகில் அநுப<sub>4</sub>விக்கிழேமென்று ஊரிலேபுக்கேன். அதுவே பற்றுசாக அத்தே<sub>3</sub>ஸாந்த்ரவாஹகரான ஆழ்வார் திருவடிகளிலே ஆத<sub>3</sub>ரம்ஜனித்து, அவர்க்கே ஆளாய் விஷயாதி<sub>3</sub>களை வென்றேன். இதிறே நான் நின்ற நிலை” என்று அவர்களுக்கு உத்தரம் சொல்லுகிறார்.

**வ்யா.**— (நம்பினேனித்யாதி<sub>3</sub>). கீழ் தாமருளிச்செய்த புன்மை எண்ணித்தலைக்கட்டப் போகாமையாலே அதில் ப்ரத<sub>4</sub>ாநமாய், அவையெல்லா வற்றையும் தனக்குள்ளே உடைத்தாயிருப்பதொன்றிரண்டை உபாத<sub>3</sub>ாநம் பண்ணுகிறார் (நம்பினேன்பிறர் நன்பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும்) அதில் ப்ரத<sub>4</sub>ாநதோஷமாயறுவன-ஆத்மாபஹாரமும், அந்யவிஷய ஸங்குமுமிறே. ஆத்மாபஹாரமாவது - ப<sub>4</sub>க<sub>3</sub>வதே<sub>3</sub>கஸேஷமான ஆத்மவஸ்துவை ஸ்வதந்த்ரபுத்தி<sub>4</sub>பண்ணி ஆத<sub>3</sub>ரித்துப்போருகை.

(பொருள்) வஸ்து. “ஸத்யஞ்ச”(தை.ஆந.6-3) என்றும், “உள்ளது” (திருவாய். 1-2-4) என்றும் சொல்லும்படி உண்டாயேபோருமது; அஹமர்த்த<sub>2</sub>மாய் என்றும் ப்ரகாஸித்தேபோரும் வஸ்து. “நாப<sub>4</sub>ாவோ வித்<sub>3</sub>யதே ஸத:” (கி.தை 2-16) என்கிறபடியே. (நன்பொருள்) விலக்ஷனை த்<sub>3</sub>ரவ்யம்;

**அரு.-அஞ்சாம்பாட்டு.** (நம்பினேன்) விலக்ஷனை விஷயங்களுண்டாகில், அநுப<sub>4</sub>விக்கலாமென்றும், செம்பொன் மாடமாகையாலே அர்த்த<sub>2</sub>ார்ஜுநம் பண்ணலாமென்றும் ஊரிலே போந்தேனென்றது - “மடவார், செம்பொன்மாடம்” என்றத்தைக் கடாக்கித்து.

(தே<sub>3</sub>ாஷமாயறுவன) என்றது - அற்றதென்றபடி. இந்த வஸ்துதான் நித்யமாயிருக்குமென்றருளிச்செய்கிறார் (ஸத்யஞ்சவென்று தொடங்கி) உள்ளதாய்க் குலைசௌலைசத்<sub>3</sub>யாபாத்ரம்-ஜூன் 2009

“என்பெருக்கநலத்தொண்பொருள்” (திருவாய்.1-2-10) என்றும், “நன்றுய் ஞானம் கடந்து” (திருவாய்.8-8-6) என்றும் ஆழ்வார்ப்பாடே கேட்டுப் போருகையாலே நன்பொருளென்கிறுர். நன்மையாவது “பஞ்சஸ்தாத்மகம் வஸ்து” (?) என்றும், “மேம்பொருள்” (திருமாலை 38) என்றும் சொல்லுகிறபடியே தே<sub>3</sub>ஹத்துக்கு வஸ்துதை உண்டேயாகிலும் அதுபோலே அநித்யமாய் அநவரத<sub>3</sub> விகாராஸ்பத<sub>3</sub>மாய் அத்யந்தஹேயமாய், அஜ்ஞாநமாய், அஸாக<sub>2</sub>மாய் அபே<sub>4</sub>க்<sub>3</sub>யமாயிருக்கையன்றிக்கே, நித்யமாய், நிர்விகாரமாய், அத்யந்தவிலக்ஷணமாய், ஸ்வயம் ப்ரகாசமாய், ஸாக<sub>2</sub>மாய் ஸ்வப<sub>4</sub>ாவதோ பே<sub>4</sub>க்<sub>3</sub>யமாயிருக்கையாலே நன்பொருளென்கிறுர்.

(பிறர்நன்பொருள்) இங்குப்பிறரென்பது – ஸர்வேஸ்வரனை; பிறரென்பது – அந்யரையிறே. “உத்தம: புருஷஸ்தவந்ய: பரமாத்மேத்யத<sub>3</sub>ாஹ்ருத:” (கீதை 15-17) “வித்<sub>3</sub>யாவித்<sub>3</sub>யே ஈசாதே யஸ்து ஸோந்ய:” (ஸ்வே.5-1) என்கிற படியே சேதநாசேதந விஸஜாதீயனை ஸர்வேஸ்வரனைய்த்து அந்யனைகிறுன்; “உயர்வறவுயர்நல முடையவன்” (திருவாய்.1-1-1) “எல்லையிலந்நலம்” (திருவாய். 1-2-4) “எப்பால்யவர்க்கும் நலத்தாலுயர்ந்துயர்ந்து அப்பாலவன்” (திருவாய்.1-7-2) என்றும் பலபடியாலும் ஈஸ்வரனைச் சித்<sub>3</sub>சித்வ்யாவ்ருத்தஞக ஆழ்வார்ப்பாடே கேட்டுப்போருகையாலே அந்த வ்யாவ்ருத்தி தோற்றப் பிறரென்கிறுர். அந்யனைகிறுன் – சூடியிருக்கச்செய்தேயும் கார்யங்களில் கூட்டுப்படாதவனிறே; அதில் சித்<sub>3</sub>சித்துக்களோடே சூடியிருக்கச்செய்தேயும் பரிணமாடஜ்ஞாத்வது<sub>3</sub>:கிழ்வங்கள் தன்பக்கலிலே ஏறிப்பாயாமலிருக்கையாலே பிறரென்கிறுர். ஸர்வபூதங்களுக்கும் அந்தர்யாமியாயிருக்கச்செய்தேயும் அபஹதபாப்மாவாயிருக்குமவனிறே அவன்; இவ்வர்த்த<sub>2</sub>ம் “அவையாயவை யல்லனுமாய் கேசவன்” (திருவாய்.6-4-11) என்று ஆழ்வார்ப்பாடே

---

கொண்டு தோற்றும் க்ரமமென்னன் அருளிச்செய்கிறுர் (அஹமர்த்த<sub>2</sub>மாயென்று தொடங்கி). நித்யமாயிருக்குமென்கைக்கு ப்ரமாணமருளிச்செய்கிறுர் (நாப<sub>4</sub>ாவோ வித்<sub>3</sub>யதே ஸத: ) என்று. ஆத்மவஸ்து விலக்ஷணமென்றநிந்தபடி என்னென்னவருளிச்செய்கிறுர் (என்பெருக்கென்று தொடங்கி).

ஈஸ்வரனை அந்யனைக்க சொல்லிற்கிறேவன்ன அருளிச்செய்கிறுர் (உத்தம: புருஷஸ்தவந்ய:) என்று தொடங்கி. வித்<sub>3</sub>யையாலே சேதநனையும், அவித்<sub>3</sub>யையாலே ப்ரக்ருதியையும் சொல்லுகிறது. ஈஷ்டேயென்று சொல்லவேண்டியிருக்க, ஈசாதேயென்கிற ப<sub>3</sub>ஹாவசநம் ச<sub>2</sub>ாந்த<sub>3</sub>ஸம். பிறரென்றது – ஸர்வஸ்மாத்பரானுதல், அந்தர்யாமியாதல். இத்தையருளிச்செய்கிறுர் (அந்யனைகிறுனித்யாதி<sub>3</sub>). சித்<sub>3</sub>சித்<sub>3</sub>விலக்ஷணென்று இவரறிந்த படி என்னென்னவருளிச்செய்கிறுர் (உயர்வற உயர்நலமுடையவனென்று தொடங்கி). தத்<sub>3</sub>க்<sub>3</sub>ததே<sub>3</sub>ாஷங்கள் தட்டாதவென்னுமிடம் எங்கேகேட்டு வைத்தாரென்ன அருளிச்செய்கிறுர் (இவ்வர்த்த<sub>2</sub>மவையாயென்று தொடங்கி).

கேட்டுவைப்பரியே.

அவன், என்னதென்றுபோரும் பத<sub>3</sub>ார்த்த<sub>2</sub>மாய்த்து இவ்வாத்மவஸ்து; நன்பொருளென்று – அசித்வ்யாவ்ருத்தி சொல்லிற்று; பிறர்நன்பொருளென்று – ஈஸ்வரவ்யாவ்ருத்தி சொல்லுகிறது; ஸ்வப்ரகாஸத்தாலே அசித்வ்யாவ்ருத்தனையிருக்கும்; ஸ்வத்வத்தாலே ஈஸ்வரவ்யாவ்ருத்தனையிருக்கும். ஶரீரியாய் அசித்வ்யாவ்ருத்தனையிருக்கும்; ஶரீரமாய் ஈஸ்வரவ்யாவ்ருத்தனையிருக்கும். பே<sub>4</sub>க்தாவாய் அசித்வ்யாவ்ருத்தனையிருக்கும்; பே<sub>4</sub>க்<sub>3</sub>யமாய் ஈஸ்வரவ்யாவ்ருத்தனையிருக்கும். (பிறர்நன்பொருள்) உடைமையும் விலக்ஷணமாய், உடையவனும் விலக்ஷணமையிருக்கும். இது – தே<sub>3</sub>ஹேந்த்<sub>3</sub>ரியமந:ப்ராணதீ<sub>4</sub>ப்<sub>4</sub>யோந்யமாயிருக்கும்; அவன் ப்ரத<sub>4</sub>ாந் புருஷாவ்யக்தகாலாநாம் பரமனையிருக்கும்.

(நன்பொருள் தன்னையும்) இவ்வஸ்துவைக்கிடீர் நான் ஆசைப்பட்டுப் போந்தது; அவனுடைய விபூ<sub>4</sub>திமாத்ரமாயிருப்பதொரு வஸ்துவை அபஹரித்தேனே? அவன் மார்பிலேவைத்து மநநம் பண்ணும்படியான கௌஸ்துப<sub>4</sub>த்தையன்றே நான் களவு கண்டது. “ஆத்மாநமஸ்ய ஜக<sub>3</sub>தோ நிர்லேபமகு<sub>3</sub>னுமலம் பி<sub>3</sub>ப்<sub>4</sub>ர்த்தி கௌஸ்துப<sub>4</sub>மணிஸ்வரூபம் ப<sub>4</sub>க<sub>3</sub>வாந் ஹரி:” (வி.ப.1-22-68) என்கிறபடியே “அறவனையாழிப்படை யந்தணைன்” (திருவாய்.1-7-1) என்று சொல்லும்படியான ப்<sub>3</sub>ரஹ்மஸ்வத்தையன்றே நான் அபஹரித்தது. பரமத<sub>4</sub>ார்மிகனுய், பவித்ரபாணியாயிருப்பானென்ற ஸ்ரீஷ்டனுடைய த்<sub>3</sub>ரவ்யத்தையன்றே நான் அபஹரித்தது. “அகாரார்த்த<sub>2</sub>ாயைவ ஸ்வம்” (அஷ்டஸ்லோகி) என்று அபி<sub>4</sub>யுக்தப்ரயோக<sub>3</sub>முண்டாகையாலே “அ இதி ப்<sub>3</sub>ரஹ்ம” (ப<sub>3</sub>ஹ்வருசம்-ருகு<sub>3</sub>ரணம் ப்ரஸ்நம்-2, அநு-2) என்று அகாரவாச்யன் ப்<sub>3</sub>ரஹ்மமாகையாலே ப்<sub>3</sub>ரஹ்மஸ்வமிறே இது.

(பிறர்நன்பொருள் தன்னையும் நம்பினேன்) ஸ்வம்மும் விலக்ஷணமாய்,

ஆத்மவஸ்துவுக்கு ஈஸ்வரனேடு அசித்தோடு வ்யாவ்ருத்தியுண்டென்னுமத்தை ப்ரகாரபே<sub>4</sub>தே<sub>3</sub>நவருஞகிருர் (நன்பொருளென்றித்யாதி<sub>3</sub>). ஈஸ்வரனும் பே<sub>4</sub>க்<sub>3</sub>யனுயிருக்க பே<sub>4</sub>க்<sub>3</sub>யதையாலே வ்யாவ்ருத்தி சொல்லக்கூடுமோவென்று முதலிகள் கேட்க, அந்நமென்றும் அந்நமத<sub>3</sub>ந்தமென்றும் ஈஸ்வரனுக்கு பே<sub>4</sub>க்த்ருத்வ ப்ராத<sub>4</sub>ாந்யத்தைச் சொல்லுகையாலே வ்யாவ்ருத்தி கூடுமென்றருளிச்செய்கிறார். அந்த வைலக்ஷண்யத்தை விவரிக்கிறார் (தே<sub>3</sub>ஹேந்த்<sub>3</sub>ரியவென்று தொடகி வாக்யத்<sub>3</sub>வயத்தாலே).

அப்படி ஆத்மவஸ்துவைக் கௌஸ்துப<sub>4</sub>மாகச் சொல்லுமோவென்ன அருளிச்செய்கிறார் (ஆத்மாநமஸ்யஜக<sub>3</sub>த: என்று தொடங்கி). (நிர்லேபம்) கர்மரஹிதம். (அகு<sub>3</sub>ணம்) கு<sub>3</sub>ணத்ரயரஹிதம். அறவனையென்கையாலே (பரமத<sub>4</sub>ார்மிகனென்றது.) ஆழிப்படையென்கையாலே (பவித்ரபாணி:) என்கிறார். பவித்ரமென்று – பவித்ரத்துக்கும், திருவாழிக்கும்பேர்; ஆத்மாவை ஸ்வம் மென்று சொன்னதுக்கு ப்ரமாணமருளிச்செய்கிறார் (அகாரார்த்த<sub>2</sub>ாய என்று தொடங்கி). ஈஸ்வரனை ப்<sub>3</sub>ரஹ்மமாகச் சொல்லிற்றே என்னவருஞகிறார் (அ இதி ப்<sub>3</sub>ரஹ்மவென்று தொடங்கி).

ஸ்வாமியும் விலகங்னனையிருக்கவன்றே நான் இவ்வஸ்துவை அபஹரித்தது. இவ்வாத்மாபஹாரம் ஸ்வதந்த்ரனுக்கும் தே<sub>3</sub>ஹாத்மாபி<sub>4</sub>மாநிக்குமுண்டாமதாகையாலே. இத்தால் தே<sub>3</sub>ஹாத்மாபி<sub>4</sub>மாநம் சொல்லிற்று. அப்போது “நம்பினேன்பிறர் நன்பொருள் தன்னையும்” என்று தே<sub>3</sub>ஹாத்மாபி<sub>4</sub>மாநம் சொல்லிற்று. (பிறர்நன்பொருள்தன்னையும் நம்பினேன்) அவ்விடந்தன்னிலும் மேலெழுந்த த்<sub>3</sub>ரவ்யங்களையாசைப்பட்டவளவன்றிக்கே அவர்கள் சீர்க்கக்கனக்க நினைத்திருக்கும் மடிச்சரக்கையாய்த்து ஆசைப்பட்டது.

(நம்பினேன் மடவாரையும்) தே<sub>3</sub>ஹமே ஆத்மாவென்றிருக்கையாலே, ஆத்மஜ்ஞாநம் பிறந்தால் பரமாத்மாவே புருஷார்த்த<sub>2</sub>மாமாபோலே உடம்புக்கு உடம்பே பே<sub>4</sub>க்<sub>3</sub>யமாகையாலே பரஸ்தீ ஶரீரங்களே பே<sub>4</sub>க்<sub>3</sub>யங்களென்று ஆசைப்பட்டுப் போந்தேன். (மடவாரையும்) ஆத்மகு<sub>3</sub>ண்டுர்ணைகளாய் பாதிவ்ரத்யத்<sub>4</sub>ர்மநிரதைகளான ஸாத்<sub>4</sub>விகளையாய்த்து நானுசைப்பட்டது.

(நம்பினேன் மடவாரையும்) அன்றிக்கே ஸாமாந்யத்தில் ஸ்த்ரீகளையும் ஆசைப்பட்டுப் போந்தேன். (மடவார்) அவர்கள் புருஷவஸ்காரம் பண்ணுவது தந்தாழுடை மடப்பத்தைக் காட்டியாய்த்து. “சதிரிளமடவார்” (திருவாய்.2-10-2) என்று ஆழ்வார்பாடே கேட்டுவைக்கையாலே மடவாரென்கிறுர். (மடவார்) அதிலும் ஒன்றிரண்டை யாசைப்படுகையன்றிக்கே பலவிஷயங்களையும் ஆசைப்பட்டதேன்; ஒன்றிலே துவக்கலாவது -அதில்பே<sub>4</sub>க்<sub>3</sub>யதை உண்டாகி விறே; அதில்லாமையாலே பலவிஷயங்களையும் ஆசைப்பட்டுப் போந்தாராய்த்து; அதுவுமன்றிக்கே, “பூ<sub>4</sub>ய ஏவாபி<sub>4</sub>வர்த்த<sub>4</sub>தே” (வி.பு.4-10-23) என்று இக்காமந்தான் அபி<sub>4</sub>வ்ருத்<sub>3</sub>த<sub>4</sub>மாகையாலே தத்<sub>3</sub>நுரூபமான

ஆத்மாபஹாரம் - ஸ்வாதந்தர்யமும், தே<sub>3</sub>ஹாத்மாபி<sub>4</sub>மாநமும்; அத்தை அருளுகிறார் (இவ்வாத்மாபஹாரமித்யாதி<sub>3</sub>.) ஸ்வாதந்தர்யாபி<sub>4</sub>மாநம் சொன்னபோது ப<sub>4</sub>க்<sub>3</sub>வத்துரவ்யாபஹாரம் சொல்லுகிறது. தே<sub>3</sub>ஹாத்மாபி<sub>4</sub>மாநம் சொன்னபோது - லெளுகிகத்<sub>3</sub>ரவ்யமான ஸ்வர்ணுதி<sub>3</sub>களைச் சொல்லுகிறது. ஹேயமானவஸ்துவை நன்பொருளென்று சொல்லுகிற தென்னென்ன அருளுகிறார் (அங்கு நன்பொருளென்று தொடங்கி). நம்பினேனன்றது - ஆசைப்பட்டதேனன்றபடி. (மடிச்சரக்கை) என்றது - ஒருவளையும் விஶ்வளியாதே பையிலேயிட்டு மடியிலே கட்டிக்கொண்டிருக்குமது.

மடப்பமென்றதுக்கு இரண்டுபொருள். அதாவது - பாதிவ்ரத்யமாதல், கபடப<sub>4</sub>வ்யதையாதல். (ஸாமாந்யத்தில் ஸ்த்ரீகளையென்றது) ஸாத்<sub>4</sub>ரண் ஸ்த்ரீகளை என்றபடி. ஸ்த்ரீகள் கபடமான ப<sub>4</sub>வ்யதையை உடையவர்களென்று இவரறிந்தபடி என்னென்னவருளிச் செய்கிறார் (சதிரிளமடவாரென்று தொடங்கி). பலவிஷயங்களிலே போகிறதென்? ஒருவிஷயத்திலே நிற்கப்போகாதோ என்னவருளிச்செய்கிறார் (ஒன்றிலே துவக்கலாவதென்று

விஷயப் ஹாத்வமும் அபேக்ஷிதமிரே. ஆகையாலே அஸ்வதந்த்ரமான ஆத்மாவை ஸ்வதந்த்ரமாக நினைத்திருந்தேன். அநாத்மாவான தே<sub>3</sub>ஹத்திலே ஆத்மபு<sub>3</sub>த்தி<sub>4</sub> பண்ணினேன்; அபுருஷார்த்த<sub>2</sub>ங்களான அர்த்த<sub>2</sub>காமங்களிலே புருஷார்த்த<sub>2</sub>பு<sub>3</sub>த்தி<sub>4</sub> பண்ணினேனென்றாய்த்து; இவ்வபிப்ரயோக<sub>3</sub>ங்களாலே இவை ஒவ்வொன்றேபோரும் அநர்த்த<sub>2</sub> ஜநகமாகைக்கு; ஆயிருக்க இவையெல்லாவற்றையும் அநுஷ்டித்துப் போந்தேன்.

இவ்வநுஷ்டாநம் உமக்கெப்போதுண்டாய்த்தென்ன, (முன்னெலாம்) முற்காலமடைய. “அநாதி<sub>3</sub>ர்பக<sub>3</sub>வாந்கால:” (வி.ப.1-2-26) என்று காலம் நித்யமாகையாலும், அநுஷ்டாதாவான சேதநன் நித்யனுகையாலும், தது<sub>3</sub>பகரணபூத கரணகளேபூரங்களும் ப்ரவாஹதயா நித்யங்களாகையாலும், இவ்வநர்த்த<sub>2</sub> பு<sub>3</sub>த்தி<sub>4</sub>க்கடியான அவித்<sub>3</sub>யாகர்மவாஸநைகள் நித்யங்களாகையாலும் இதுவே எனக்கு யாத்ரையாய்ப்போந்தது. அக்ருத்யங்கள் ஒன்றிரண்டாகிலும் ஆஸ்வஸிக்கலாம். காலம் பரிமிதமாகிலும் கண்டு த<sub>4</sub>ரிக்கலாம். அநாதி<sub>3</sub>காலம் அபரிமிதமான அநர்த்த<sub>2</sub>ங்களை அநவரத<sub>3</sub>மநுஷ்டித்துப் போந்தேனன்று தாத்பர்யம்.

கீழ் தம்முடைய புன்மை சொன்னார். மேல் தாம் ஆழ்வாராலே அங்கீக்ருதரான ப்ரகாரம் சொல்லுகிறீர் (செம்பொனித்யாதி<sub>3</sub>). நான் அர்த்த<sub>2</sub>ார்ஜுநேச்சு<sub>2</sub>வாய் தே<sub>3</sub>ஸாந்தரஸஞ்சாரம்பண்ணைநிற்கச்செய்தே தை<sub>3</sub>வாயத்தமாகத் திருநக<sub>3</sub>ரியிலே மாடங்கள் ஒங்கியுயர்ந்து பொற்கென்று தோற்றிற்று; இங்கேபோய் அர்த்த<sub>2</sub>ாபஹாரம் பண்ணலாம், இதுதான் நக<sub>3</sub>ரியாகையாலே நாக<sub>3</sub>ரிகைகளான மடவாரையும் இம்மாடங்களிலே காணலாமென்று அறுதியிட்டு வழிவிலங்கி உள்புக்கேன். அந்நக<sub>3</sub>ரிக்கு

தொடங்கி). கீழெல்லாம் நிக<sub>3</sub>மிக்கிறார் (ஆகையாலேயென்று தொடங்கி.) இவ்வபிப்ரயோக<sub>3</sub>ங்களென்றது – நன்பொருள்தன்னையும், மடவாரையுமென்ற அபிஶப்டுத<sub>3</sub> ப்ரயோக<sub>3</sub>ங்களென்றபடி; ஸ்ருஷ்ட்யாதி<sub>3</sub>யிலே கொடுத்த கரணங்கள் ஸ்ருஷ்டாரப்யந்தமிருந்த தேயாகிலும், ஸ்ருஷ்டாரத்திலே நஷ்டமாய், கல்பாந்தராதி<sub>3</sub>யிலே ஸ்ருஷ்டங்களாகையாலே ப்ரவாஹதோநித்யமாயிருக்கும்.

நம்பினேன் பிறர்நன்பொருள் தன்னையுமென்றுதொடங்கி அக்ருத்யங்கள் அநேகங்களாகையாலும், முன்னெலாமென்று – காலமநாதி<sub>3</sub>யாகையாலும், த<sub>4</sub>ரித்திருக்கப் போகாதென்றபடி. “செம்பொன்மாடத் திருக்குருகூர் நம்பிக்கன்பனைய்” என்றுமளவுக்குத் தாத்பர்யமருளிச்செய்கிறார் (தான் அர்த்த<sub>2</sub>ார்ஜுநேச்சு<sub>2</sub>வாயென்று தொடங்கி.) (பொற்கென்று தோற்றிற்றென்றது) பொன்மயமாகத் தோற்றிற்றென்றபடி. “ஒங்கி, உயர்ந்து” என்று மிகைச் சொல்லாய், மிகவுமுயாந்தென்றபடி. (நின்றுப்போலே) என்றது ஒருஹேதுவின்றிக்கேயென்ற படி; ஆழ்வாருடைய அத்தயவுஸாயம் போலேயிருக்கிறதின்மையும், அநுராக<sub>3</sub>ம்போலே இருக்கிற பொற்கெனவும் என்றபடி. (பொற்கெனவும்) என்றது ஒளஜ்ஜல்யம்.

நிர்வாஹகரான ஆழ்வார் திருவஷ்டாகஷர ஸம்லிதத்தராகையாலே அவ்விடத்தில் தஸ்கரஸஞ்சரணமில்லாமையாலே ஒருவைஷ்ணவ ஸகாசத்தில் கஷத்ரபுந்து<sub>4</sub>வுக்குப்பிறந்த அவஸ்தை<sub>2</sub>போலே எனக்கும் ஆழ்வார் ஸகாசத்திலே அபஹாரபுத்து<sub>4</sub>போய் உள்ளே ஆழ்வார் தம்மைக்காணவேணுமென்று புக்கு அவருடைய பூர்த்தியைக்கண்டு நின்றுப்போலேயிருக்க, அவருக்கு அன்பனுய்விட்டேன்.

(செம்பொன்மாடம்) ஆழ்வாருக்கு “களைகண்மற்றிலேன்” (திருவாய்.5-8-8) என்றும், “ஆராவன்பிலடியேன்” (திருவாய்.6-10-2) என்றும் சொல்லுகிற படுகுவத்துவிஷயத்தில் அத்யுந்தமான அத்து<sub>4</sub>யவஸாயாநுராகங்கள் போலேயாய்த்து மாடங்களினேக்கமும் திண்மையும் பொற்கெனவுமிருக்கிறபடி.

(செம்பொன்மாடத் திருக்குருகூர்ந்தம்) ஆழ்வாருடைய மயர்வற்ற மதிபோலேயாய்த்து இத்தே<sub>3</sub>ஸத்திலும் இருளற்று ஒளியேயாயிருக்கும்படி; அத்தே<sub>3</sub>ஸி கரும் ஆழ்வாரோட்டை ஆஸக்தியாலே பொலிந்துமிற்குமவர்களாய்த்து. (செம்பொன்மாடத் திருக்குருகூர்ந்தம்) மாற்றுமினுங்கின பொன்னுலே சமைந்தமாடமாய், அதுதான் “அத்யர்க்காநலத்து<sub>3</sub>ப்தம் தத்ஸ்த<sub>2</sub>நம் விஷ்ணேர்மஹாத்மநः:” (ப<sub>4</sub>ர.ஆர.136-18) என்று பரமபதுத்தின் தேஜஸ்ஸாபோலே பார்க்கவும் அனுகவுமொன்னைதபடி யிருக்கையன்றிக்கே கண்படைத்தார்க்கெல்லாம் காணலுமாய்க்கிட்டவுமாம்படி ஸ்ப்ருஹணீயமான தே<sub>3</sub>ஸம். (செம்பொன்மாடம்) “துவளில் மாமணிமாடமோங்கு தொலைவில்லி மங்கலம்” (திருவாய்.6-5-1) என்று உகந்தருளின நிலங்களில் மாடங்களும் ஆழ்வாருக்கு உபாதேயமானுப்போலே இவருக்கும் ஆழ்வாருடைய மதிநலங்களோபாதி மாடங்களும் உபாதேயமாயிருக்கிறதாய்த்து; ஆகையாலே அர்த்தகாம ப்ரவணரையும் ஆளாக்கும் தே<sub>3</sub>ஸமாய்த்து.

(நம்பிக்கண்பனுய) அர்த்தகாமாதிகளை நம்பிப்போந்த நான் ஆழ்வாருக்கு அன்பனுய்விட்டேன்; அர்த்தகாமங்களின் பேடுகுவதையும் ஆழ்வார்பாடே காண்கையாலே அவர்க்கே அன்பனுய்விட்டேன்; கீழ்ப்பாட்டிலே “அன்னையாயத்தனுய்” என்கையாலே “மாதாபிதா” (ஸ்தோ.ர.5) என்னுமிடம்

நம்பியென்ற பதுத்துக்குத் தாத்பர்யமருளிச்செய்கிறீர் (அத்தே<sub>3</sub>ஸி கருமென்று தொடங்கி.) (மாற்றுமினுங்கின) என்றது - மாற்றேறினவென்றபடி. செம்பொன்னன்றுதுக்குத் தாத்பர்யமருளிச்செய்கிறீர் (அதுதான் அத்யர்க்காநலவென்று தொடங்கி.) செம்பொன்மாடமென்று வர்ணித்ததுக்குப் பின்னையுமொருதாத்பர்யமருளிச்செய்கிறீர் (துவளில் மாமணிமாடமென்று தொடங்கி.) நம்பியென்றபதுத்ததைக் கடாக்கித்துக்கொண்டு அருளிச்செய்கிறீர் (மதிநலங்களோபாதி மாடங்களுமென்று தொடங்கி).

அர்த்தகாமங்களை ஆசைப்பட்டுப் போந்தநீர் ஆழ்வாருக்கு அன்பரான படியென் ணென்ன அருளிச்செய்கிறீர் (அர்த்தகாமங்களின் பேடுகுவதையுமென்று தொடங்கி.)

சொன்னார். இதில் “யுவதய:” (ஸ்தோ.ர.5) “விபூதி:” (ஸ்தோ.ர.5) என்னுமிடம் சொல்லுகிறார்.

(அடியேன்) ஸ்வதந்த்ரனுய்ப்போந்த நான் நம்பிக்கு ஶேஷமானேன்; ஆழ்வாருக்குப் பிறந்த மதிநலங்கள்போலே க்ரமத்திலே வருகையன்றிக்கே அன்புமற்பட்டு அடிமைபிற்பட்டது. (நம்பிக்கன்பனுயடியேன்) ஆழ்வார் திருவஷ்டாகாஷர் ஸம்லித்<sub>3</sub>த்<sub>4</sub>ராகையாலே. இவருடைய கடாகஷலக்ஷ்யனுகையாலே அம்மாத்ரத்திலே பத்<sub>3</sub>த்ரயார்த்த<sub>2</sub>த்திலும் உள்ளுயிர்விட்டேன். இனி வாசி, அங்கு ததீ<sub>3</sub>யஸஹமான தத்<sub>3</sub>விஷயமாயிருக்கும்; இங்கு ஆழ்வாருக்கேயாயிருக்கும்.

(சதிர்த்தேன்) சதிரனுனேன். “‘மோகஷயிஷ்யாமி’” (கீ<sub>3</sub>தை.18–66) என்றவன் முழங்கைத்தண்ணீர் பார்த்திராதே ஆழ்வாருடைய ப்ரப<sub>4</sub>வத்தையிட்டு வென்றேன். (நம்பிக்கன்பனுய்ச் சதிர்த்தேன்) “‘மாற்பால்மனம்சஸ்மிப்ப மங்கையர்தோள் கைவிட்டு’” (முன்று.திருவ.14) என்கிறபடியே ஆழ்வாருக்கன்பனுய் அந்ய விஷயங்களை வென்றேன்; (நம்பிக்கன்பனுயடியேன்) ஆத்மாத்மீயங்களிரண்டும் ஆழ்வாரதாய்த்து; அவர்தாம் “‘யானே நீயென்னுடைமையும் நீயே’” (திருவாய்2–9–9) என்று ததீ<sub>3</sub>விஷயத்திலே ஸமர்ப்பித்தாப்போலே. (மடவாரையும் நம்பினேன் சதிர்த்தேன்) அவர்கள் சதிரிலமடவாராகையாலே இளிம்புபட்ட நான், ஆழ்வாரையண்டைகொண்டு சதிரனுயிர்விட்டேன்.

(இன்றே) ஈச்வரனையண்டை கொண்டு ஆரப்<sub>3</sub>த்<sub>4</sub> ஶரீரபாதஸமயம் பார்த்திருந்து பின்னையும் வாஸநாருசிகளாகிற மண்பற்றுவிடாமல் விரஜையளவும் போகவேண்டும்படியிருக்கையன்றிக்கே, இன்றே

(அர்த்த<sub>2</sub>காமங்களின் போக்கு<sub>3</sub>யதையும் ஆழ்வார் பாடே யுண்டாகையாலே) என்றது – ‘யுவதய: விபூதி:’ என்னுமிடம் சொல்லிற்றென்றபடி.

அடிமை முற்பட்டு அன்புண்டாக வேண்டாவோவென்ன அருளிச்செய்கிறார் (ஆழ்வாருக்குப் பிறந்தமதியித்யாதி<sub>3</sub>) ஜ்ஞாந பூர்வகமாக படுக்கியுண்டாகை யன்றிக்கே, படுக்கியுண்டாய் ஸ்வருபஜ்ஞாநம் பிறந்ததென்றபடி. அதாகிறது – “மதிநலமருளினன்” என்று ஆழ்வாருக்கு ஸ்வருபஜ்ஞாநம் முற்பட்டு படுக்கி பிற்பட்டது. இவருக்கு, அன்பனுயென்று – படுக்கிமுற்பட்டு, அடியேனன்று ஸ்வருபஜ்ஞாநம் பிற்பட்டது.

அன்பனுயென்று அர்த்த<sub>2</sub>காமங்களின் ப்ராவண்யம் ஆழ்வார் பக்கவிலே யுண்டாகையாலே மத்<sub>4</sub>யமசரமபத்<sub>3</sub>ர்த்த<sub>2</sub>ங்களான அநந்யோபாயத்வமும், அடியேனன்று அநந்யார்ஹ ஶேஷத்வமும் சொல்லுகையாலே பத்<sub>3</sub>த்ரயார்த்த<sub>2</sub>ங்களிலுமுள்ளுயிர்விட்டேனன்றபடி. (ததீ<sub>3</sub>யஸஹமான) என்றது – ததீ<sub>3</sub>யஶேஷத்வ பர்யந்தமான வென்றபடி. (ஆத்மாத்மீயங்களிரண்டும்) என்றது – தாழும் தம்முடையப்<sub>4</sub>க்கியும் ஆழ்வாருக்கு ஶேஷமாய்த்தென்றபடி.

ஸவாஸநமாகவிட்டேன். (இன்றே) அன்று அப்படியானேன். இன்று இப்படியானேன். நடுவில் இதுக்கு என்கையில் கிடப்பதொருஹதுவைக் கண்டிலேன். இதுக்கு வரவாறேற்றின்றிக்கேயிருக்க, வாழ்வினிதாம்படி விழுந்ததென்று விஸ்மிதராகிறோம். (இன்றே) அன்று ஈஸ்வரனுங்கூட நிற்கச் செய்தே ஸம்ஸரித்துப்போந்தேன். இன்று ஆழ்வார் ஸந்நிதி<sub>4</sub>மாஹாத்ம்யத் தாலே இவ்வளவும் பிறந்ததென்று ப்ரீதராகிறோம்.

**அழகியமணவாளப்பெருமாள் நாயனார் வ்யாக்ஞாநம் முற்றிற்று.**

---

இன்றேயென்றதுக்கு இரண்டு தாத்பர்யம் – ஒரு காலாந்தரத்திலின்றிக்கே வாஸநாருசிகளாகிற மண்பற்றை இன்றே ஸவாஸநமாக விட்டென்னுதல். அன்றிக்கே – ஒரு ஹதுவொன்று மின்றிக்கே இன்றே க்ருதக்ருத்யனுனேனன்னுதல். இன்றே என்கிறவிடத்தில் ஏவகாரம் ஸ்வரத்திலேயாய், தாத்பர்யமருளிச்செய்கிறோம் (அன்று ஈஸ்வரனும் கூட நிற்கச் செய்தேயென்று தொடங்கி.) (ஸ்வரத்திலே) என்றது – ஆஸ்சர்யத்திலே யென்றபடி.

**அஞ்சாம்பாட்டின் அழகியமணவாளப்பெருமாள் நாயனார் வ்யாக்ஞாந அரும்பது<sub>3</sub>ம் முற்றிற்று.**

## பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யாநம்

(ஸ்தார்ஸநர் ஸ்ரீ. உ. வே. க்ருஷ்ணஸ்வாமி அய்யங்கார் ஸ்வாமி)

நாலாயிரதில்யப்ரபந்தங்களுக்கும் வ்யாக்யானம் அருளியவர் வ்யாக்யான சக்ரவர்த்தியான பெரியவாச்சான்பிள்ளை என்பது உலகறிந்ததே. ஆனால் அவர் பெரியாழ்வார் திருமொழிக்கு அருளிய வ்யாக்யானத்தில் தொடக்கத்திலிருந்து நானூறு பாட்டுக்கள் உள்ள பகுதி, மாழுனிகள் காலத்தில் ஓலைச்சுவடி ஸ்ரீகோஸத்தில் கரையான் அரித்துவிட்ட படியால் நஷ்டமாகிவிட்டது. அந்தக்குறை தீரும்படியாக மணவாளமாழுனிகள் அந்த நானூறு பாட்டுக்களுக்கு மட்டும் வ்யாக்யானம் அருளிச்செய்தார். அதற்குமேல் உள்ள நாற்பது பாட்டுக்களுக்கு, பெரியவாச்சான்பிள்ளை அருளிய வ்யாக்யானம் இருந்தபடியால் பெரியவாச்சான்பிள்ளையிடம் மாழுனிகளுக்கு இருந்த பெருமதிப்பாலே, அப்பகுதிக்குத் தாம் வ்யாக்யானம் செய்யாமல் விட்டுவிட்டார். மாழுனிகள் வ்யாக்யானம் (நானூறு பாட்டுக்களுக்கு) மேலுள்ள நாற்பது பாட்டுக்களுக்கு பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானம் ஆகியவை ஒரே கர்ந்தமாக ஓலைச்சுவடிகளிலும் அச்சுப்புத்தங்களிலும் ஏடுபடுத்தப் பட்டுள்ளது. இப்பெரியாழ்வார் திருமொழிக்கு மாழுனிகளின் ஆசார்யரான ஸ்ரீஸௌலேஸர் (திருமலையாழ்வார்) என்னும் திருநாமமுடைய திருவாய்மொழிப்பிள்ளையும் ஒரு ஸ்வாபதேச வ்யாக்யானம் அருளிச்செய்துள்ளார். இந்த வ்யாக்யானமும் மாழுனிகளும் பெரியவாச்சான்பிள்ளையும் அருளியுள்ள பெரியாழ்வார் திருமொழிவ்யாக்யானமும், அதற்கு அரும்பதவுரையும் கி.பி.1914ம் ஆண்டு ஸ்ரீவைஷ்ணவ கர்ந்த முத்ராபக ஸபையாரால் அச்சிடப்பட்டுள்ளது. 1382 பக்கங்களுள்ள இந்த கரந்தம் மறுபதிப்புக் காணுமலே யிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது ஆகும்.

இவ்விடத்தில் மணவாளமாழுனிகளின் பூர்வாசார்ய பரம்பரை அனைவராலும் அறியத்தக்கது. எம்பெருமானுரைடைய ஶிவஷ்யரான எம்பார் என்னும் கோவிந்தர், அவருடைய சீடரான பராஸரபட்டர், அவரது சீடரான நஞ்சீயர், அவரது சீடரான நம்பிள்ளை என்னும் நம்பூர் வரதாசார்யர், அவரது சீடரான க்ருஷ்ணர் என்னும் திருநாமமுடைய வடக்குத்திருவீதிப்பிள்ளை, அவரது குமாரரும் சீடருமான பிள்ளைாகாசார்யர், அவரது சீடரான திருவாய்மொழிப்பிள்ளை, அவரது சீடரான மணவாளமாழுனிகள் என்பது மந்தர மந்தரார்த்தங்களை உபதேசித்த ஆசார்ய பரம்பரை. மாழுனிகளுக்கு ஈடு முதலான திவ்யப்ரபந்தங்களின் வ்யாக்யானங்கள் உபதேசமூலமாகக்கிடைத்த ஆசார்ய பரம்பரை நம்பிள்ளைக்குப் பிறகு பின்வருமாறு வேறுபடுகிறது. நம்பிள்ளையின் சீடர் சிறியாழ்வான் அப்பிள்ளை என்னும் ஈயுண்ணிமாதவர், அவரது குமாரரும் சிஷ்யருமான பத்மநாபர், அவருடைய சிஷ்யரான நாலூர்ப்பிள்ளை என்னும் ஸமநகோலேஸர் அவருடைய குமாரரும் சிஷ்யருமான நாலூராச்சான்பிள்ளை என்னும் தேவராஜர், அவருடைய சிஷ்யரான திருவாய்மொழிப்பிள்ளை.

திருவாய்மொழிப்பிள்ளையின் இந்தப் பெரியாழ்வார் திருமொழி ஸ்வாபதேச வ்யாக்யானம் அவருடையது அல்ல என்று சிலருடைய கருத்து நிலவுகிறது. அக்கருத்து சரியானதல்ல என்பது மணவாளமாழுனிகளின் பெரியாழ்வார் திருமொழி

ஸ்தார்ஸன் ஸ்வாமியின் மங்களாஸாஸந பலத்தாலேயே நமது பத்திரிகையில் திருவாய்மொழிப்பிள்ளையின் பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யானம் தொடர்ந்து வெளிவருகிறது.

வ்யாக்யானத்திலிருக்கும் பல பூர்வீஸுக்திகளிலிருந்து விளங்குகிறது. ஸ்வாபதேசா வ்யாக்யானத்தில் பலவிடங்களில் ‘பிள்ளையருளிச் செய்வர் என்று ஆச்சான்பிள்ளை அருளிச்செய்வர்’ என்று காணப்படுகிறது.

இங்கு பிள்ளை என்பது நாலூர்ப்பிள்ளையான ஸமநகோலேஸரரைக்குறிக்கும். ஆச்சான்பிள்ளை திருவாய்மொழிப்பிள்ளையின் ஆசார்யராய் தேவராஜூர் என்னும் திருநாமமுள்ள நாலூராச்சான்பிள்ளையைக் குறிக்கும். இந்த இடங்களிலெல்லாம் மணவாளமாமுனிகளின் வ்யாக்யானத்தில் ‘ஆச்சான்பிள்ளை அருளிச்செய்வர் என்று பிள்ளை அருளிச்செய்வர்’ என்று காணப்படுகிறது. இங்கு ஆச்சான்பிள்ளை என்பது திருவாய்மொழிப்பிள்ளையின் ஆசார்யரான நாலூராச்சான்பிள்ளையை குறிக்கும் என்பதும், பிள்ளை என்பது மாமுனிகளின் ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளையை குறிக்கும் என்பதும் மிகத்தெளிவு.

மாமுனிகள் பெரியாழ்வார் திருமொழி 3-9-4 ‘மாற்றுத்தாய் சென்று’ என்ற பாட்டின் வ்யாக்யானத்தில் “முற்பட்ட யோஜனை நாலூர்ப்பிள்ளை வ்யாக்யாந ப்ரக்ரியை. பிற்பட்ட யோஜனை பிள்ளையிட்டருளின வ்யாக்யான ப்ரக்ரியை” என்று அருளிச்செய்திருக்கிறார். அதற்குப்பின் நாலூர்ப்பிள்ளையின் வ்யாக்யானத்திற்கு வலிமையைச் சொல்லும்போது, “ஸம்ப்ரதாயத்திலும் வந்தால் நம்பிள்ளை பூநிபாதத்திலே கேட்ட சிறியாழ்வானப்பிள்ளை (மாதவர்) குமார் (பத்மநாபர்) பக்கலிலே கேட்ட நாலூர்ப்பிள்ளை (ஸமநகோலேஸர்) அருளிச்செய்தாராகையாலே அந்த ப்ராபல்யமுண்டு. அவர் தாம் ஆச்சான்பிள்ளை (தேவராஜூர்) திருத்தமப்பறோகையாலே, பிள்ளைக்குப் பரமாசார்யருமிறே; ஆகையாலே அந்த யோஜனை முற்பட எழுதி, பிள்ளை (திருவாய்மொழிப்பிள்ளை) அருளிச்செய்த யோஜனை பிற்பட எழுதப்பட்டது” என்று அருளியிருக்கிறார். இதிலிருந்து திருவாய்மொழிப்பிள்ளை பெரியாழ்வார் திருமொழிக்கு ஒரு வ்யாக்யானம் இட்டருளியிருப்பது மிகத்தெளிவாக விளங்குகிறது. இவ்விடத்தின் அரும்பதவரையிலும் (பிள்ளை) திருவாய்மொழிப்பிள்ளை என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. இங்கு சொல்லப்பட்டிருக்கும் பிற்பட்ட யோஜனை இப்போது காணப்படும் திருவாய்மொழிப்பிள்ளை வ்யாக்யானத்திலும் காணப்படுகிறது. இதிலிருந்து திருவாய்மொழிப்பிள்ளை, பெரியாழ்வார் திருமொழிக்கு ஒரு வ்யாக்யானம் இட்டருளியிருக்கிறார் என்பதும் அதுவே இப்போது அச்சிடப்பட்டிருப்பது என்றும் தெளிவாக விளங்குகிறது.

திருவாய்மொழிப்பிள்ளை ‘பெரியாழ்வார் திருமொழிக்கு’ வ்யாக்யானம் அருளிச்செய்திருந்தால் மணவாளமாமுனிகள் பெரியவாச்சான்பிள்ளையின் வ்யாக்யானத்தில் நஷ்டமான பகுதிக்கு வ்யாக்யானம் எழுதியிருக்கவேண்டாமே என்னும் ஆகேஷபம் இங்கு எழுகிறது. இதற்கு ஸமாதானம் பின்வருமாறு:

திருவாய்மொழிப்பிள்ளையின் வ்யாக்யானம் ஸ்வாபதேசாத்தை (உள்ளறைப் பொருளை) முக்யமாகக்கொண்டது. பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானத்தைப்போலே அந்யாபதேசாத்தை (வெளிப்படைப்பொருளை) முக்யமாகக்கொண்டதன்று. மேலும், பல இடங்களில் நம்மைப்போன்றவர்களுக்குப் பொருள் உணர அது அரிதாகவும் இருக்கிறது. அதனுலேயே மணவாளமாமுனிகள் வெளிப்படைப்பொருளை முக்யமாகக்கொண்ட பெரியவாச்சான்பிள்ளையின் வ்யாக்யானத்தைப் பூர்த்திசெய்தார்.

(இது 2000 ஆவது ஆண்டில் திருவாய்மொழிப்பிள்ளை திருவேங்கடாசார்யர் ஸ்வாமியின் ஏஷ்டயப்பதழர்த்தி மலரில் வெளிவந்த கட்டுரை.)